



தமிழ்நாடு
மாநில கூட்டுறவுச் சங்கங்களின்
தேர்தல் ஆணையம்

தமிழ்நாடு
கூட்டுறவுச் சங்கங்களுக்கான
தேர்தல்கள் - 2023

தேர்தல் அலுவலர்களுக்கான கையேடு
(Handbook for Election Officers)

(அலுவலர்களின் பயன்பாட்டிற்கு மட்டும்)



**தமிழ்நாடு மாநில கூட்டுறவுச் சங்கங்களின்
தேர்தல் ஆணையம்**

**தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களுக்கான
தேர்தல்கள்-2023**

தேர்தல் அலுவலர்களுக்கான கையேடு

(Handbook for Election Officers)

(அலுவலர்களின் பயன்பாட்டிற்கு மட்டும்)



திரு.தயானந்த் கட்டாரியா, இ.ஆ.ப.,
ஆணையர்

தமிழ்நாடு மாநில கூட்டுறவுச் சங்கங்களின்
தேர்தல் ஆணையம்,
சென்னை – 600 018.

உங்களுடன்

அன்புடையீர்,

கூட்டுறவு இயக்கம் என்றும் வளர்ந்துவரும் ஒரு இயக்கமாகும் (Movement). தமிழ்நாட்டிலுள்ள கூட்டுறவுச் சங்கங்கள், தன்னார்வ அமைப்புகளாகவும் (Voluntary formation), தனித்து இயங்குவனவாகவும் (Autonomous functioning), மக்களாட்சி வழியிலான கட்டுப்பாட்டை (Democratic control) கொண்டுள்ள ஒத்த சமூகப் பொருளாதாரத் தேவைகளுக்காக தங்களுக்குள் ஏற்படுத்தப்பட்ட அமைப்புகளாகும். இவ்வகையில் இச்சங்கங்களின் நிர்வாகக் குழுக்களுக்கான தேர்தல்கள் மிகவும் முக்கியமானதாகும்.


ஆயிரக்கணக்கான சங்கங்களின், இலட்சக்கணக்கான இடங்களுக்கு (Vacancies), கோடிக்கணக்கான வாக்காளர்கள் (Members / Voters) பங்கேற்கும் இத்தேர்தல்களை நடத்தும் அலுவலர்கள் தங்களது பொறுப்பினைக் கருத்திற்கொண்டு, முழு அர்ப்பணிப்புடன், மிக்கவனமுடன், தங்களுக்கேற்பட்ட தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தவிரவும் கூட்டுறவுச் சங்கத் தேர்தல்களை ஆணையம் சுதந்திரமாகவும், நேர்மையாகவும், வெளிப்படையானதன்மையுடனும், (Free, Fair and Transparent) நடத்திடுவதை உறுதி செய்ய வேண்டியதும் தேர்தல் நடத்துவதற்குப் பொறுப்பான உங்களது சட்டபூர்வ கடமையாகும்.

உங்களது இப்பணி தொடர்பாக ஆணையம் பல்வேறு கையேடுகளையும் மற்றும் அறிவுரைகளையும், தெளிவுரைகளையும் கொண்ட சுற்றறிக்கைத் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளது. அவை அனைத்தும் ஆணையத்தின் வலைத்தளம் www.coopselection.tn.gov.in -ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இவற்றை தேர்தல் பணி தொடர்பான அனைத்து அலுவலர்களும் அறிந்து கொள்வது மிக அவசியமானதாகும். இருப்பினும் அவற்றின் சுருக்கம் கருதி உங்களது பணி சிறக்க உதவிடும் என்ற வகையில் இக்கையேட்டினையும் ஆணையம் வெளியிடுகிறது.

வாழ்த்துகளுடன்,

நாள் : 03.02.2023


(தயானந்த் கட்டாரியா)

உள்ளடக்கம்

வ.எண்.	பொருள்	பக்கம்
1.	பொது	1
2.	தேர்தல் செயலாக்கம் (1) தமிழ்நாடு மாநிலக் கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல் ஆணையம் மற்றும் தேர்தல் ஆணையர் (2) மாநிலத் தேர்தல் அலுவலர் (3) மாவட்டத் தேர்தல் அலுவலர் (4) வாக்காளர் பட்டியல் அலுவலர் (5) தேர்தல் அலுவலர் (6) மாற்றுத் தேர்தல் அலுவலர் (7) வாக்குப்பதிவு அலுவலர் (8) பார்வையாளர்	2 3 3 4 4 4 5 5
3.	தேர்தல் விதிமுறைகள் (நிர்வாகக்குழு உறுப்பினர்கள்) (1) தேர்தல் செயல்முறைத் திட்டம் (2) தேர்தல் அறிவிப்பு (3) உறுப்பினர் பட்டியல் மற்றும் வாக்காளர் பட்டியல் (4) வேட்பு மனு i) தாக்கல் ii) பரிசீலித்தல் iii) திரும்பப் பெறுதல் iv) வேட்பாளர் பட்டியல் வெளியிடுதல் (5) வாக்குப்பதிவு (6) வாக்கு எண்ணுகை (7) முடிவு அறிவித்தல் (8) தேர்தல் அலுவலரால் தேர்தல் நிறுத்தப்படுதல் (9) பார்வையாளர் வாக்கு எண்ணுகை மற்றும் முடிவு அறிவித்தல் நிறுத்துதல் (10) தேர்தல் ஆணையம் தேர்தலை ரத்து செய்தல் (11) தேர்தலுக்கான இடங்கள் (12) தேர்தல் ஆவணங்கள்	6 7 9 12 14 15 16 18 23 25 25 26 27 27 28
4.	நிர்வாகிகள் (குலைவர் / துணைத்தலைவர்) தேர்தல்	29
5.	தொடக்கக் கூட்டுறவுச் சங்கங்களின் நிர்வாகக்குழு தேர்தல்	35
6.	வேட்பாளர் தகுதியின்மைகள்	36
7.	தேர்தல் தொடர்பான குற்றச் செய்கைகள் மற்றும் தண்டனைகள் (சட்டப்பிரிவு 162)	39
8.	தேர்தல் ஆணையம்	40
9.	தேர்தல் தாவாக்கள்	44
10.	பொது	45
11.	இணைப்புகள் (1 முதல் 23 வரை)	47-96

j äæehL T £LwÎ ¢ ršfšfS ; fhd nj ®j šfÝ nj ®j šei l Ki wfÝ

nj ®j šmYty®fS ; fhd i fnaL

(mYty®fë < ga < gh£o%F k£L«)

1. bghJ

- 1.1. j äæeh£oYÿs T £LwÎ ¢ ršfšfë < ä®thfj FG cW¥Ãd®fÝ k%W« ä®th»fS ; fhd (Office Bearers) nj ®j šfÝ 1983-« M© L j äæehL T £LwÎ ¢ ršfšfÝ r£l « (í å tU« ĩ l šfë š T £LwÎ ¢ r£l «) k%W« 1988-« M© L j äæehL T £LwÎ ¢ ršfšfÝ éÂfÝ (í å tU« ĩ l šfë š éÂfÝ) M»at%¿ < mo¥gi l æš j äæehL khäy T £LwÎ ¢ ršfšfë < nj ®j š Mi z aªj hš el aªj ¥gL» < wd.
- 1.2. nj ®j š gâ æš <LgL« mYty®fS ; F cj él ĩ j i fnaL btëæel ¥g£LYsJ. ĩ j i fnaL j éu nj ®j š el toj i ffÝ bj hl ®ghf, Ji z j i fnaLfS « R%W¿ j i ffë < bj hF¥ðfS « nj ®j š Mi z aªj hš btëæel ¥g£LYsd. ĩ t%¿ i d nj ®j š Mi z aªÅ < ti yªj s« www.coopelection.tn.gov.in š fhz yh«. nj ®j š mYty® ĩ i t mi dªj j í« e < F m¿ªJ bfhÝtJ, mt® j « gâ æi d Áw¥ghf M%¿ l äfĪ « mtÁakhdj hF«. nj ®j š bj hl ®ghf T £LwÎ ¢ r£l aª < Næ brhšy¥g£l t%¿ < mo¥gi l æš ĩ j i fnaL btëæel ¥g£LYsJ. vâ D« T £LwÎ ¢ r£l « k%W« éÂfë š brhšy¥g£l i tna KGi kahdJ « ĩ WÂahdJ khF«.
- 1.3. ĩ j i fna£oš nj ®j š vdj F¿¥Īl ¥gL« ĩ l šfë š mi t T £LwÎ ¢ ršf nj ®j šfÝ vdj bfhÝs nt © L«.

2. nj š brayhi f«

2.1. j äæehL khây T £Lwî ¢ ršfšfë< nj š Mi z a«

k%W« nj š Mi z a®.

2.1.1. T £Lwî ¢ r£l « ĀĈĪ 33-A(1) -< Næ, nj š Mi z a® xUti u cŸsl i »aj äæehL khây T £Lwî ¢ ršfšfS i fhd nj š Mi z a« (i å tU« Ī l šfë š nj š Mi z a«) mi k i fŸg£LŸsJ.

2.1.2. T £Lwî ¢ ršfšfë< nj š fŸ mi d ¢ Ā%Fkhd thi fhs® g£oašfi s ¢ jahçŸgJ « k%W« nj š fŸ el Ÿgi j i f© fhâ Ÿð¢ br£tJ«, mj %fhd gâ Ÿði u tHŠFtJ« mt%i wi f£LŸghL br£tJ« (The Superintendence, direction and control) k%W« nj š fŸ el ¢J tJ« M»ai t Ī ¢nj š Mi z a ¢ Ā< mĀfhuc ¢ Ā%F cŸsl š»ai tfŸ MF«. (nj š Mi z a ¢ Ā< brašghLfŸ F ¢ ¢J é gukhf gFĀ 8-< Næ j uŸg£LŸsJ).

2.1.3. kht£l MĒĀ ¢ j i yt® mšyJ kht£l fhtš f© fhâ Ÿghs® mšyJ ā®thf eLt® (Executive Magistrate) mšyJ vªj bthU fhtš mYty® (Police Officers), M»nahU i F, nj i tba< W fUJ« āi yæš, nj i tŸgL« f£l i sfŸ Ī L« mĀfhu« nj š Mi z a ¢ Ā%F c© L.

(é Ā 52 – A (1) (a))

2.1.4. ršf ā®thfi FG cWŸĀd®fŸ k%W« ā®th» fŸ (office bearers) nj š bj hl ®ghf, gâ ah%w āakd« br£aŸg£LŸs mi d ¢J mYty®fS i F«, ršfšfë< m ¢ nj š fi s el ¢J tJ %F«, vªj xU f£l i si al « beç fh£Lj i yĪ«, tĕKi wfi sĪ« (direction, guidelines or instructions) tHŠ»L« mĀfhu« nj š Mi z a ¢ Ā%F c© L.

2.1.5. kht£l ¢ nj š mYty®fŸ (District Election Officers), thi fhs® g£oaš mYty®fŸ (Electoral officers), nj š mYty®fŸ (Election officers), thi Fçrhto mYty®fŸ (Polling Officers) k%W« Āw nj š gâ nk%bfhŸS « mYty®fŸ, nj š gâ i bfd mk® ¢ j Ÿg£l fhtšJ i w mYty®fŸ c£gl mi dtU« nj š fŸ KoĪ« ti u nj š Mi z a ¢ Ā< ma%gâ i F mDŸgŸg£l t®fshfi (on deputation) fUJ ŸgL th®fŸ.

(é Ā 52-A(5))

2.2. khāyᵃ nj ʳj š mYtyʳ (State Election Officer)

2.2.1. T ƒLwĭ ċ rƒl « ĀċĪ -3 - < Ñœ T ƒLwĭ ċ ršfšfë < gĀthsʳfshfċ (Registrars) brašgƒLtU« mYtyʳfi s, mtʳfë < āʳthfĭ fƒLŷghƒo%Fƒgƒl T ƒLwĭ ċ ršfšfë < khāyᵃ nj ʳj š mYtyʳfshf (State Election Officers) nj ʳj š Mi z a« āāäĭ fyh«. khāyᵃ nj ʳj š mYtyʳfŷ mtutʳ āʳthfĭ fƒLŷghƒo%Fƒgƒl ršfšfS ĭ F nj ʳj š Mi z aᵃĀ < fƒLŷghL k%W« nk%ghʳi tĭ FƒgƒL thĭ fhsʳ gƒgoaš jahçᵃJ btëæLj š, āʳthfĭ FG cWŷĀdʳfŷ nj ʳj šfŷ k%W« āʳth»fS ĭ fhd (j i ytʳ / Ji z ᵃj i ytʳ (Office Bearers)) nj ʳj šfŷ el ᵃj ŷgLt i j xUš»i z ᵃJ f© fhâ ĭ f nt© L«.

(é Ā 52-A(3))

2.3. khtƒl ᵃ nj ʳj š mYtyʳ (District Election Officer)

2.3.1. nj ʳj š Mi z a«, T ƒLwĭ ᵃ Ji wæš gâ ah%W« T ƒLwĭ ċ ršfšfë < Ji z ŷgĀthsʳ gj éj uᵃĀ%Fĭ Fi wahj (Rank) mYtyʳfŷ, mšyJ ĩ nj gj éj uᵃĀ%Fĭ Fi wahj ĩ ju muR Ji w mYtyʳfŷ M»nahi u, nj i tahd msé%F, khtƒl ᵃ nj ʳj š mYtyʳfshf (District Election Officers) x> bthU khtƒl ᵃĀ%nfh, mšyJ khtƒl ᵃĀ < xUgFĀĭ nfh, m«khtƒl « mšyJ khtƒl ᵃĀ < gFĀæYŷs T ƒLwĭ ċ ršfšfë < āʳthfĭ FG cWŷĀdʳfŷ k%W« āʳth»fS ĭ fhd (Office Bearers) nj ʳj šfŷ el ᵃJ tj %F āakd« brƒayh«.

(é Ā 52-A(4))

2.3.2. khtƒl ᵃ nj ʳj š mYtyʳ, r«gʳj ŷgƒl ršf« mšyJ ršfšfë < nj ʳj šfi s el ᵃJ tj %Fᵃ nj i tahd mi dᵃJ el toĭ i ffi sí « nk%bfhŷsnt© L«. ĩ j %fhd mi dᵃJ cj éfi sí « bjhl ʳòĭ la ršf« khtƒl ᵃ nj ʳj š mYtyʳUĭ F më ᵃĀĭ nt© L«.

(é Ā 52-(1)(b))

2.3.3. khtƒl ᵃ nj ʳj š mYtyʳfë < rƒl óʳt fl i k, bghWŷò k%W« mĀfhušfŷ g%ĵ a F ĵ ŷò j ā na j uŷgƒLŷsJ. ((ĭ i z ŷò -1) j é uĭ « khtƒl ᵃ nj ʳj š mYtyʳfS ĭ fhd i fnaL (Hand Book for Distrct Election Officers) j ā na Mi z aᵃj hš btëæĭ ŷgƒLŷsJ.

2.4. thj fhs® gfoaš mYty® (Electoral Officer)

2.4.1. khtel Ɂ nj®j š mYty®, T lLwî Ɂ Ji wi ač nr®aj KJâi y T lLwî MËths® gj é Ɂj uɁÂ%F; Fi wahj mYty®, mšyJ ĩ nj gj é Ɂj uɁÂ%F Fi wahj ĩ ju muR Ji w mYty®fÿ M»nahi u nji tahd v© â ĩ i fæš thj fhs® gfoaš mYtyuhf āakd« brËayh«. (khÂç āakd Mi z j ā naj uɁg lLÿsJ (ĩ i z Ɂò – 2))

2.4.2. nj®j š ei l bgW« ršfšfë< thj fhs® gfoaš (Voters List) j ahçɁgJ«, mj i d btë æLtJ« thj fhs® gfoaš mYtyç< bghWɁghF«.

[é Â 52-(1)(c)]

2.5. nj®j š mYty® (Election Officer)

2.5.1. khtel Ɂ nj®j š mYty®, T lLwî ç ršfšfë< ā®thfi FG cWɁĀd®fÿ k%W« ā®th»fë< (j i yt® / Ji z Ɂj i yt®) nj®j šfi s el ɁJ tj %F Ɂ nji tahd v© â ĩ i fæš muR mYty®fÿ, mšyJ j < Ñœ gâ ah%W« mYty®fÿ, T lLwî ç ršfšfÿ (Cooperative societies), k%W« cÿshÉÁ mi kɁðfÿ (local authorities), kɁĀa k%W« khāy muR āWtdšfÿ (undertaking) k%W« fšé āWtdšfÿ (Educational Institution), M»at%ç< gâ ahs®fÿ (Employees) M»nahi u nj®j š mYty®fshf (Election Officers) āakd« brËayh«. (khÂç āakd Mi z j ā naj uɁg lLÿsJ (ĩ i z Ɂò – 3)).

[é Â 52-(3)(a)]

2.5.2. nj®j š mYty®fÿ nj®j š Mi z aɁĀ< beçɁgL ɁJ j š, fËli sfÿ, fËLɁghL k%W« f© fhâ Ɂð; F cËg lL«, khāy Ɂ nj®j š mYty® k%W« khtel Ɂ nj®j š mYty®, M»nahç< nk%gh®i t k%W« t êfhËLj Y i FËg lL«, T lLwî ç rËl « k%W« é Āfë š T wɁg l goí«, nj®j š Mi z aɁj hš m> tɁnghJ btë æl ɁgL« beçKi wfS i F cËg lL«, ršfɁĀ< nj®j i y Ki wahf el ɁJ tj %F Ɂ bghWɁghth®.

[é Â 52(3) (c)]

2.6. kh%W Ɂ nj®j š mYty® (Alternative Election Officer)

khtel Ɂ nj®j š mYty®, nji tɁgL« ne®Ī fë š kh%W Ɂ nj®j š mYtyi unah mšyJ mYty®fi snah āāāi fyh«.

[é Â 52(3) (a&b)]

2.7. th_i F_gĀĪ mYty[®] (Polling Officer)

2.7.1. nj[®] š mYty[®], nj[®] i y el xU tj_%F j d_i F cj é ahf x< nwh mšyJ mj_%F nk_%g£nl h, nj[®] i tahd v© â_i i fæš th_i F_gĀĪ mYty[®] fi s āakd« brĚJ bfhŸsyh«.

[é Ā 52 (4) (a)]

2.7.2. nj[®] š bj hl[®]ghf T £LwĪ ċ r£l «, k_%W« é Āfè š brhšy_g£li t_i F£g£L, th_i Fċrhtoæš xGŠF fi lŸĀoi f_g£L, Rj^a Āukhd k_%W« āahakhd (free and fair poll) nj[®] š ei lbgWti j, cWĀ brĚtJ nj[®] š mYty[®] k_%W« th_i F_gĀĪ mYty[®] M» nahç< bghJ thd fl i kahF«.

[é Ā 52 (4) (b)]

2.7.3. th_i fhs[®] gfoaš mYty[®] k_%W« nj[®] š mYty[®] M» nah[®] j šfŸ gâ bj hl[®]ghf ftâ_i f nt© oa K_i » a ĭ dšfŸ g_%ĵ a gfoaš (Check List) j â na j u_g£LŸsJ. (ĭ i z Ÿò - 4)

2.8. gh[®]i tahs[®] (Observer)

2.8.1. nj[®] š Mi z a« xU kht£l xĀ_%nfh, tUthĚ nfh£l « mšyJ mj< gFĀ_i nfh, muR mYty[®] (Officer of the Government) xUti u gh[®]i tahsuhf āakd« brĚayh«.

[é Ā 52 - A (6)]

2.8.2. gh[®]i tahsuhdt[®] m_gFĀæš cŸs xU T £LwĪ ċ ršf« mšyJ xU bj hFŸò ršfšfè< nj[®] š mšyJ nj[®] šfŸ ei lbgWti j f© fhâ_i F« muR mYtyuhf ĭ U_gJl< nj[®] š Mi z a_j hš ĭ tçl « x_gi l_i f_gL« ĭ ju brašghLfi sĭ « brašgL_j š nt© L«.

2.8.3. gh[®]i tahsç< r£l Ÿó[®]t fl i k, bghWŸò k_%W« mĀfhušfŸ g_%ĵ a F_ĵŸò j â na j u_g£LŸsJ (ĭ i z Ÿò -5) j éuĭ « gh[®]i tahs[®]fè< fl i k, bghWŸò, gâ fŸ F_ĵxJ j â na i fnaL« (Hand Book for Observers) Mi z a_j hš btë æl_g£LŸsJ.

3. nj ʘj š éÂKi wfY

3.1. nj ʘj š brašKi w ʘ ÂĒl « (Election Programme)

3.1.1. nj ʘj š Mi z a« ršf ʘÂ%nfh mšyJ gy ršfšfS i fhd bj hf ʘĀ%nfh (Society or group of societies) nj ʘj š ehi s āʘz a« brĒJ, nj ʘj š el ʘJ tj %fhd xU brašKi w ʘ ÂĒl ʘi j j ahç ʘJ m ʘnj ʘj š brašKi w ʘÂĒl efi y ršf ʘĀ%F« mšyJ bj hf ʘòç ršfšfS i F«, bj hl ʘoi l a khāy ʘ nj ʘj š mYty ʘfS i F« k%W« khtĒl ʘ nj ʘj š mYty ʘfS i F« th i F ʘgĀĀ ehS i F Fi w ʘj gĒr« 21 ehĒfS i F K< dj hf mD ʘg nt © L«.

[é Â 52(5) (a)]

3.1.2. ĩ ʘnj ʘj š ÂĒl « ŃætU« j ftšfi s i bfh© l j hf mi kĀ «.

[é Â 52 (5) (b)]

1. i. ršf« cW ʘĀd ʘfY gĒoaš (Members list) j ahç ʘJ th i fhs ʘ gĒoa mYtyU i F, tHšfnt © oa k%W« mj i d ršf mYtyf ʘĀYŸs mĒ é ʘò gyi fæš (Notice Board) bt è æl nt © oa ehY;
- ii. th i fhs ʘ gĒoaš mYty ʘ, th i fhs ʘ gĒoaš (Voter's list) j ahç ʘJ, mj i d ršf mYtyf ʘĀš cYs mĒ é ʘò gyi fæš bt è æl nt © ehY;
- iii. th i fhs ʘ gĒoaš ŪJ cW ʘĀd ʘfY nfhç i i ffY mšyJ kW ʘòfY (claims objections) bj çé i fnt © oa ehY;
- iv. th i fhs ʘ gĒoaš ŪJ tu ʘbg %WŸs nfhç i i ffY mšyJ kW ʘòfY ŪJ th i fhs ʘ gĒoaš mYty ʘ KoĀ bt è æL« ehY;
2. ršf« cW ʘĀd ʘfY gĒoai y, nkny ĩ d « 1 (i)-š FĒ ʘĀĀ ʘgĒl ehS i F Y j ahç ʘJ, th i fhs ʘ gĒoaš mYtyU i F tHšfhé Ēl hš:-
 - i. th i fhs ʘ gĒoaš mYty ʘ, th i fhs ʘ gĒoaš j ahç ʘJ mj i d ršf mYtyf ʘĀš cYs mĒ é ʘò gyi fæš bt è æl nt © oa ehY;
 - ii. th i fhs ʘ gĒoaš ŪJ cW ʘĀd ʘfY nfhç i i ffY mšyJ kW ʘòfY bj çé i fnt © oa ehY ;
 - iii. th i fhs ʘ gĒoaš ŪJ tu ʘbg %WŸs nfhç i i ffY mšyJ kW ʘòfY ŪJ th i fhs ʘ gĒoaš KoĀ bt è æL« ehY

- 3. i. nt fòkD_i fÿ j h_i fš brEj š :
- ii. nt fòkD_i fÿ MÆĪ , k%W«
j FÂthE^{aj} nt fòkD_i fÿ
gfoai y btë æLj š :
- iii. nt fò kD_i fÿ ÂU«g¥ bgWj š :
- iv. nghfoæL»« w nt fghs[®]fë <
ĩ WÂ¥gfoaš btë æLj š :
- v. th_i F¥gÂĪ nj i t¥go< ,
(nghfoæL»« w ĩ WÂ
nt fghs[®]fë< v© â ĩ i f
mÂfkhf ĩ U^{aj} hš)
th_i F¥gÂĪ el ĩ F« ĩ l «Â<
KftçĪ l < :

3.1.3. th_i F¥ gÂĪ ehS ĩ F« (Date of Polling) nt fò kD^{aj} h_i fš brEĪ «
ehS ĩ F« Fi w^{aj} gEr« 3 KG ehLfÿ (3 clear days) ĩ i l btë ĩ U^{aj} š
nt © L«.

3.1.4. x< W_i F nk%gEl bj hfÂfS ĩ F mnj ehë š bt> ntW neušfS «, xnu
ehë š xnu ĩ l «Âš mšyJ bt> ntW ĩ l šfë š th_i F¥gÂĪ el ĩ
ĭ ayhj ãi yæš th_i F¥gÂĪ ĩ F x< W_i F nk%gEl ehLfi sl « ã[®]z a«
brEJ bfhÿsyh«.

(é Â 52 (5) (b))

3.1.5. Mi z a«Â< khÂç nj[®] š ÂEl « j å naj u¥gELÿsJ. (ĭ i z ¥ò – 6)

3.2. nj[®] š mçé¥ò

3.2.1 khtEl « nj[®] š mYty[®] mšyJ nj[®] š mYty[®], nj[®] š mçé¥i g,
ršf«Â< th_i F¥gÂĪ ehS ĩ F 30 ÂdšfS ĩ F K^{ai} ja ehë š,
mçršf«Âš cW¥Ãd[®]fshf ĩ U^{aj}ÿs cW¥Ãd[®]fS ĩ F,
mD¥gnt © L«. ĩ «nj[®] š mçé¥ò Fi w^{aj} gEr« th_i F¥gÂĪ ehS ĩ F 15
KG ehLfS ĩ F (15 clear days) K< ghf mD¥g¥gl nt © L«.

(é Â 52 (6) (a))

3.2.2. nj[®] š mçé¥š Ñæĭ f© l é tušfÿ ml š» ĩ U_i f nt © L«.

(1)	ršf«Â< bga [®]	:	
(2)	(i) nj [®] bj L _i f¥gl nt © oa ã [®] thf _i FG cW¥Ãd [®] fë< bkh ^{aj} v© â ĩ i f	:	

	(ii) gfoaš ĩ d « k%W« gfoaš gHŠFoædU _i fhf xJ _i f¥gEI Ī ĩ Šfë < v© â ĩ i f. mÂš kfë U _i fhf xJ _i f¥gEI Ī ĩ Šfë < v© â ĩ i f. (iii) bghJ Ī ĩ Šfë < v© â ĩ i f	:			
(3)	bj hFÂfë U¥Ã< , bj hFÂfë < bga® k%W« bj hFÂfë èU ^a J nj ^{®a} bj L _i f¥gl nt © oa cW¥Ãd® v© â ĩ i f	:			
(4)			ehÿ	Ī ĩ «	neu«
	m) nt èò kD j h _i fš	:			
	M) nt èò kD MĒĪ	:			
	Ī) nt èò kD ÂU«g¥ bgWj š	:			
	<) nt èghs® Ī WÂ¥ gfoaš bt è æLj š	:			
(5)	nghfoæU¥Ã< th _i F¥gÂĪ ei ĩ bgWj š (Ī ĩ «Â< bga® k%W« Kftç cEI)	:	ehÿ	Ī ĩ «	neu«
(6)	th _i F v© â ĩ i f ei ĩ bgWj š	:	ehÿ	Ī ĩ «	neu«

Fž¥ò :- nt èò kD j h_i fš ehS ĩ F kWehÿ nt èò kD ÂU«g¥ bgWj š ehshf
Ī Uxj š nt © L«.

3.2.3. khÂç nj^{®j} š mž é ¥ò j â na j u¥gELÿsJ. (Ī ĩ z ¥ò – 7)

3.2.4. nj^{®j} š mž é ¥ò Â< tU« ti ffë š x< nwh mšyJ mj %F nk%gEI
ti fænyh mD¥g¥gl nt © L«.

(1) r«g^aj ¥gEI cW¥ÃdçĪ « mji d bfhLxj š mšyJ tHŠFj š
(giving or tendering), cW¥ÃdçĪ « neçš tHŠf Ī ayhj äi yæš
taJ t^aj mtUi ĩ a FL«g cW¥ÃdçĪ « (adult family member)
mtUi ĩ a x¥òĪ f bg%W bfhLxj š mšyJ tHŠFj š, mšyJ

(2) ä< dQ mŠrš (e-post) mšyJ

(3) muR é s«gušfi s bt è æL_{tj} %F murhš mDkÂĪ f¥gEL, rŠf
bra%ghfL gFÂæš é änahf«Âš (Circulation) cÿs, x< W mšyJ
mj %F nk%gEI cÿq[®] brĒÂxj hÿfë š bt è æLj š.

3.2.5 nkny brhšy¥gEI ti fæš Vnj D« x< ž< t è mD¥òtJĪ < , khtEI «
nj^{®j} š mYty[®]mšyJ nj^{®j} š mYty[®] nj ĩ tba< W fUÂdhš,

ršf^αĀ< bra%gh^{EL} gFĀ_i F^{EL} x< W mšyJ mj %F nk%g^{EL}
K_i » akhd bghJ ĩ l šfëš ĩ α nj[®]j š m_čé^{¥i} g gh^{®i} t_i F
i t_i fyh« (Display)

(é Ā 52 (6) (b))

3.2.6. nj[®]j š m_čé^{¥Āi} d Ā< tU« ti ffëY« btëæLj š nt © L«;

(1) ršf mYtyf^αĀš cŸs m_čé^{¥ò} gyi f (Notice Board)

(2) ršf^α j i yi kaf« mšyhj ntWĪ l αĀš nj[®]j š ei l bgWkhæ< ;

(i) m^{aj} ĩ l αĀš cŸs ršf_i » i sæ< m_čé^{¥ò} gyi f

(ii) ĩ J bj hl^{®ghf} kht^{EL} nj[®]j š mYty[®] mšyJ nj[®]j š
mYtyuhš F_čĀ^l ¥gL« ntWĪ l šfŸ

(é Ā 52 (6) (c))

3.2.7. kht^{EL} nj[®]j š mYty[®] mšyJ nj[®]j š mYty[®] m> thW m_čĪ W^αJ «
(Directs) āi yæš ršf^αĀ< j i yi k ā^{®th}» nah (Chief Executive),
j i yi k ā^{®th}» ĩ šyhj ĩ dšfëš, ršf^αĀ< j i yt nuh (President or
Chair person) ĩ αnj[®]j š m_čé^{¥i} g cWĀ^{®d}fS_i F tHŠ» l V%ghL^{fŸ}
br^{Ēj} š nt © L«.

(é Ā 52 (6) (d))

3.2.8. ĩ αnj[®]j š m_čé^{¥Āi} d mD^{òtj} %nfh mšyJ btëæLtj %nfh V%gL«
bryé i d ršfnk V%^f nt © L«.

(é Ā 52 (6) (e))

3.3. cWĀ^{®d} gfoaš k%W« th_i fhs[®] gfoaš (Members list & Voters list):-

3.3.1. nj[®]j š Mi z a^{aj} hš bj hl^{®òW}aj ¥g^{EL} nj[®]j š brašK_i w^αĀ^{EL} «
» i l_i f^{¥bg}%WJ «, ršf«, cl doahf ršf^αĀ< th_i F^{¥gĀĪ} ehS_i F
K^{ai} j a 30-tJ ehèš ršf cWĀ^{®d}fshf cŸs (on the date thirty
days prior to the date of poll) k%W« T^{ELWĪ} Ą r^{EL} «, éĀfë< go ršf^α
nj[®]j èš th_i fë_i f^α j FĀ bg%WŸs, mi d^αJ cWĀ^{®d}fë<
gfoai y (Members list) j ah^çαĀ^l nt © L«. nkY« bj hFĀ^{fŸ} ĩ U^Ā< ,
bj hFĀ^{thç}ahd cWĀ^{®d} gfoaš j ah^çαĀ^l nt © L«. ĩ ¥gfoaš
m¥gFĀæ< tH_i F bkhêæš (Vernacular) j ah^ç_i f^{¥gl} nt © L«. cWĀ^{®d}
gĀ^{nt}foš (admission register) f© LŸs cWĀ^{®d} t_çi r
v© go ĩ ¥gfoaš ĩ U^{aj} š nt © L«.

(é Ā 52 (7) (a))

3.3.2. cWƳĂd® gĽoaèš ŃætU« é tušfŸ Ĩ Uªj š nt © L«

(1) j å ƳgĽ cWƳĂduhf (individual member) Ĩ UƳĂ< cWƳĂd® bga®, cgbga® (surname if any), cWƳĂd® v© , j fƳgdh® mšyJ fz tç< bga®, cWƳĂd® òªj fªĂš gĂaƳgĽ go » i l j f i T oa (as entered and available) cWƳĂdç< Kftç, cWƳĂd® Vj h» D« bj hf Āi aç (constituency) nr®ªj tuh f Ĩ UƳĂ< , mªbj hf Āæ< bga®;

(2) Ĩ i z j fƳbg%W ršfkhf Ĩ UƳĂ< , mçršfªĂ< bga®, gĀĪ v© , Kftç, cWƳĂd® v© , k%W« ĀuĀĀĀæ< (delegate) bga®, mƳĀuĀĀĀæ< j %nghi j a gj é j fhy« KoĪ W« ehŸ (date of expiry of the current term).

(é Ā 52 (7) (b))

3.3.3. cWƳĂd® gĽoaè< _< W efšfi s Fi wªj gĽr« thj FƳgĀĪ ehS j F 15 ehĽfS j F K< dj hfnt thj fhs® gĽoaš mYtyUj F mDƳĀI nt © L«.

(é Ā 52 (7) (c))

3.3.4. thj fhs® gĽoaš mYty®, ršfªj hš mDƳgƳgĽ cWƳĂd® gĽoi y (members list) ršf Mtz šfS l < rçgh®ªJ, thj FƳgĀĪ ehS j F Kªi ja 30-tJ ehèš ršf cWƳĂd®fshf cŸs k%W« j äæhL T ĽLwĪ ç ršfšfŸ rĽ l « k%W« é Āfè< go nj®j èš thj fè j fª j FĀbg%W cWƳĂd®fè< gĽoi yª jahçj f nt © L« (Ĩ å tU« Ĩ l šfèš thj fhs® gĽoaš (voters list) vd mi Hj fƳgL«). thj fhs® gĽoaš, ršf cWƳĂd® gĀntĽoš cŸs cWƳĂd® v© tçi rƳgo cWƳĂd®fŸ bga® bfh© l j hf thj F bkhêæš (Vernacular) Ĩ Uªj š nt © L«.

(é Ā 52 (7) (d))

3.3.5 Ĩªj thj fhs® gĽoaèš ŃætU« é gušfŸ Ĩ Uªj š nt © L«.

(1) j å eg® cWƳĂduhf (individual member) Ĩ UƳĂ< cWƳĂd® bga®, cgbga® (surname if any), cWƳĂd® v© , j fƳgdh® mšyJ fz tç< bga®, cWƳĂd® òªj fªĂš gĂaƳgĽĽs thW (as entered and available) cWƳĂdç< Kftç k%W« cWƳĂd® Vj h» D« bj hf Āi aç (constituency) nr®ªj tuh f Ĩ UƳĂ< , mªbj hf Āæ< bga®;

(2) cWƳĂd® ĩ i z ĩ fƳbg%w rŒfkhf ĩ UƳĂĸ , mĸrŒfĸĂĸ bga®, gĂĪ v© , Kftç, cWƳĂd® v© , ĂuĂăĂæĸ (delegate) bga®, k%W« mƳĂuĂăĂæĸ ĩ %nghi ĩ a gj é ĩ fhy« KoĪ W« ehŸ (date of expiry of the current term)

(é Ā 52 (7) (e))

(3) thĳ fhs® gĶoaŒ mYty®, thĳ fhs® gĶoai y rŒf mYtyfĸĂŒ cŸs mĸéŸòŸ gyi fæŒ (Notice Board) Fi wªj gĶr« thĳ FŸgĂĪ ĩ F 10 ĂdŒfS ĩ F Kĸ dj hf btë æl nt © L«. ĩ ŸgĶoaŒ ŪJ nfhçĳ ĩ ffŸ k%W« kWŸòfŸ VJ« ĩ UƳĂĸ cWƳĂd®fŸ vĳ fhuz ĸĂdhŒ k%W« vj doŸgi l æŒ mĳ nfhçĳ ĩ f vGŸgŸgL»wJ, mŒyJ kWŸò bj çé ĳ fŸgL»wJ vĸ w é tuŒfi sĳ bfh© l X® kDÉi d, gĶoaŒ btë æl ŸgĶl 2 ĂdŒfS ĳ FŸ ĳ «äl « mē ĳ f nt © L« vĸ W« thĳ fhs® gĶoaŒ mYty® mĂŒ bj çé ĸĂUĳ f nt © L«.

(é Ā 52 (7) (f))

(4) thĳ fhs® gĶoaŒ mYty®, ĳ ĸ dhŒ btë æl ŸgĶl thĳ fhs® gĶoaŒ ŪJ bgwŸgĶl nfhçĳ ĩ ffŸ k%W« kWŸòfŸ ŪJ, nj ĳ t vĸ W mtuhŒ fUj ŸgL« ĩ dŒfëĸ ŪJ, cça é rhui z nk%bfh© L mj ĸ ŪJ vGªJ óªtkhf KobtLªJ (Shall decide in writing), ĂUªj ŒfŸ nj ĳ t vĸ W fUj ŸgL« ĩ dŒfëŒ cça ĂUªj Œfi s nk%bfh© L, ĂUªj ŒfS l dhd gĶoai y rŒf mYtyfĸĂŒ cŸs ĳ ftŒ gyi fæŒ, Fi wªj gĶr« ntĶò kD ĳ hĳ fŒ brĒĪ « ehS ĳ F ĩ UehĒfS ĳ F Kĸ dj hf, btë æl nt © L«. cWƳĂd®fshŒ vGŸgŸgĶl nfhçĳ ĩ ffŸ k%W« kWŸòfŸ ŪJ KobtLĳ f rŒfĸĂ%F brhªj khd k%W« rŒf trKŸs (belong to or custody) fz ĳ FfŸ, òªj fŒfŸ, gĂntLfŸ k%W« Mtz Œfi s rçgh® ĳ f KG cçĳ kĪ « (Free access) c © L.

(é Ā 52 (7) (g))

(5) Vnj D« x® rŒf«, āªz æĳ fŸgĶl ehĒfS ĳ FŸ cWƳĂd® gĶoai y thĳ fhs® gĶoaŒ mYtyUĳ F mDŸgª ĳ tW« āi yæŒ, thĳ fhs® gĶoaŒ mYty®, ĳ hdhfnt h mŒyJ ĳ ĸ dhŒ mĂfhukë ĳ fŸgĶl Vj htJ eg® _ykhfnt h thĳ fhs® gĶoai yª ĳ ahçĳ f nt © L«. mj %fhd bryédŒfi s mĸrŒfnk V%F nt © L«. ĩ «khĂç āfæĪ fëŒ, thĳ fhs® gĶoaŒ mYty® ĳ hkhfnt, rŒf mYtyfĸĂŒ cŸs ĳ ftŒ gyi fæŒ, Fi wªj gĶr« thĳ FŸgĂĪ ehS ĳ F 7

ehlfS ; F K< dj hf, btë æl nt © L«. nkny K< g^αÂ tçi r v©
(3)-š T w^gfl goahd nfhç; i ffÿ k^W« kW^òfi s gfoaš
btë æfI xU ehS ; Fÿ më ; F «goÍ « nfhçæU^{aj} š nt © L«. nkny
K< g^αÂ (4)š brhšy^gfl goahd ÂU^{aj} ^gfl th; fhs[®] gfoaèš,
th; fhs[®] gfoai y mYty[®] Fi w^{aj} gfr« ntèò kD^α j hi fš brÆÍ «
ehS ; F K^{ai} j a ehë š btë æl nt © L«.

(é Â 52 (7) (h))

3.4. ntèòkD (Nomination)

3.4.1. j hi fš

(1) ršf th; fhs[®] gfoaèš ĩ l « bg^W k^W« T fLwÎ ç r fI «
k^W« é Âfè< Ñæ ršf ã[®]thf; FGé^WF^α nj^{®aj} L; f^gl α
j FÂÍ Ÿsti u^{aj} é untW vtU« ntèò kD j hi fš brÆa ĩ ayhJ.

Mdhš j å eg[®] cW^Ãd[®]fshf ĩ šyhj i ka k^W« j i yi k
ršfšfè< ã[®]thf; FG nj^{®j} èš k fL« kfè[®] k^W« gfoaš ĩ d«
k^W« gfoaš gHŠFoædU; F (SC, ST) xJ; f^gfl ĩ l šfS ; fhd
nj^{®j} èš th; fhs[®] gfoaèš ĩ l «bgwhj , Mdhš é Â 52(7-A)-< go
jahç; f^gfl , ršf^αš ĩ i z ; f^gfl Ÿs nj^{®aj} L; f^gfl ã[®]thf;
FG cW^Ãduhf cÿs kfè[®] k^W« gfoaš ĩ d« k^W« gfoaš
gHŠFoæd[®] bga[®] gfoaèš ĩ l « bg^WŸs mtut[®]fS ; F xJ; f^gfl
ĩ l šfS ; F ntèò kD j hi fš brÆayh«.

(é Â 52 (8) (a))

(2) ntèò kD, é Âfèš F ç^gfl got« v© . 18-š ĩ U^{aj} š
nt © L«. m«kD éš nt fghs[®] i fbah^g« ĩ foU^{aj} š nt © L«.
th; fhs[®] gfoaèš ĩ l « bg^WŸs ntW ĩ U cW^Ãd[®]fèš,
K< bkhêgtuhf xUtU«, têbkhêgtuhf xUtU« mÂš i fbah^g«
ĩ foU^{aj} š nt © L«.

(ntèò kD got« bj hl[®]ghf Mi z a R^Wç; i f e.f. 321/2018/T nj 1,
ehÿ 19.07.2018) gh[®] fĪ « (Ī i z ÷ò – 8))

(3) nj^{®j} èš nghfoæL« nt fghs[®]fi s^α j éu th; fhs[®]
gfoaèš ntW xU cW^Ãd[®] k fLnk ĩ U^{aj} hš, maj ntèòkD
têbkhêa^gl nt © oa mtÂaäši y.

(4) nj[®]j èš nghfoæL« ntfg[®]hs[®]fi s^α j éu, thi fhs[®] gfoaèš ntW cW[¶]Ãd[®]f^ÿ vtUnk ĩ ši yba< whš, m^{aj} ntèò kDi t K< bkhêanth, mšyJ t êbkhêanth mtÁaäši y.

(5) gfoaš ĩ d« k%W« gfoaš gHŠFoædU_iF (SC/ST) xJ_if[¶]g[¶]l ĩ l ŠfS_iF nghfoæL« ntfg[®]hs[®] j h« j h_ifš brÉÍ « ntèò kDÉš, j h« rh^{®a}J^ÿs ĩ d« (Caste) mšyJ gHŠFoæ< bgai u_i F_¿ÃLtJl<, m^{aj} ĩ d« mšyJ gHŠFo khāy^αÁ< v^abj^{aj}¶ gFÁfèš m> thW m_¿é_ii f (Notify) brÉa[¶]g[¶]l^ÿsJ v< W« cWÁ (Declare) T wnt © L«.

(é Â 52 (8) (a))

(6) v^{aj} X[®] nj[®]j èY« xU ntfg[®]hs[®] x< W_iF nk%g[¶]l ntèò kD_if^ÿ j h_ifš brÉayh«. Mdhš ntfg[®]hsuhnyh mšyJ mtuJ rh[®]ghfnth (on behalf) eh< F ntèò kD_ifS_iF nkš j h_ifš brÉa T l hJ.

(é Â 52 (8) (aa))

(7) xU cW[¶]Ãd[®] bj hFÁæš (Single member constituency) nghfoæ^l éU«ò« ntfg[®]hs[®] xUt[®], ntbw^{aj} ntèò kDi tí « K< bkhêgtuhfnth mšyJ t ê bkhêgtuhfnth ĩ U_if_iT l hJ.

(é Â 52 (8) (aa))

(8) gy cW[¶]Ãd[®]f^ÿ bj hFÁæš (Multi member constituency) nghfoæ^l éU«ò« ntfg[®]hs[®] xUt[®], m^{aj} α bj hFÁæèU^aJ nj^{®a}bj L_if[¶]g[¶]l nt© oa cW[¶]Ãd[®]fè< v© â_ii f_iF x< W Fi wthd (one less than the number of members to be elected to that constituency) v© â_ii f_iF ntèò kD_if_is K< bkhêgtuhfnth mšyJ t ê bkhêgtuhfnth ĩ U_if_yh«.

(é Â 52 (8) (aa))

(9) ntèò kD ntfg[®]hsuhnyh mšyJ mtç< K< bkhêgt[®] mšyJ t ê bkhêgtuhnyh, nj[®]j š mYtyçl « neçš nj[®]j š m_¿é[¶]Ãš F_¿Ãl[¶]g[¶]l eh^ÿ k%W« neu^αÁš (Date and time), j h_ifš brÉa[¶]g[¶]l š nt© L«.

(é Â 52 (8) (b))

(10) nt fò kDé i dŷ bgW« nj[®] š mY ty[®], nt fò kDé š mj < tçi r v© i z F ŷŷgJl < , nt fò kD mtçl « j h_i fš brŒaŷgŒl ehŸ k%W« neuŷi j nt fò kD got ʘĀš gĀĪ brŒj š nt © L«. nkY« mji dŷ bg%wj %fhd xŷoi fĪ « mt[®] (acknowledgement) cl < mē ʘĀĪ š nt © L«.

(é Ā 52 (8) (c))

3.4.2. gç0è ʘj š (Scrutiny)

(1) nj[®] š mŷ éŷĀš F ŷŷĀĪ ŷbg%w ehè š, neuŷĀš k%W« Ī Ī ʘĀš nt fò kD_i fŸ gç0yi d brŒaŷgl š nt © L«. gç0yi dæ< nghJ kWŷòfŸ Vnj D« bj çé_i fŷgL« āi yæš mji d e< F gç0è ʘJ Ā< d[®] Koéi d vG ʘJ _ykhf (inwriting) gĀĪ brŒj š nt © L«. nt fò kD_i fŸ bj hl[®]ghf bj çé_i fŷgL« kWŷòfŸ Ūnj h mšyJ j hkhfnth (own motion), nj i tba< W fUĀdhš mji d é rhç ʘJ, ŊætU« Vnj D« x< ŷ< moŷgi l æš (grounds) v^aj xU nt fò kDé i dĪ « j ŸS go (reject) brŒayh«;

i) nt fò kD j h_i fY_i fhf ā[®]z æ_i fŷgŒl ehs< W nt fghs[®] T ŒLwĪ Ÿ rŒl « k%W« é Āfè< Ŋæ nghŒoæL« Ī Ī ʘĀš F nj[®] ʘbj L_i fŷgl ʘ j FĀ Ī šyhj tuhfnth, (not qualified) mšyJ j FĀ Ī H^aj tuhfnth (Disqualified) Ī U^aj hš;

ii) j h_i fš brŒaŷgŒl nt fò kD_i fè š mj %fhd cça ei Ī Ki wfŸ Ā< g%wŷgl hkš Ī U^aj hš;

iii) j h_i fš brŒaŷgŒl nt fò kDé š fhz ŷgL« nt fghs[®], K< bkhêgt[®] k%W« t êbkhêgt[®] M» nahç< i fbahŷgšfè š Vj h» Y« x< W c© i kahf (genuine) Ī šyhkš Ī U^aj hš;

iv) gŒoaš Ī d« k%W« gŒoaš gHšFoæd[®] (SC, ST) k%W« bg© fŸ M» nahU_i fhd xJ_i fŷgŒl Ī Ī ʘĀš F nghŒoæL« nt fghs[®] m> thW xJ_i fŷgŒl ti fi aŸ ruhj tuhfnth Ī U^aj hš;

(2) nt fghs[®], mšyJ K< bkhêgt[®] mšyJ t êbkhêgt[®] M» nahç< mi Ī ahs« F ŷ ʘJ (identify) r^anj f ʘĀš F Ī Ī ä< ŷ bj è th_i fŷgL« āi yæš (established beyond reasonable doubt) th_i fhs[®] gŒoaè š mt[®] fŸ bga[®] k%W« é gušfè š fhz ŷgL« Āŷa

j tWfŸ moŸgi l æš kŸL« mªj ntèòkDéi d j ŸS go brŸj š T l hJ.

(é Â 52 (8) (d))

(ntèò kD gçÓyi d bj hl ®ghd Mi z a R%wŸj i f e. f.

321/2018/T nj 1, ehŸ 19.07.2018 gh®j fÎ « (l i z Ÿò – 9))

(3) ntŸghs®fè < mi dªJ ntèò kDj fi sí « gh®i tæŸL, ntŸghsuhf mt®fi sç nr®ªÂUŸgJ Ki wahdJj h< (Valid) v< W mŸªJ bfhŸS « ti fæš, ntŸghs®fS j nfh mšyJ mt®fshš mÂfhu« tHšfŸgŸl eg®fS j nfh, rhªÂakhd mi dªJ cj éfi sí « nj ®j š mYty® tHš» l nt © L«.

(é Â 52 (8) (e))

(4) nj ®j š mYty® x> bthU ntèòkDéY«, mji d mt® V%Wj bfhŸ» whuh mšyJ j ŸS go brŸ» whuh v< w Koéi d gÂÎ brŸtJl < ntèòkD j ŸS go brŸEaŸgLtj hdhš, mj %fhd fhuz šfi sç RUj fkhf vGªJ _y« mÂš gÂÎ (record) brŸEa nt © L«.

(é Â 52 (8) (f))

(5) Â< d® nj ®j š mYty®, ntèòkDj fŸ V%Wj bfhŸsŸgŸl mi dªJ ntŸghs®fè < gŸoaš x< Ÿi dªj ahçªJ nj ®j š mŸéŸÂš FŸŸÂl ŸgŸl ehŸ k%W« neuªÂš ršf mYtyf mŸéŸò gyi fænyh mšyJ mtuhš FŸŸÂl ŸgL« (specify) ntW xU ï lªAnyh btèæ l nt © L«.

(é Â 52 (8) (g))

3.4.3. ÂU«gŸbgWj š (Withdrawal)

nj ®j š mŸéŸÂš FŸŸÂl ŸgŸl ehŸ k%W« neuªÂšFŸ cça mŸéŸÂi d got« v© .19š (l i z Ÿò – 10) ntŸghsuhš i fbahŸgäŸL, mt nuhmšyJ mtuhš vGªJ _y« mÂfhu« mëj fŸgŸl mtuJ K< bkhêgt® mšyJ têbkhêgt nuh nj ®j š mYtyçl « neuoahfi bfhLªJ j dJ ntèò kDéi d (candidature) ÂU«gŸ bgwyh«. xUKi w ÂU«gŸ bgWtj %fhd mŸéŸò bfhLj fŸgŸLéŸl hš mJ nt ï WÂahdj hF«. (final)

(é Â 52 (8) (h))

3.4.4. ntēghs® gfoašbtëæLj š

(1) nj®j š mYty®, got« 20-š, (i i z ¥ò – 11) i WÂahf rçahdbj d x¥òj bfhÿs¥gfl, Mdhš ÂU«g¥ bgw¥gl hj (who have not withdrawn), ntèòkDj fëš f© l ntēghs®fë« gfoai yª jahçªJ, mçé¥Ãš Fç¥Ãfl ehÿ k%W« neuªÃš ršf mYtyf mçé¥ò¥ gyi fænyh mšyJ mtuhš Fç¥Ãfl ¥gL« ntbwhU i lªAnyh btëæln t© L«.

(é Â 52 (8) (i))

(2) xU bj hFÂi F nj®ªbj Lj f¥gl nt© oa v© â i i fi F mÂfkhf, rçahdbj < W V%Wj bfhÿs¥gfl, ÂU«g¥bgw¥gl hj ntèò kDj fÿ i šyhj âi yæš, mªj ntēghs®fÿ mi dtU« mªbj hFÂi Fª nj®ªbj Lj f¥gfl t®fshf; fUj ¥gfl mt®fÿ Ki wahf nj®ªbj Lj f¥gfl t®fshf nj®j š mYtyuhš mçéi f¥gl nt© L«. cl< mt®fsJ bga®gfoaš ršf mYtyfªÃš cÿs mçé¥ò gyi f mšyJ nj®j š mYtyuhš Fç¥Ãfl ¥gL« i lªÃš Ki wahf btëæl ¥gLtJl< iªj étuªi j nj®j š mYty® cl doahf khtflª nj®j š mYty®, khāyª nj®j š mYty® k%W« nj®j š Mi z aªÃ%F« mçij i f brEÂl nt© L«.

(é Â 52 (9) (a))

(3) nj®ªbj Lj f¥gl nt© oa ntēghs®fë« v© â i i fi aél, nghfoæL« ntēghs®fë« v© â i i f mÂfkhf i U¥Ã<, mt®fsJ bga®fë« Mš»y bkhê mfutçi r¥go, mt®fSj F tçi r v© xJj ÑL brEJ mj %bfd āªz æi f¥gfl ehëš thj bfl¥ò elªj nj®j š mYty® V%ghL brEj š nt© L«

(é Â 52 (9) (b))

(4) vªj xU bj hFÂi F« nghfoæL« ntēghs® vtU« i ši yba< whš, nj®j š mYty®, cl doahf khtflª nj®j š mYty® k%W« khāyª nj®j š mYty® k%W« nj®j š Mi z a« M»nahUj F mçij i f mD¥gnt© L«. i «khÂçahd ne®i fëš mªj i lªi j nah, mšyJ i lšfi snah āu¥òtj %F nj®j š Mi z a« Ū© L« nj®j š elªJ tj %fhd mi dªJ ti f el toij ffi sí« òÂj hf nk%bfhÿsyh«.

(é Â 52 (9) (c))

(5) xJ; ÑL brĒaƳgĒl ĩ l Ŝfi s āuƳòtj %F, nj[®]bj L; fƳgl Ɂ j FĀÍ Ÿs nghĒoæL« ntĒghs[®]fĕ< v© â ĩ i f, xJ; ÑL ĩ l Ŝfĕ< v© â ĩ i f æi d é l mĀfkhf ĩ ŷyhĀU^{aj} hš (not larger), m> thW nghĒoæL« ntĒghs[®] mšyJ ntĒghs[®]fi s Ki wahfɁ nj[®]bj L; fƳgl t[®]fshf nj[®]j š mYty[®] mġéƳòċ brĒtJl< mt[®]fsJ bga[®]fi s l « Ki wahf btĕæ l nt© L«. mj i d khtĒl Ɂ nj[®]j š mYty[®], khāy nj[®]j š mYty[®] k%W« nj[®]j š Mi z a« M»nahU; F mġi i f (report) mDƳgnt© L«.

(é Ā 52 (9) (d))

(6) xJ; ÑL brĒaƳgĒl ĩ l Ŝfi s āuƳòtj %F, nj[®]bj L; fƳgl Ɂ j FĀÍ Ÿs nghĒoæL« ntĒghs[®]fĕ< v© â ĩ i f, xJ; ÑL ĩ l Ŝfĕ< v© â ĩ i f i a é l mĀfkhf ĩ U^{aj}, mnj neuɁĀš, mɁnj[®]j èš nghĒoæL« mi dɁJ ntĒghs[®]fĕ< v© â ĩ i f nj[®]j š _y« āuƳgƳgl nt© oa bkhɁj ĩ l Ŝfĕ< v© â ĩ i f i F Fi wthfnth mšyJ rkkhfnth ĩ U^{aj} hš, r«g^{aj} ƳgĒl ntĒghs[®]fS; F X[®] mġéƳòċ brĒj Ā< m> thW xJ; ÑL brĒaƳgĒl ĩ l Ŝfi s āuƳòtj %FɁ j FĀahf cŸs ntĒghs[®]fĕš FY; fš Ki wæš (by lots), vtbut[®] xJ; ÑL brĒaƳgĒl ĩ l ŜfS; F nj[®]bj L; fƳgl LŸsd[®], vtbut[®] xJ; ÑL brĒaƳgl hj ĩ l ŜfS; FɁ nj[®]bj L; fƳgl LŸsd[®] v< gi j Ɂ Ô[®]khā ĩ f (decide) nt© L«. mj < Ā< d[®] got« 20š nghĒoæL« ntĒghs[®]fĕ< gĒoai y, rŜf mYtyf mġéƳòƳ gyi fæš xĒL t j %F V%ghL brĒant© L«. mj < Ā< d[®] ĩ ƳnghĒoæL« ntĒghs[®]fŸ mi dtU« Ki wahfɁ nj[®]bj L; fƳgl t[®]fshf mġé ĩ f (Declare) nt© L«. mj i d cl doahf khtĒl Ɂ nj[®]j š mYty[®], khāyɁ nj[®]j š mYty[®] k%W« nj[®]j š Mi z a« M»nahU; F mġi i f (report) mDƳgnt© L«.

(é Ā 52 (9) (e))

(7) nj[®]j èš āuƳgƳgl nt© oa xJ; fƳgl ĩ l ŜfŸ nk%T wƳgl (é Ā 52(9) (d) k%W« (e)) go, āuƳgƳgĒoUĀĀ< , m> thW nj[®]bj L; fƳgl j hf mġé ĩ fƳgl ntĒghs[®]fi s j é^ɁJ, vŠĀæU; F« nghĒoæL« ntĒghs[®]fĕ< v© â ĩ i f nj[®]j š _y« āuƳgƳgl nt© oa, xJ; ÑL brĒaƳgl hj ĩ l Ŝfi s; (Non reserved) fhĒoY« mĀf« ĩ ŷyhĀU^{aj} hš (not larger), got«-20š, nghĒoæL« ntĒghs[®]fĕ< gĒoai y rŜf mYtyfɁĀYŸs mġéƳòƳ gyi fæš xĒo, mj < Ā< d[®] mt[®]fi s

xJ; ÑL brEaYgl hj ĩ l ŠfS; F (non reserved seat) Ki wahf^α
nj^{®a}bj L; fYgEl j hf m_zé; f (declare) nt© L«. mji d khtEl ^α
nj^{®j} š mYty[®], khāy^α nj^{®j} š mYty[®] k%W« nj^{®j} š Mi z a«
M»nahU; F m_zi; f mDYgnt© L«.

(é Ā 52 (9) (f))

(8) nk%fhQ « ĩ dŠfè š (é Ā 52 (9) (a) (d), (e) k%W« (f)), F_zYĀEl
ei l Ki wfi sY Ā< g%_za Ā< d[®], āuYgYgl nt© oa ĩ l ŠfY
ĩ U; Fbk< whš, khtEl ^α nj^{®j} š mYty[®] k%W« khāy^α nj^{®j} š
mYty[®] k%W« nj^{®j} š Mi z a« M»nahU; F nj^{®j} š mYty[®]
m_zi; f mDYg nt© L«. ĩ «khĀÇ ne[®]Ī fè š m^{aj} ĩ l « mšyJ
ĩ l Šfi s āuYòtj %F nj^{®j} š Mi z a« òĀj hf nj^{®j} š el ^αJ tJ
ngh< W Ū© L« mi d^αJ el to; i ffi sÍ « mi d^αJ ti fæY«
Mu«Ā^αj š nt© L«.

(é Ā 52 (9) (g))

3.4.5. ntÉò kD; fY el to; i f bj hl[®]ghf Mi z a^αj hš btèæ l YgELYs
Ji z ; i fnaL v© - l l Í « e< F go^αJ m_z^aJ bfhYs nt© L«.

3.5. th; FYgĀĪ

3.5.1. nkny brhšyYgEl go é Ā 52 (9) (d), (e) k%W« (f) go āuYgYgl hj ĩ l ŠfY
ĩ UYĀD« mšyJ nghÉoæL« ntÉghs[®]fè< v© â ; i f
āuYgYgl nt© oa ĩ l Šfi s é l mĀfkhf ĩ UYĀD«, mt%_zš
brhšyYgEl go nj^{®a}bj L; fYgEl j hf m_zé; fYgEl t[®]fi s^α j é^{®α}J
Ūj « cYs ĩ l ŠfS; fhd th; FYgĀĪ el ^αĀ l nt© L«.

(é Ā 52 (9) (h))

3.5.2. th; FYgĀĪ ei l bgwĪ Ys x> bthU nj^{®j} èY«, x> bthU nj^{®j} š
mYtyU; F«, nghJkhd msĪ th; FY bgÉofY, th; FçÓELfY,
th; FYgĀĪ bj hl[®]oi l a th; fhs[®] gÉoašfè< efšfY, th; FçÓÉoš
F_zpL K^αĀi u (distinguishing mark) brÉtj %fhd bghUÉfY cÉgl
th; FYgĀĪ el ^αj ^α nj i tYgL« ĩ j u bghUÉfY mi d^αi j Í « rŠf«
tHŠf nt© L«.

(é Ā 52 (10) (a))

3.5.3. th; Fç ÓELfi s cYns brY^αĀL« (introduce) ti fæY«,
th; FYbgÉoæi d^α Āw^{aj} hy< _z mt%i w vL; f Koahj goahd

mi křol D« T oa th_i F¥ bgfofi s V%ghL brĚĀĪ š nt© L«. th_i Fĉrhtoæš ga< gLᄁj ¥gL« x> bthU th_i F¥ bgfoæ< cŸðwK« Kf¥ðĉÓELfŸ k%W« Kftĉĉ ÓELfŸ (labels and address tags) ŃætU« égušfS l< ĩ Uᄁj š nt© L«.

(1) i) ršfᄁĀ< bga® :

ii) bj hfĀ ĩ UᄁĀ< bj hfĀæ< bga® :

(2) th_i Fĉrhtoæ< bga® :

(3) th_i F¥bgfoæ< tĉi r v© (th_i F¥gĀĪ KoĪ %wĀ< ,

th_i F¥bgfoæ< btëna cŸs ÓEL k%W« Kftĉ

mĚi l æš kĚL«)

(4) th_i F¥ gĀĪ ehŸ :

(é Ā 52 (10) (b))

(th_i F¥ bgfo bj hl ®ghf Mi z a R%wĉ_i i f e.f.101/2013/CE5 ehŸ 16.03.2013) (ĭ i z Ÿð – 12) k%W« nj®j š mYty®fS_i fhd th_i F¥gĀĪ el to_i i f g%ĉa Ji z_i i fnaL v© 3-l Ī« goᄁJ mĉ^aJ bfhŸs nt© L«)

3.5.4 nghfoæL« ntĚghs® th_i F¥gĀĪ ei l bgW« x> bthU th_i Fĉ rhtoæY« x® nj®j š Kfti u (election agent) jdJ ĀuĀĀĀahf āakd« brĚayh«. ĩ > thW āakd« brĚti j nj®j š mYtyU_i F āakd_i foj ᄁi j neĉš bfhLᄁnj h mšyJ mDŸĀnah, bj ĉa¥gLᄁj nt© L«. ĩ^aj āakd_i foj « got« 21-š (ĭ i z Ÿð – 13) ĩ Uᄁj š nt© L«.

(é Ā 52 (10) (c))

3.5.5. th_i F¥gĀĪ Mu«ĀŸgj %F K< d® (immediately before) fhèahf cŸs (empty) th_i F¥bgfoæi d m¥nghJ mš»U_i F« ntĚghs®fŸ mšyJ mt®fë< nj®j š Kft®fë l « fh© ĀᄁJ, Ā< d®, ‘KᄁĀi ui a ci l_i fhJ bgfoi aᄁ Āw_i f ĩ ayhJ’ v< w Ki wæš, jdJ KᄁĀi uæi d ĩ ĚL mji d _l nt© L«. ntĚghsnuh mšyJ mtuJ Kftnuh éUŸgŸgo< jdJ KᄁĀi uæi dŸ gĀĪ fyh«.

(é Ā 52 (10) (d))

3.5.6. x> bthU th_i FϕrhtoæY« th_i FϕgĀĪ ei lbgW« ĩ l ρĀY« (Polling Station and Polling Booths), ntĕghs[®]fë< bga[®]fS « mt[®]fS ĩ F xJ ĩ fϕgĕl tç_i r v© fS « e< F bj çĪ «goahf ĩ UɁj š (prominently display) nt© L«. j éuĪ « th_i fhs[®]fÿ j hšfÿ gĀĪ brĕĪ « XĕL Āwuhš gh[®]i tæl ĩ ayhj ti fæš x< W mšyJ mj[®]F nk[®]gĕl, j â Ɂj â ahd j Lϕgi wfS « (compartments) ĩ UɁj š nt© L«.

(é Ā 52 (10) (e))

3.5.7 x> bthU th_i Fϕ ÓĕoY«, nghĕoæL« ntĕghs[®]fë< bga[®]fÿ k[®]W« mt[®]fS ĩ F xJ ĩ fϕgĕl tç_i r v© fÿ, mt[®]fÿ nghĕoæL« xJ ĩ fϕgĕl / xJ ĩ fϕgl hj ĩ l « g[®]ç a é gušfÿ, th_i fsuhš 'X' mšyJ '+' v< w K[®]Āi uæi d ĩ Ltj[®]F nghJkhd msĪ ĩ i l btëĪ l<, ĩ UɁj š nt© L«. th_i Fϕ Óĕo< nkš gFĀæš, nj[®]j š ei lbgW« ršf« k[®]W« bj hfĀ ĩ UϕĀ< bj hfĀ M»at[®]ç< bga[®], Kftç k[®]W« th_i Fϕ Óĕo< Ā< òw[®]Āš nj[®]j š mYtyç< K[®]Āi uĪ l< T oa i fbahϕg« ĩ UɁj š nt© L«. th_i Fϕ Óĕo< K< òw« mšyJ Ā< òw« nkš gFĀæš mϕÓĕo< tç_i r v© ĩ UɁj š nt© L«.

(é Ā 52 (10) (f))

3.5.8 th_i Fϕ rhtoæš th_i fhs[®]fi s mi lahs« (identify) fh© gj[®]F cj é ahf, nj[®]j š mYty[®] mtuJ nj i t_i F V[®]wgo, ršf mYty[®]fÿ (officers) mšyJ gâ ahs[®]fi snah (employees the society) āāāɁJ ĩ bfhÿsyh«. th_i fhs[®]fë< mi lahs[®]i j cWĀ brĕtĀY« (ensure identification) Mÿkhwhĕl Ɂi j ρ (impersonation) j LϕgĀY« nj[®]j š mYtyuhš nj i t v< W fUJ« mi d[®]J V[®]ghLfi sĪ « mt[®] brĕJ bfhÿsyh«.

(é Ā 52 (11) (a))

3.5.9 nj[®]j š mYty[®], xU neu[®]Āš (at any one time) th_i Fϕ rhto_i Fÿ mDkĀ_i fi T oa th_i fhs[®]fë< v© â ĩ i fæi d xGšFgLɁj yh«. Mdhš moæš tU« eg[®]fÿ mĀèU^aJ éy_i fϕgĕoUɁj š (exclude) nt© L«.

(1) nj[®]j i y el[®]J tj[®]F j d_i F cj é brĕa nj[®]j š mYtyuhš āakd« brĕaϕgĕl t[®]fÿ;

- (2) x> bthU nt£ghsU«, x> bthU nt£ghsç< nj®j š KftU«;
- (3) fušfë š FH^ai j Í l < T oa th_i fhs®fÿ;
- (4) cj éæ< ç el kh l ĩ ayhj gh[®]i ta^wmšyJ eè^aj (infirm)
th_i fhs®fS l < (accompanying) tU« eg[®].

3.5.10. j éuĭ « M© k^w« bg© th_i fhs®fÿ cÿs th_i Fç rhtoæš mt®fÿ
j å ¨ j å gFÂahf (Batch) th_i Fç rhto_i Fÿ mDkÂ_i f
mçĪ W^{aj} yh«.

(é Â 52 (11) (b))

3.5.11 th_i Fç rhto_i Fÿ v^{aj} ti fæY« nt£ghs® k^w« mtuJ nj®j š Kft®
cÿë ĩ l v^{aj} xU egU« th_i F nrfç^{aj} š (canvassing of vote) T l hJ.

(é Â 52 (11) (c))

3.5.12 th_i bfLçò cÿs x> bthU th_i Fç rhtoæY«, th_i Fç ÓĒL _y«
th_i fë_i fnt© L«. th_i fë_i F« mi d^{aj} th_i fhs®fS « th_i Fç
rhtoæš neçš (in person) th_i fë_i f nt© L«. kh^whÿ (proxy) _y«
th_i F më^{aj} š T l hJ.

(é Â 52 (11) (cc))

3.5.13 th_i Fç rhto_i Fÿ th_i fhs® t^{aj} ĩ l < nj®j š mYty® mšyJ
th_i FçgÂĪ mYty® (Polling Officer) mtU_i F X® th_i Fç ÓĒoi d
tHšf nt© L«. ĩ^{aj} th_i fhsU« th_i fhs® gĒoaèš FçĀĪ çgĒl
egU« xUtnu vd nj®j š mYtynuh, th_i Fç rhto mYtynuh fUj
ĩ ayhé oš (satisfy) th_i Fç ÓĒL tHšfi T l hJ.

(é Â 52 (11) (d))

3.5.14 XU th_i fhs® th_i Fç ÓĒL bgW« cç_i k Fç^{aj}, nj®j š mYtynuh,
th_i FçgÂĪ mYtynuh Ô[®]khå_i F«nghJ, th_i fhs® gĒoaèš
fhz çgL« th_i fhs® bj hl[®]ghd égu« ĩ tU_i Fçajjh< vd_i
fUÂdhš (satisfy) mçgĒoaèš fhz çgL« ÁW j tWfi s (errors)
òw_i fâ_i f nt© L«.

(é Â 52 (11) (e))

3.5.15 nt£ghsnuh mšyJ mtuJ nj®j š Kftnuh, xU th_i fhs® th_i fë çgJ
Fç^{aj} kWçòfÿ Vnj D« bj çé_i F«nghJ, mJ Fç^{aj} X® RU_i f
é rhui z (summary enquiry) nk^wbh© L vG^{aj} ó[®]tkhd KobtL^{aj} š
nt© L« (decide in writing).

(é Ā 52 (11) (f))

3.5.16 x> bthU th_i fhsU_i F« xU th_i Fč ÓĚL kĚLnk tHŠfŷgl nt© L«. th_i Fč ÓĚoi dŷ bg%w cl < , th_i fhs® th_i fë_i F« j Lŷgi w_i Fč (compartment) br< W, th_i Fč ÓĚoš, j h< th_i fë_i f éU«ò« ntĚghs® mšyJ ntĚghs®fë< bga® mšyJ bga®fë< vĀnu, äf_i ftdkhf KᵛĀi uæĚL (mark) Āw® mġaht© z « mji d koᵛJ, ki wᵛJ th_i Fŷ bgĚoi FŸ ĩ l (put) nt© L«. X® th_i fhs® j Lŷgi w_i FŸ ĩ U^aj hš, k%bwhU th_i fhs® mj %FŸ bršy_i T l hJ.

(é Ā 52 (11) (g))

3.5.17 gh®i tæ< i k mšyJ ĩ ayhi k mšyJ vGᵛj ġĀ ĩ < i k (blindness, physical infirmity or illiteracy) ngh< wt%ġ dhš, xU th_i fhs® th_i Fč ÓĚoš KᵛĀi uæĚ (mark) ĩ ayhj āi yæš, nj®j š mYtynuh, th_i Fč rhto mYtynuh, m^aj th_i fhsčl « mt® th_i fë_i f éU«ò« ntĚghs® / ntĚghs®fŸ g%ġ e< fġ^aJ (ascertain), mt® rh®ghf th_i Fč ÓĚoš KᵛĀi uæĚL mji d th_i Fŷ bgĚoš ĩ l yh«.

(é Ā 52 (11) (h))

3.5.18 x> bthU th_i fhsU«, bjhl®oi la bjhfĀæš ĩ U_i F« ĩ l šfë< v© â_i f_i F V%g, th_i FfŸ bg%wtuhth®. xU ntĚghsU_i F xU th_i F_i F nkš mē ᵛj š T l hJ.

(é Ā 52 (12))

3.5.19 mġé_i fŷgĚl th_i fë_i ŷò KoĬ W« neuᵛĀš (hour fixed for the closure of polling), th_i Fč rhtoi a nj®j š mYty® mi l ᵛĀĬ š (close) nt© L«. mj< Ā< d® th_i fhs® vt_i ul « th_i Fč rhtoi FŸ mDkĀᵛj š T l hJ. mi l ŷgj %F K< ghf th_i Fč rhtoi FŸ ĩ U_i F« (present) th_i fhs®fŸ mi d t_i ul « th_i fë_i f mDkĀ_i f nt© L«.

(é Ā 52 (13) (a))

3.5.20 X® th_i fhs® th_i Fč rhto mi l_i F« K< d® mŠF ĩ U^aj huh vd nfŸé vG« āi yæš, nj®j š mYtynuh mšyJ th_i Fč rhto mYtynuh mJ FġᵛJ KobtL_i fyh«. mtuJ Kont ĩ WĀahdJ. (Final)

(é Ā 52 (13) (b))

3.5.21 th_i fë_i ŷò KoĬ %wĬ l < nj®j š mYty® mšyJ th_i Fč rhto mYty® th_i Fŷ bgĚoæ< ĀwŷĀi d (slit) e< F _o (close), KᵛĀi uæĚ

nt© L«. mŕnghJ mŒ»U; F« nt£ghs® mšyJ mtuJ nj®j š Kft®
é Uŕgŕgo< mtUi l a KŕÂi uæi d ĩ l ĩ « mDkÂ; f nt© L«.

(é Â 52 (13) (c))

3.6 th; F v© Qi f (Counting):

3.6.1. mj %bfd mĸé; fŕg£l ehŸ, neu« k%W« ĩ l ŕÂš th; F v© Qi f
ei l bgWj š nt© L«.

(é Â 52 (14) (a))

3.6.2. x> bthU nt£ghs®, mtuJ xU nj®j š Kft®, mtUi bfd nj®j š
mYtyuhš ā®z æ; fŕgL« th; F v© Qi f Kft®fŸ (counting
agents) M»nah® th; F v© Qi f ei l bgW« nghJ cl å U; f cĸi k
bg%wtuhth®. nj®j š bjhl®ghf V%fdnt gâ æš ĩ Uŕngh® k%W«
th; F v© Qi f; F cj é l nj®j š mYtyuhš āakd« br£aŕg£l t®
j é u ntW vªj xU egU« th; F v© Qi f æ< nghJ ĩ U; f
mDkÂ; f; T l hJ.

(é Â 52 (14) (b))

3.6.3. nj®j š mYty® th; Fŕ bgfoi a mŒF ĩ U; F« nt£ghs®fŸ,
mt®fsJ nj®j š k%W« X£L v© Qi f Kft®fŸ K< ghf Âwi f
nt© L«. nj®j š mYtyuhnyh mšyJ mtuJ nk%gh®i tænyh
th; F fŸ v© z ŕgl nt© L«.

(é Â 52 (14) (c))

3.6.4. xU th; Fĸ Ó£L ŒætU« ĩ dŒfè š āuhfĸ; fŕgl nt© L«. (Reject).

(1) th; fhs® mi l ahs« bjĸı « ti fæš VjhtJ FĸpL mšyJ
vGŕJ ĩ Uªj hš;

(2) mÂš th; F VJ « gÂĦ br£aŕgl hkèUªj hš;

(3) nj®ªbj L; fŕgl nt© oa nt£ghs®fè< v© â ĩ i fi a é l mÂf
nt£ghs®fS ĩ F th; fè; fŕg£oUªj hš;

(ĩ J bjhl®ghd Mi z a R%Wĸ; i f e.f. 797/2018/T nj 5, ehŸ
28.03.2018 (ĩ i z ŕò – 14) gh®; fĦ «)

(4) nj®j š mYtyuhnyh, th; Fĸ rhto mYtyuhnyh tHŒfŕgl hj ntW
xU th; Fĸ Ó£l hf ĩ Uªj hš;

(5) vªj nt£ghsU; F th; fè; fŕg£LŸsJ v< W rªnj f« j U«
Ki wæš KŕÂi uæl ŕg£oUªj hš;

(6) nj®j š mYtyĸ< KŕÂi uĦ l < T oa i fbaŕg« ĩ šyhÂUªj hš;

- (7) c© i kahd (genuine) th_i F¢ ÓÉLj hdh v< W mç a Koahj msé %F Ái j ^anj h, nrj ki l ^anj h Ĩ U^aj hš ;
- (8) bj hl ®ði l a (relevant) th_i F¢ ÓÉl hf Ĩ šyhÂU^aj hš.

3.6.5 nkny Ĩ d «(6)š brhšy¥gÉl Fi wahdJ nj [®]j š mYty[®] mšyJ th_i F¢ rhto mYty[®] M»nahç< j tWj èdhnyh (mistake) mšyJ éLj èdhnyh (failure) V%gÉLÿsJ v< W nj [®]j š mYty[®] fUJ « ĩi yæš (satisfy) m_i fhuz ¼Ã%fhf kÉL« m^aj th_i F¢ ÓÉoi d āuhfç^¼j š T l hJ.

3.6.6 th_i F¢ ÓÉoš, Fç ¥ÃÉl ntÉghsU_i F^¼j h< th_i fhs[®] th_i fë_i f éU¥g¥gÉLÿsh[®] v< gJ bj èthf mç a_i T oa ĩi yæš, mtuJ K¼Ai u (mark) bj èthf Ĩ ši y k%W« xU j l i t_i F nkš K¼Ai u Ĩ l ¥gÉLÿsJ v< w fhuz šfè dhš kÉL« m^aj th_i F¢ ÓÉoi d āuhfç^¼j š T l hJ.

(é Â 52 (15) (a))

3.6.7 nj [®]j š mYty[®] kÉLnk th_i F¢ ÓÉoi d āuhfç_i F« mÃfhu« bg%wtuhth[®].

(é Â 52 (15) (b))

3.6.8 th_i F¢ rhtoæš ga< gL^¼j ¥gÉl , th_i F¥ bgÉoæèU^aJ vL_i f¥gÉl , th_i F¢ ÓÉL fë š, é Âæ< Ñæ āuhfç_i f¥gÉl th_i F¢ ÓÉL fÿ (rejected) j â_i fÉl hf (bundle) i t_i f¥gl nt © L«.

(é Â 52 (15) (c))

3.6.9 āuhfç_i f¥gÉl th_i F¢ ÓÉL fÿ j é[®]¼j k%W th_i F¢ ÓÉL fë š gÃth» cÿs mi d¼J th_i Ffi sí« v© z nt © L«. nj [®]j š mYty[®] T Lkhd t_i u th_i F v© Q i fæi d bj hl [®]çÁahf (continuous) nk%bfhÿs nt © L«. th_i F v© Q i f āW¼j ¥gl nt © o Ĩ U_i F« j Uz ¼Ãš (suspended) V%gL« Ĩ i l btè æš, th_i F¢ ÓÉL fÿ, fÉL fÿ (pockets) k%W« nj [®]j š bj hl [®]ghd mi d¼J Mtz šfÿ (papers) M»at%_i w, nj [®]j š mYty[®], éU¥g¥gL« ntÉghs[®]fÿ mšyJ mt[®]fÿ nj [®]j š Kft[®]fÿ M»nahuJ K¼Ai u l < j dJ K¼Ai uæi d l « Ĩ ÉL, nghJ khd ghJ fhÿòl < i t¼AU_i f nt © L«.

3.7. Koī mġéġj š

3.7.1. th_i F v© Q i f Koī %w cl < , x> bthU th_i fhsU« bg%WŸs bršyġj i f (valid) th_i Ffi s bj ċéġJ (announce), bršyġj i f th_i Ffi s mĀf v© â i i fæš (largest number) bg%WŸs ntġghsi uġ nj[®]Ī bg%wtuhf mġé i f (declare as elected) nt© L«. rk v© â i i fæš th_i FfŸ cŸs ne[®]éš, nj[®]j š mYty[®] FY_i fš Ki wæš (casting lots) nj[®]j š Koé i d Ô[®]khā i f (decide) nt© L«.

(é Ā 52 (16))

3.7.2. nj[®]j š mYty[®], ĩ j %bfd j ā ahd X[®] gĀntġoš nj[®]j š Koī fi s gĀĪ brĒJ i fbahŸgäl š nt© L«.

(é Ā 52 (17) (a))

3.7.3. Ki wahfġ nj[®]aj L_i fŸgġl ntġghs[®]fè< bga[®]fŸ ršf mYtyf[®]Ā< mġéġò gyi fæš mšyJ nj[®]j š mYtyuhš bj ċé i fŸgL« (specify) ĩ l ġĀš btë æl Ÿgl nt© L«.

(é Ā 52 (17) (b))

3.7.4 nj[®]j š Koī bg%w cl < , nj[®]j š mYty[®], got« 22-š, (ĩ i z ġò – 15) nj[®]j š Koī fi s, ršf[®]Ā%F«, nj[®]j š Mi z a«, khāy nj[®]j š mYty[®], khtġl nj[®]j š mYty[®], k%W« é Ā 53(1)-< Ńce kh%W nj[®]j š mYty[®] āāä_i fŸgġoU^aj hš mġnj[®]j š mYty[®] M» nahU_i F« mDŸg nt© L«.

(é Ā 52 (17) (c))

3.8. nj[®]j š mYtyuhš nj[®]j š āWġj ŸgLj š (é Ā v© 52 (18))

3.8.1 ā[®]thf_i FG cWŸĀd[®]fŸ nj[®]j è< nghJ Vnj D« X[®] fġl ġĀš (stage) nj[®]j š el to_i i ffS_i F fyf« (riot) k%W« t< Ki w (open violence) – fŸ _y« FW_i ŃLfŸ k%W« j i l fŸ (interrupted or obstructed) V%gL« āi yænyh mšyJ Vnj D« ĩ a%o i f ngġl uhš (natural calamity) nj[®]j i y nk%bfh© L el ġj ĩ ayhj āi yænyh, nj[®]j š mYty[®], mj %fhd fhuz šfi s_i FġŸĀĒL, nj[®]j i y āWġJ tj %F mĀfhu« bg%wtuhth[®].

(é Ā 52 (18) (a))

(Í J bj hl ®ghf Mi z a R%wŁi i f v© .e.f.1153/2020/T nj 3 ehÿ
26.09.2022 (Í i z Ÿò- 16) gh®i fĪ «)

3.8.2. m> thW nj ®j š āWaj ŸgŁi hš, mj < é tuai j nj ®j š mYty® cl nd
mŁéŸgŁi < (announce) khtŁi nj ®j š mYty®, khāy nj ®j š
mYty® k%W« nj ®j š Mi z a« M» nahU; F« cl doahfª bj çé i f
(report) nt © L«.

(é Ā 52 (18) (b))

3.8.3 m> thW āWaj ŸgŁi nj ®j š el to; i ffi s, vªj āi yæš (stage)
āWaj ŸgŁi nj h mªj āi yænyh, mšyJ mj %F K< ghđ X® āi yænyh,
(an earlier stage), nj ®j š Mi z a« Ô®khā aj go (decide) bj hl ®ªJ
el aj Ÿgl (resume) nt © L«.

(é Ā 52 (18) (c))

3.8.4. nkny f© l ĩ dšfëš (é Ā 52(18) (a) Kj š (c) ti u) v> thW
brhšyŸgŁoUªj hY«, ÁwŸò fhuz šfS; F (special reasons),
V%bfdnt é Āfë < Ñæ mŁé; fŸgŁoUªj (notified) ehŁfÿ k%W«
fhysfÿ mi dªJ« mšyJ ĩªj é Āfë < Ñæ vªj nj ®j Y« vªj
āi yæY« khwhf (other than those notified earlier), òĀj hf ā®z æ; f,
khtŁi nj ®j š mYtyi u nj ®j š Mi z a« mĀfhuŸgLªj yh«
(Empower).

(é Ā 52(18) (d))

3.8.5. nk%T wŸgŁi nj ®j š bj hl ®ghđ mi dªJ el to; i ffi S; F« ršf
ā®thf; FGĪ « k%W« ršfªĀ < x> bthU mYtyU«, nj ®j š
mYtyU; F nj i tahđ mi dªJ ti f xªJi HŸi g tHŠF tJl < mJ
bj hl ®ghf mtU; Fª nj i tŸgL« mi dªJ Mtz šfi sĪ « jªĀl
nt © L«

(é Ā 52 (19))

3.9. gh®i tahs® th; F v© Qi f k%W« KoĪ mŁéŸgi j āWaj j š

3.9.1. th; Fç rhtofÿ i fŸg%wŸgŁLÿsd, rŁi é nuhj khf th; FçŁŁfÿ
vLªj J k%W« mē; fŸgŁi J nghđw fhuz šfë < moŸgi l æš
nj i tba < W fUĀdhš Mi z aªj hš āāā; fŸgŁi
gh®i tahs® (Observer) th; F v© Qi fi a āWaj nth, nj ®j š

Koĭ fi s mġéŷgi j āwā i tĭfnth fĕli sæl mĀfhu«
gi l ǎj tuhth®.

(é Ā 52-A (6) (b))

3.10. nj®j š Mi z a«nj®j i y uǎJ brĕj š (é Ā 52(23))

nj®j š bjhl®ghd éĀfèš v< d T wŷgĕoU^{aj} nghĀY«, nj®j š Mi z a« j hkhfnth, mšyJ xU òfh® mšyJ rĕl xGŠF Āĭ fš mšyJ fyf« mšyJ t< Ki w mšyJ tFŷòthç nkj š mšyJ ĭ a%_i fŷngçl® mšyJ Klĭ f« ngh< wt%_{whnyh} mšyJ nghJkhd ĭ j u fhuz Šfè dhnyh (law and order problem or riot or open violence or communal clash or natural calamity or bundh or other sufficient cause), Rj^aĀukhd, Ki wahd (free and fair) nj®j i y el ǎJ tĭ %fhd rhĀĀaäš i y vd khtĕl nj®j š mYty® mšyJ nj®j š gh_i tahs® mDŷò« mġĭ i f M»at%_ġ< moŷgi l ænyh, TĕLwĭ ĉ rŠfŠfSĭ fhdnj®j šfi s, mj %fhd fhuz Šfi s gĀĪ brĕJ, uǎJ brĕEa nj®j š Mi z a« mĀfhu« bg%_{WŷsJ}. ĭ «khĀç āfĕĀĭ fèš m^{aj} ĭ l Šfi s āuŷòtĭ %F òĀa nj®j š el ǎJ tĭ ngh< W, mi dǎJ ti ffèY« òĀj hfǎ nj®j š el toĭ i ffi s nj®j š Mi z a« bjhl Šfyh«.

3.11. nj®j Yĭ fhd ĭ l Šfŷ

3.11.1 rŠf mYtyf« mi k^aJŷs ĭ l ǎĀš (premises) mšyJ, rŠfǎĀ< j i yi kafǎĀš (head Quarters) mi dǎJ thĭ fhs®fS « tuĭ T oa (access) xU bghJ ĭ l ǎĀnyh (public place) nj®j š el ǎj ŷgl nt © L«.

(é Ā 52 (21) (a))

3.11.2. rŠfǎĀ< j i yi kafǎĀ%_F btëna mi k^aJŷs Vnj D« xU bj hfĀæèU^aJ (constituency) ā^thfĭ FG cWŷĀd® nj^oabj Lĭ fŷgl nt © oa āi yæš, mǎbj hfĀæYŷs mi dǎJ thĭ fhs®fS « tuĭ T oa x® bghJ ĭ l ǎĀš mj %fhd nj®j š el ǎj ŷgl yh«.

3.11.3 nj®j š Mi z a« mšyJ nj®j š mYty®, nj i tba< W fUĀdhš rŠfǎĀ< braš vši yĭ Fŷ (area of operation) mi k^aJŷs mi dǎJ thĭ fhs®fS « tuĭ T oa bt> ntW bghJ ĭ l Šfèš thĭ FŷgĀĪ ei l bgwyh«.

3.11.4 bt> ntW bghJ ĭ l Šfèš thĭ FŷgĀĪ ei l bgW« āi yæš, m^{aj} aj thĭ FŷgĀĪ ĭ l ŠfSĭ F xJĭ fŷgĕl cWŷĀd®fè< é tuǎi j nj®j š mġéŷĀš (election notice) FġŷĀĪ nt © L«. m> thW FġŷĀĪ ŷgĕl

cWŃĀd®fŸ, FĉŃĀl ųgEI thi Fĉ rhtoæš kELnk thi fëi f nt© L«.

3.11.5 nj®j š Mi z a« fUĀdhš, bj hl i fi T ELwĭ ĉ ršfšfë« nj®j i y bghWaj ti fæš, ntŁghs®fë« gĉŃyi d, ĀU«gųbgWj š, j FĀĪ Ÿs ntŁghs® gŁoaš btëæLj š mšyJ thi F v© Qi f, nj®j š KoĪ mĉéaj š ngh« wi t mĉršf®Ā« braš vši yæš cŸs mi daj thi fhs®fS « tuĭT oa vªj x® bghJ ĩ l ĀAnyh mšyJ ršf®Ā« j i yi kaf« mi kªJ Ÿs tUthĒtEI ĀĀYŸs (revenue taluk) vªj x® bghJ ĩ l ĀAnyh el aj ųgl yh«.

(é Ā v© 52 (21(a)))

3.11.6. mĉéi fųgEI X® thi Fĉrhto (notified polling station), gŁoaš ĩ d« k%W« gŁoaš gHŠFoæd® M» nahUĭ F xJĭ ŃL brĒaųgEI ĩ l šfŸ mšyJ bg© fSĭ F xJĭ ŃL brĒaųgEI ĩ l šfŸ mšyJ bghJ ĩ l šfŸ, (unreserved) M» at%ĉ%fhd nj®j šfi s j å aj å ahfnth (individually) mšyJ nrªanj h (simultaneously) el aj tj %F ga« gLaj ųgl yh«. mªai yæš xU nj®j i y el aj tj %F āakd« brĒaųgEI nj®j š mYty® k%W« thi Fĉrhto mYty®fŸ k%W« nj®j š bj hl ®ghf āaäi fųgEI ĩ ju mYty®fŸ mi dtU«, mnj thi Fĉrhtoæš nrªaj ei l bgW« k%w nj®j šfi s el aj tj %F « (all other elections held simultaneously) āakd« brĒaųgEI t®fshfnt fUj ųgLt®. ntW ti fahf nj®j š Mi z aaj hš bj ĉéi fųgEI hy« ĉ, ĩ > ti fæš xU nj®j Yĭ Fų ga« gLaj ųgEI thi FųbgŁofŸ, ĩ uųg® KªĀi ufŸ mi l ahsĭ FĉfŸ ngh« w thi FųgĀé%fhd mi daj bghUŁfŸ k%W« thi fhs® gŁoaš, nkYi wfŸ (covers) ngh« wi tfŸ m» thwhd k%w nj®j šfë Y« ga« gLaj yh«.

(é Ā 52(21) (b))

3.12. nj®j š Mtz šfŸ

3.12.1. nj®j š bj hl ®ghd mi daj Mtz šfS « xU bgEI fªĀš (container) ghJ fhųghf i ti fųgEL, nj®j š mYty® k%W« KªĀi uæl éU«ò« ntŁghs®fŸ mšyJ mt®fsJ nj®j š Kft® M» nahuhš KªĀi uæl ųgl š nt© L«.

(é Ā 52 (22) (a))

3.12.2. nj[®] š Ko^{aj} Ĩ l < , nj[®] š mYty[®], nj[®] š bj hl[®]ghd Mtz Šfi s, khtĚl nj[®] š mYty[®] mšyJ mtuhš Ĩ > ti fæš mĀfhu« mē; fŷgĚl v^{aj} xU egĉlnkh, mtuJ xŷoi f bg%W xŷgi l; f nt© L«. Ĩ > thW xŷgi l; fŷgĚl nj[®] š Mtz ŠfŸ nj[®] š bj hl[®]ghf v> éj nj[®] š j hthĪ « (election dispute) Ĩ šyhj āi yæš nj[®] š ehè èU^aJ Xuh© L fhy« mšyJ Ĩ xnj[®] š bj hl[®]ghf X[®] nj[®] š j hth gĀthsU; F (Registrar) mDŷgŷgĚoUŷĀ< (refer) m^{aj} hth ŪJ Ĩ WĀ KoĪ vL; fŷgL« ehŸ, M»at%ĉš vJ Ā< dnj h (later) mJ ti uæY« ghJ fhŷghf i t^{aj} ĀU; f nt© L«.

(é Ā 52 (22) (b))

3.12.3. Ĩ > thW xŷgi l; fŷgĚl Mtz ŠfŸ nj[®] š bj hl[®]ghf v> éj nj[®] š j hthĪ « gĀthsU; F mDŷgŷgĚl hj āi yæš nj[®] š ehè èU^aJ Xuh© Lfhy^{aj} Ā%F Ā< d[®] mšyJ j hth Ĩ UŷĀ< j hth Ĩ WĀahf KoĪ fĚoa Ā< d[®] M»at%ĉš vJ Ā< dnj h, mŷnghJ mē; fŷgl š nt© L«.

(é Ā 52 (22) (c))

3.13. nj[®] š mYty[®] fŸ Mi z a^{aj} Ā%F ĉ rk[®] ŷĀ; f nt© oa mĉ; i ffŸ

rŠf«, nj[®] š mYty[®], khtĚl nj[®] š mYty[®], k%W« ghⁱ tahs[®] M»nah[®] nj[®] š Mi z a^{aj} Ā%F rk[®] ŷĀ; f nt© oa rĚl ó^t mĉ; i ffŸ g%ĉ nj[®] š é Āfè š MŠfhŠnf T wŷgĚLŸsd. mJ g%ĉa égu« j ā na Ĩ i z ŷĀš (Ĩ i z ŷò -17) j uŷgĚLŸsJ.

4. āth»fŸ (j i yt[®] / Ji z ^{aj} i yt[®] (Office bearers)) nj[®] š

4.1. nj[®] š Mi z a^{aj} hš, rŠf āthf; FG cWŷĀd[®] fŸ nj[®] š el ^{aj} tj %F āā; fŷgĚl khtĚl nj[®] š mYty[®], rŠf āth»fS; fh d nj[®] j i y el ^{aj} tj %F x[®] muR mYty[®] mšyJ mt[®] Ņæ gā ah%W« mYty[®], mšyJ T ĚLwĪ ĉ rŠfŠfŸ mšyJ cŸshĚÁ mi kŷòfŸ (local authorities) mšyJ k^{aj} Āa muR mšyJ khāy muR; F ĉ brh^{aj} kh d āWtdŠfŸ (undertakings) mšyJ fšé āWtdŠfŸ (educational institutions) M»at%ĉ< Cēa[®]fi s nji tahd msé%F nj[®] š mYtyuhf (Election Officer) āā; fyh«. khtĚl nj[®] š mYty[®], kh%W nj[®] š mYty[®] (Alternative Election Officer) xUt i ul « āā; fyh«.

(é Â 53 (1) (a))

4.2. nk%brh< d ti fæš āakd« brĒaƳgĒl nj[®]j š mYty[®], cl š eyä< i k k%W« j é[®]i f Koahj ĩ ju fhuz Šfë dhš (unavoidable reason), nj[®]j i y el ɁJ tj %F ĩ ayé š i y v< whš, kh%WɁ nj[®]j š mYty[®], nj[®]j š mYtyuhš é ĒLĉ bršyƳgĒl āi yæèU^aJ, bj hl^{®a}J mɁnj[®]j i y el ɁJ th[®]. ĩ «khĀçahd āfœĪ fë š ĩ > é Āæš nj[®]j š mYtyU_i F T wƳgĒLŸs mi dɁJ « ĩ «kh%WɁ nj[®]j š mYtyU_i F « bghU^aJ «.

(é Â 53(1) (b))

4.3. ā[®]thf_i FG cWƳĀd[®]fë< nj[®]j š KoĪ %W cl< rŠf ā[®]th» fë< nj[®]j i y el ɁJ tj %F nj^{®a}bj L_i fƳgĒl ā[®]thf_i FG cWƳĀd[®]fë< T Ēl bkh< i w T ĒL tj %F nj[®]j š mYty[®] V%ghL brĒant © L«. (khĀç m_ç é Ƴò – ĩ i z Ƴò – 18)

(é Â 53 (2))

4.4. ĩ_i T Ēl « T Ēl ƳgĒtj %F Fi w^aj gĒr« 3 KG ehĒfŸ m_ç é ƳòɁ j unt © L«.

(é Â 53 (3) (a))

4.5. ĩ_i T Ēl ɁĀ%fhd m_ç é Ƴò nj[®]j š mYtyuhš ā[®]thf_i FG cWƳĀd_çl « neç_i lah_{f_i} bfhl_{Ɂnj_h} mšyJ tHŠ»nah (giving or tendering), ā[®]thf_i FG cWƳĀd[®] fhz Ƴgl hj āi yæš mtUi la FL«gɁi j ĉ nr^{®a}j taJ t^aj FL«g cWƳĀd_çl « (adult member) mtUi la xƳò i f (acknowledgment) bg%W bfhl_i fnth mšyJ tHŠfnth nt © L«.

(é Â 53 (3) (b))

4.6. ĩ^aj m_ç é Ƴò rŠf mYtyfɁĀš cŸs m_ç é Ƴò gyi fæY« btë æĒoU_i fƳgl nt © L«.

(é Â 53 (3) (c))

4.7. rŠfɁ j i y i k ā[®]thf mYtyi unah (Chief Executive Officer), mt[®] ĩ šyhj āi yæš rŠfɁ j i y ti unah, ĩ Ɂnj[®]j Y_i fhd m_ç é Ƴi g nj^{®a}bj L_i fƳgĒl, ā[®]thf_i FG cWƳĀd[®]fS_i F tHŠFtj %fhd V%ghLŸ nk%bfhŸs nj[®]j š mYty[®] nfĒL_i bfhŸsyh«.

(é Â 53 (3) (d))

4.8. ĩ^aj mġéƳò mDƳòtj %F bryĪ fŸ Vnj D« ĩ UƳĂċ mj i dċ ršf« V%fnt © L«.

(é Ā 53 (3) (e))

4.9. é Ā 53 (2)ċ Ñæ T EI ƳgEI ĩ ĩ T EI ɔĀ%F nj[®]j š mYty[®] j i yi k t» Ƴgh[®].

(é Ā 53 (4) (a))

4.10. ā[®]th» fS ĩ fhd nj[®]j Yĳ fhd ntġòkD, got« 23-š (ĳ ĳ z Ƴò -19) ĩ Uĳ fnt © L«. ĩ^aj ntġòkDéi d, nj[®]j š mYtyċl «, ntġghsnuh mšyJ mti u Kċ bkhêgtnuh mšyJ tēbkhêgtnuh, neċi lahfi bfhlĳ fnt © L«.

(é Ā 53 (4) (b))

4.11. ntġò kDĳ fŸ ŪJ kWƳòfŸ Vnj D« bj ċéĳ fƳgL« āi yæš, nji tbaċ W fUĀdhš, mjċ ŪJ mt[®] x[®] Āċa msĪ érhui z (summary enquiry) nk%bfh© L, vGɔJ _ykhf KobtLɔJ (decide in writing), nghġoæĳ ɔ j FĀĪ Ÿs ntġghs[®] mšyJ ntġghs[®]fŸ bgai u mġéĳ fnt © L«. v^aj ntġghsU« j dJ ntġòkDéi d, mtnu neċš (in person) nj[®]j š mYtyċl «, j dJ ĳ fbahƳgäEI x[®] mġéƳi g (notice signed by him) tHš», ĀU«gƳ bg%Wĳ bfhŸsyh«; mšyJ mti u Kċ bkhê^aj tnuh mšyJ tē bkhê^aj tnuh ntġò kD j hĳ fš Ko^aj Ī ĳ ĳ ntġòkD ĀU«gƳ bgWtj %F ā[®]z æĳ fƳgEI neuɔĀ%FŸshf mj i dɔ ĀU«gƳ bg%Wĳ bfhŸsyh«. ntġòkD ĀU«gƳ bgWtj %fhd mġéƳĀi d xU Ki wj^aJ é EI hš mJ nt ĩ WĀahdj hF « (final).

(é Ā 53 (4) (c))

4.12. v^aj xU gj éĳ F«, j FĀĪ Ÿs ntġghs[®] xUtUĳ F nkš ĳ š ĳ y vċ whš mɔj FĀĪ Ÿs ntġghsi una Ki wahfɔ nj[®]Ī brġEaƳgEI tuh f nj[®]j š mYty[®] mġéĳ fnt © L«.

(é Ā 53 (5))

4.13 j FĀĪ Ÿs ntġghs[®] xUtUĳ F nkš ĳ UƳghbuā š, xĳ bthU j FĀĪ Ÿs ntġghsUĳ F«, Mš»y tċi rƳgo mt[®]fŸ bga[®] tċi ræš, tċi r v© xJ ĳ » cl doahf thĳ FƳbgġo k%W« thĳ FċŌELfŸ tHš» (provide) thĳ FƳgĀĪ ei ɔĀĪ V%ghL brġEant © L«. thĳ FƳgĀĪ ei ĳ bgW«

- nj[®] èš, ÑætU« Ki wæš, ĩ ufÁakhd thi F¥gÂthf (secret ballot)
 ĩ U_i fnt© L«. kh%whÿ Ki wæš (proxy) thi F¥gÂĭ ĩ U^{aj} š T I h J .
- (1) j FÂĭ Ÿs nt£ghs[®]fë < bga[®]fÿ mt[®]fS_i F xJ_i f¥g£l tçi r
 v© fS I < T £l « el_i F « ĩ I^{aj}Š (place of meeting) e < F
 bj çĭ « goahf (prominently bt è æl ¥gl nt © L «.
- (2) x> bthU thi Fç ÓfoY«, x> bthU gj é_i F « (office) nghfoæL«
 j FÂahd nt£ghsU_i F xJ_i f¥g£l tçi r v© ĩ U_i fnt© L«;
 nj[®] š mYtyç < K^{aj}ĭ uĭ I < T oa x¥gK« ĩ U^{aj} š nt © L «.
- (3) cW¥Ād[®]fÿ thi FçÓfoš mt[®]fÿ thi fë_i f é U«ònthç < tçi r
 v© Q_i F vĀnu cça FçpL (X mšyJ +) br£J mji d
 thi F¥bgfoæš nghl (put) nt © L «.

(é Ā 53 (6) (a))

4.14. xU cW¥Ādç < X£L¥nghL« cçi k g%ç Vnj D« kW¥òfÿ
 ĩ U_i Fbkā š nj[®] š mYty[®] nj_i tba < W fUĀdhš mj < ŪJ X[®]
 Āç a msĭ é rhui z (summary enquiry) nk%bfh© L vG^{aj} _ykh d
 KobtL^{aj} š nt © L «.

(é Ā 53(6) (b))

4.15 cW¥Ād[®]fÿ j šfsJ thi F¥gĀé i d nk%bfh© I cl < , nj[®] š
 mYty[®], thi F¥bgfoi a^{aj} Āw^{aj} x£Lfi s v© z nt © L «.

(é Ā 53 (7))

4.16 ÑætU« ne^{aj} fë š X[®] thi FçÓ£L āuhfç_i f¥gl nt © L « (reject).

- (1) thi fë^{aj} cW¥Ādç < mi I ahs« bj çĭ « ti fæš Vj ht J
 FçpL ĩ U^{aj} hš (mark); mšyJ
- (2) mĀš thi F VJ « gĀĭ br£a¥gl hkèU^{aj} hš; mšyJ
- (3) x < W_i F « nkyhd nt£ghsU_i F thi Ffÿ
 më_i f¥gfoU^{aj} hš; mšyJ
- (4) nj[®] š mYtyuhš, tHšf¥gl hj thi Fç Ó£l hf ĩ U^{aj} hš;
 mšyJ
- (5) v^{aj} nt£ghsU_i F thi fë_i f¥g£LÿsJ v < W^{aj} f « j U «
 ti fæš K^{aj}ĭ uæl ¥gfoU^{aj} hš mšyJ
- (6) nj[®] š mYtyç < K^{aj}ĭ uĭ I < T oa i fbah¥g«
 ĩ šyhkèU^{aj} hš mšyJ

(7) c© i kahd (genuine) thi Fç ÓÉLj hdh v< W mç a Koahj msé%F Ái j^anj h, nrj ki l^anj h ĩ U^aj hš.

4.17 nkny ĩ d« (6)š brhšy%gÉl Fi wahdJ nj[®]š mYtyç< j tWj èdhnyh (mistake) mšyJ éLj èdhnyh, (failure) V%gÉLÝsJ v< W nj[®]š mYty[®] fUJ« ĩi yæš, mi fhuz « g%ç kÉL« m^aj thi FçÓÉL āuhfç; f%gl ĩ T l hJ.

4.18 thi FçÓÉoš, Fç%ÁÉl ntÉghsU; Fçj h< thi fhs[®] thi fë ĩ f éU%g%gÉLÝsh[®] v< gJ bj èthf mç ai T oa ĩi yæš, mtuJ K^aÁi u (mark) bj èthf ĩ ši y, xU j l i t ĩ Fnkš K^aÁi u ĩ l %gÉLÝsJ v< w fhuz šfë dhš kÉL« m^aj thi FçÓÉoi d āuhfççj š T l hJ.

(é Ā 53 (8) (a))

4.19 thi FçÓÉoi d j ÝS go (reject) brÉÍ « mĀfhu« bfh© l t[®] nj[®]š mYtynu.

(é Ā 53 (8) (b))

4.20. nj[®]š mYtyuhš nj[®]š āWçj %gÉLj š (é Ā 53 (11))

j i yt[®] / Ji z çj i yt[®] nj[®]š è< nghJ Vnj D« xU fÉl çÁš (stage), fyf« (riot) k%W« t< Ki w (open violence)–fÝ _y« nj[®]š el to ĩ i f fS ĩ F FW ĩ ŃL fÝ k%W« j i l fÝ (interrupted or obstructed) V%gÉL« ĩi yænyh mšyJ Vnj D« ĩ a%oi f ngçl uhš (natural calamity) nj[®]š i y nk%bfh© L el çj ĩ ayhj ĩi yænyh, nj[®]š mYty[®], mj %fhd fhuz šfi s ĩ Fç%ÁÉL, nj[®]š i y āWçJ t j %F mĀfhu« bg%wtuhth[®].

(ĩ J bj hl[®]ghd Mi z a^aĀ< R%wç ĩ i f (ĩ i z %ò–16) gh[®] ĩ f ĩ «)

m> thW nj[®]š āWçj %gÉl hš, mj < é tuç i j nj[®]š mYty[®] çl nd mç é %gJ l < (announce) khtÉl nj[®]š mYty[®], khāy nj[®]š mYty[®] k%W« nj[®]š Mi z a« M»nahU; F çl doahfç bj çé ĩ f ĩ « (report) nt© L«.

m> thW āWçj %gÉl nj[®]š el to ĩ i f fi s, v^aj ĩi yæš (stage) āWçj %gÉl nj h m^aj ĩi yænyh, mšyJ mj %F K^a ĩ j a ĩi yænyh, (an earlier stage), nj[®]š Mi z a« Ô[®]khå çj go (decide) bj hl[®]aJ el çj %gl (resume) nt© L«.

4.21. nj[®] š Mi z a«nj[®] i y j Ÿëi t[®] š (é Ā 53 – (16))

nj[®] š bj hl[®]ghd é Āfëš v< d T wŷgfoU^aj nghĀY« nj[®] š Mi z a« nghJkhd fhuz šfS i fhf ā[®]th» fë< nj[®] i y j Ÿëi t[®] i fyh« mšyJ m> thW j Ÿë i t[®] i fŷgfl i j nk%bfh© L« j Ÿë i t[®] i fyh«. Mi z a[®]Ā< ĩ j %fhd ffl i si a khtfl nj[®] š mYty[®] mšyJ nj[®] š mYty[®] āi wnt%wnt© L«.

4.22.nj[®] š Mtz šfŸ

nj[®] š mYty[®] (j i yt[®] / J i z [®] j i yt[®]) nj[®] š bj hl[®]ghd mi d[®] J Mtz šfi s í « xU bgfl f[®]Āš (container) ghJ fhŷghf i t[®] Āl nt© L«. ĩ Āš nj[®] š mYty[®] k%W« K[®]Āi uæl é U«ò« nt fghs[®] fŸ M» nahuhš K[®]Āi uæl ŷgl š nt© L« (é Ā 53 (13) (a)).

Mtz šfŸ khtfl nj[®] š mYty[®] mšyJ mtuhš ĩ j %bfd mĀfhu« më i fŷgfl v^a j xU egçl nkh, mtuJ xŷò i f bg%W xŷgi l i f nt© L«.

ĩ > thW nj[®] š Ko^a j ĩ l < , nj[®] š mYty[®], nj[®] š bj hl[®]ghd Mtz šfi s, khtfl nj[®] š mYty[®] mšyJ mtuhš ĩ > ti fæš mĀfhu« më i fŷgfl v^a j xU egçl nkh, mtuJ xŷò i f bg%W xŷgi l i f nt© L«. ĩ > thW xŷgi l i fŷgfl nj[®] š Mtz šfŸ nj[®] š bj hl[®]ghf v> é j nj[®] š j hth ĩ « (election dispute) ĩ šyhj āi yæš nj[®] š ehë èU^a J Xuh© L fhy« mšyJ ĩ [®] nj[®] š bj hl[®]ghf X[®] nj[®] š j hth gĀthsUⁱ F (Registrar) mDŷgŷgfoUŷĀ< (refer) m[®] j hth ŪJ ĩ WĀ KoĪ vLⁱ fŷgL« ehŸ, M» at%š vJ Ā^a ĀĪ Ÿsnj h (later) mJ ti uæY« ghJ fhŷghf i t[®] ĀUⁱ f nt© L«.

(é Ā 53 (13) (b))

ĩ > thW xŷgi l i fŷgfl Mtz šfŸ nj[®] š bj hl[®]ghf v> é j nj[®] š j hth ĩ « gĀthsUⁱ F mDŷgŷgl hj āi yæš nj[®] š ehë èU^a J Xuh© L fhy[®] Ā%F Ā< d[®] mšyJ j hth ĩ UŷĀ< j hth ĩ WĀahf KoĪ ffoa Ā< d[®] M» at%š vJ Ā^a ĀĪ Ÿsnj h, mŷnghJ më i fŷgl š nt© L«.

(é Ā 53 (13) (c))

**5. bj hl i f (Primary) T £LwÎ ¢ rŞfŞfë< ã®thfi; FGª nj ®j Š -
(T £LwÎ ¢ r£l « ĀçÎ 33)**

- 5.1. bj hl i f T £LwÎ ¢ rŞfŞfëŠ m£l ti z ¥gLªj ¥g£l (Scheduled) rŞfŞfi sª jéu Āw rŞfŞfë< ã®thfi; FG mt%¿< Ji z éĀfëŠ F¿¥Ā£LŸsgo mi kí«. Ji z éĀfëŠ F¿¥Āl ¥g£l i t, T £LwÎ ¢ r£l « k%W« éĀfëŠ f© LŸst%¿%F khwhfnth (contrary) mšyJ mt%¿< mo¥gi læš cça ĀUªj ŞfŸ (amendments) nk%bfhŸs¥gl hknyh ĩ U; F« ģi yæš, T £LwÎ ¢ r£l « k%W« éĀfëŠ f© LŸsthnw ã®thfi; FG cW¥Ād®fS ; fhd nj ®j šfŸ el ¢j ¥gl nt© L«.
- 5.2. Ji z éĀfëŠ v< d brhšy¥g£oUªj nghĀY« r£l ¥ĀçÎ 33(3) (b)< go xU bj hl i f T £LwÎ ¢ rŞfªĀ< ã®thfi; FGé< Fi wªj msĪ v© â ; i f 7, c¢r msĪ v© â ; i f 21 MF«.
- 5.3. Ji z éĀfëŠ xU bj hl i f ¢ rŞf ã®thfi; FG cW¥Ād®fŸ v© â ; i f 7-; F Fi wahkY« 21-; F mĀf¥gl hkY« ĩ U¥Ā< Ji z éĀfëŠ F¿¥Ā£LŸs mnj v© â ; i f ; Fª nj ®j Š el ¢j ¥gl nt© L«.
- 5.4. ã®thfi; FG cW¥Ād® v© â ; i f 21 mšyJ mj %F mĀfkhf Ji z éĀfëŠ F¿¥Āl ¥g£LŸs bj hl i f ¢ rŞfŞfë< ã®thfi; FGé %Fª nj ®j Š el ¢J« bghGJ 21 cW¥Ād®fS ; F k£Lnk nj ®j Š ei l bgw nt© L«.
- 5.5. bj hl i f ; T £LwÎ ¢ rŞfª Ji z éĀfëŠ gFĀ mo¥gi læš mšyhkš ntW éj khfª bj hFĀfŸ Āç; f¥g£oUªj hš bj hFĀæ< mo¥gi læš nj ®j Š ei l bgW«. vLªJ ; fh£l hf xU gâ ahs® rŞfªĀ< ĩ < d ĩ < d Āçéd®fS ; F ĩ ¢j i d ĩ ¢j i d ĩ l « v< W Ji z éĀfëŠ xJ ; f¥g£oUªj hš mj < go nj ®j Š ei l bgwnt© L«. ĩ ¢j ne®Ī fëŠ mªj ¢j ¢ bj hFĀi a¢ rh®ªj thi fhs® k£Lnk mªj ¢ bj hFĀæèUªJ ā%gtU; F thi fë ; f nt© L«.
- 5.6. m£l ti z ¥gLªj ¥g£LŸs (Scheduled) bj hl i f ; T £LwÎ ¢ rŞfŞfS ; F mt%¿< Ji z éĀfëŠ v< d brhšèæUªj hY«, éĀfë< 2tJ m£l ti z (Schedule-II) F¿¥Ā£LŸsgo mªj ¢j

bj hFÂæš cŸst®fns thj fëªJ ã®thfj FG cWŸÃd®fŸ
nj ®ªbj Lj fŸgl nt © L«.

5.7. gŸoaš Ĩ d«, gŸoaš gHŠFoæd® k%W« bg© fS j F ã®thfj FGéš Ĩ l«

5.7.1. x> bthU ti f rŠfªÂ< nj ®ªbj Lj fŸgl nt © oa ã®thfj FG
cWŸÃd®fëš, 18 rj Åj « gŸoaš Ĩ d« k%W« gŸoaš
gHŠFoædUj F«, 30 rj Åj « bg© fS j F« xJj ŃL brŒaŸgŸoUªj š
nt © L«. MæD« Ĩ > ti f xJj Ńl hdJ, gŸoaš Ĩ d« k%W«
gŸoaš gHŠFoæi dŒ rh®ªnj h® ã®thfj FGé%F xJj ŃL
brŒaŸgl hj bghJ Ĩ l Šfë èUªJ nj ®ªbj Lj fŸgl tj j j l
brŒahJ.

5.7.2. KŸgJ mšyJ gÂbdŒL éGj fhL fz j »Li fæš Â< dŸgFÂ ghÂj F
Fi wªj hš fz j »š vLj fj T l hJ. ghÂ mšyJ ghÂj F nkèUªj hš
x< whfj fUj ŸgL«.

(rŒl « ĀçĪ 33(1) é s j f«)

5.7.3. Ĩªj éGj fhL fz j »L tj %F ã®thfj FGéš nj ®ªbj Lj fŸgl
ã®thfj FG cWŸÃd®fë< v© â j i fi a kŒLnk fz j »š vLªJ j
bfhŸsnt © L«.

(rŒl « ĀçĪ 33(1) & (2))

5.7.4. ã®thfj FG cWŸÃd®fëš, 18 éGj fhL gŸoaš Ĩ d« k%W« gŸoaš
gHŠFoædUj F«, 30 éGj fhL bg© fS j F« xJj ŃL
brŒaŸgŸoUªj š nt © L«. Mæ< gŸoaš Ĩ d«, gŸoaš gHŠFoæd®
k%W« bg© fŸ cWŸÃd®fshf Ĩ šyhj bj hl j fj T ŒLwĪ Œ rŠfŠfŸ
Ĩ > ti f xJj ŃŒoèUªJ éy j fë j fŸgŒLŸsd. (murhi z v© 49
(MS) T ŒLwĪ cz Ī k%W« Ef®nth® ghJ fhŸ J i w (CJ1) ehŸ
04.04.2013 (Ĩ i z Ÿò – 20)).

6. nt Œghs® j FÂæ< i kfŸ (rŒl ŸĀçĪ 34)

6.1. T ŒLwĪ Œ rŠfŠfë< ã®thfj FG cWŸÃduhfŸ nghŸoæLnth®
j FÂæ< i k g%Ÿ rŒl ŸĀçĪ 34š FŸŸĪ ŸgŒLŸsi t Ĩ ŠF
RUj fkhfª bj hFªJª j uŸgŒLŸsd.

(1) mªj Œ rŠfªÂ< r«gs« bgW« gâ ahsUj F beUŠ»a cwéduhŒ
Ĩ Uj fj T l hJ. vi t vi t beUŠ»a cwĪ v< W é Ā

63-ĭ š bj hF ɹJ ɕ brhšyɥgɛLYsJ. beUŠ» a cwĭ fë< gfoaš
ĭ i z ʎĂš (ĭ i z ʎò -21)j uɥgɛLYsJ.

(2) m^{aj} ɕ rŠfɹĂ%nfh mšyJ ntW v^{aj} bthU rŠfɹĂ%nfh _< W khj
fhyɹĂ%F nkš j ti z j t ɔ cÿstuhf ĭ U_i f_i T l hJ. mtuhš bgwɥgɛl
fl < , mšyJ fl < moɥgi l æš thŠ» at%ɔ%Fɕ brYɹj nt© oa j ti z ɹ
bj hi ffi s _< W khj fhyɹĂ%F nkš brYɹj hkš ĭ U^{aj} hš nj[®] j èš
nghfoael KoahJ.

(3) rŠfɹĂ< ĀuĀăĀahf ĭ U^{aj} hš, m^{aj} ɕ rŠf« āĀĭ j é tŠ»_i F
mšyJ Āɔbj hU rŠfɹĂ%F 30%_i F nkyhf j ti z j t ɔ a āYi ti a
bj hl[®]ɕĀahf Xuh© o%F nkš i tɹĀU^{aj} hš mt[®] nj[®] j Y_i F nghfoael
ĭ ayhJ. vdnt j ti z j t ɔ ĭ Ÿs bj hl_i f T ɛLwĭ ɕ rŠfŠfë< ĀuĀăĀfÿ
T ɛLwĭ ɕ rŠfŠfë< nj[®] j èš nghfoael KoahJ.

(4) v^{aj} xU egU_i F vĀuhf rɛl ʎĂɕĭ 143ĭ š brhšyɥgɛLYs
Ôɥghi z , Koĭ , Ôɥò, Mi z mšyJ rh< ɔ j æ bgwɥgɛloU_i »wnj h mt[®]
nj[®] j èš nghfoael ĭ ayhJ.

(5) rŠfɹĂ%fhf mšyJ mj %F vĀuhf mšyJ ĭ ɕrŠfɹĂš cWɥĀduhf
cÿs v^{aj} xU rŠfɹĂ%fhf mšyJ mj %F vĀuhf tH_i Fi uPuhf
āāä_i fɥgɛloU^{aj} hš mt[®] nj[®] j èš nghfoael KoahJ.

(6) xU egU_i F vĀuhf fl i d tNèɥgj %fhf rɛl ʎĂɕĭ fÿ 118, 119, 120
mšyJ 144ĭ < Ńæ #ʎĀ el to_i i f vL_i fɥgɛloU^{aj} hš mt[®] nj[®] j èš
nghfoael KoahJ.

(7) T ɛLwĭ ɕ rŠf« x< ɔ< gā ahsnuh mšyJ mj < ā[®]thfɥ gā
mšyJ j ā_i j fɥgā æš <LgɛloU^{aj} muR mYtynuh gā æèU^{aj} é Lgɛl
ĭ u© l h© L fhy« ti u nj[®] j èš nghfoael KoahJ.

(8) ĭ i z cWɥĀduhfnth (associate member) cça taJ tuhj tuhfnth
(minor) mšyJ Áɹj RthÔd« m%wtuhfnth (unsound mind) ĭ U^{aj} hš mt[®]
nj[®] j èš nghfoael KoahJ.

(9) xUt[®] T ɛLwĭ ɕ rɛl ɹĂ< Ńæ j © o_i fɥgɛloU^{aj} hš, mt[®]
mɹj © l i d Koĭ %w ehè èU^{aj} _< wh© L ti u nj[®] j Y_i F nghfoael
KoahJ.

(10) xUt[®], v^{aj} xU rɛl ɹĂ< ŃG« xuh© L mšyJ mj %F nk%gɛl
fhyɹĂ%F Āi wɹj © l i d éĀ_i fɥgl ɹj_i f xG_i f_i nfL r«g^{aj} ɥgɛl

F_WÅ_Fhf (moral turpitude) j © l i d é Å_i f_gfoU^aj hš m_{aj} © l i d i fhy« Ko_I W ehè èU^aJ l^aj h© L t i u n j^{aj} èš nghfoæl KoahJ.

(11) xUt[®] ršf_ÅÅ< FG cW_Åd[®] gj é æ èU^aJ r_ll Å_ÇÎ 36-İ < Ñæ mf_WW_gfoU^aj hš mšyJ m_gg é t_»W_g F_Å j F_ÅW_tuhf M_i f_gfoU^aj hš, mt[®] v_ñghJ « nj^{aj} èš nghfoæl KoahJ.

(12) j äæ mšyJ M_Š»y« mšyJ m_gF_Åæš muR F_çÅ_I i T oa bkhêi a vGj W_go_i f_Å bj çahj vtU« nj^{aj} èš nghfoæl KoahJ. (Mæ< İ_{aj} F_Åæ< i k gh[®]i t Fi wghL ci la (Visually Impaired) k_W« cl š j F_Åæ< i k (physical disability) fhuz khf vGj Koahj (Unable to write) eg[®]fS i F_ç bghU^aj hJ.)

(13) nk_{br}h< d 12 ti fahd j F_Åæ< i kfi s_{aj} é u FW» afhy_i fl < mi k_ð ršfšfi s_ç bghU_{aj} ti u (mj htJ j äæehL khāy j i yi k_i T_lLw_l t_š», kht_l k_ÅÅa T_lLw_l t_š» f_Y k_W« bj hl i f ntsh© i k T_lLw_l fl < ršfšf_Y) r_ll Å_ÇÎ 136-D İ š Ñæ_i fhQ « j F_Åæ< i k f_Y F_ç Å_I W_gl_Ysd :

i) ā[®]thf_i FG fi y_i f_gl bj hl i f ntsh© i k_i T_lLw_l fl < ršf ā[®]thf_i FG cW_Åduh_l İ U^aj v^aj xU egU« ā[®]thf_i FG fi y_i f_gl ehè èU^aJ 3 M© L fhy_ÅF Ū© L« m_çršf nj^{aj} èš nghfoæl KoahJ.

(Å_ÇÎ 136-D (13) (c))

ii) j äæehL khāy j i yi k T_lLw_l t_š»æ< mšyJ kht_l k_ÅÅa T_lLw_l t_š»æ< ā[®]thf_i FG é_F, bj hl i f ntsh© i k T_lLw_l fl < ršfkšyhj Å_çbj hU ršf_Å Å_uÅ_ãÅ_{ah}f İ U_çgt[®], m^aj Å_çbj hU ršf« m_» t_š»_i F brY_{aj} nt© oa bj hi fi a bj h© Ū W eh_lfS_i F« nkyhf brY_{aj} j t_çæU^aj hš nj^{aj} èš nghfoæl KoahJ.

(Å_ÇÎ 136-D (11) (i))

iii) j äæehL khāy j i yi k T_lLw_l t_š»æ< mšyJ kht_l k_ÅÅa T_lLw_l t_š»æ< ā[®]thf_i FG é_F, bj hl i f ntsh© i k T_lLw_l fl < ršf_Å Å_uÅ_ãÅ_{ah}f İ U_çgt[®], m^aj bj hl i f ntsh© i k T_lLw_l fl < ršf« m_» t_š»_i F brY_{aj} nt© oa bj hi fi a Xuh© L fhy_ÅF« nkyhf brY_{aj} j t_çæU^aj hš

mªbj hi f brYªj ¥gL« ti u (Unless the default is cleared)njªj èš nghÉoæI KoahJ.

(ÃÇÎ 136-D (11) (ii))

iv) āªthfi FG fi yi f¥gÉLYs rŠfªÃ< ĀuĀāĀahf ĩ U; F« vªj bthU egU« vªj bthU FW»afhyi fl < mi k¥ò rŠfªÃ< āªthfi FG njªj èš nghÉoæI KoahJ. āªthfi FG cWªĀduhf bj hl uĪ « ĩ ayhJ (shall not be allowed to continue)

(ÃÇÎ 136-D (11) (iii))

7. njªj š bj hlªghd F%w¢ brÉi ffÿ k%W« j © I i dfÿ (T £LwĪ ¢ rÉI ¥ÃÇÎ 162) (Corrupt practices)

7.1. rŠf āªthfi FG cWªĀdªfÿ njªj š k%W« āªth»fÿ njªj š M»at%oi w Rjª Āukhd āahakhd ti fæš (free and fair) ei I bgWti j njªj š gā ah%W« mi dªJ mYtyªfS « cWĀ brÉj š nt © L«.

7.2. ĩªnjªj šfèš Ki wa%w el to; i ffèš (corrupt practice) <LgL« vªj xª egU« T £LwĪ ¢ rÉI « ÃÇÎ 162-< Ñæ fLi kahd j © I i d; F cÿshtª.

7.3. moæ%f© I i tfÿ ÃÇÎ 162-< Ñæ F%w¢ brÉi ffÿ (corrupt practice) vd¢ brhšy¥gÉI i tahF «.

- 1) vªj xU ntÉò kDéi dĪ « nkroahf (fraudulently) ehr¥gLªJj š (defaces) k%W« mēªj š (destroy);
- 2) mĀfhu« bg%w k%W« mĀfhu« mē; f¥gÉI vªj xU eguhY« xÉI ¥gÉI gÉoaš, mġé¥ò mšyJ ĩ j u Mtz Šfi s, nkroahf ehr« brÉj š, mēªj š mšyJ mf%Wj š;
- 3) th; F¢ÉEL k%W« th; F¢ÉÉoš cÿs Fġ, mšyJ mi I ahs« g%ġa cWĀbkhé M»at%oi w nkroahf ehr¥gLªJj š, mēªj š;
- 4) cça mĀfhuä< ġ vªj xU egU; F« th; F¢ÉEL tHŠFj š, mšyJ vªj xU egçI äUªJ « th; F¢ÉÉI I ¥ bgWj š, mšyJ th; F¢ÉÉoi d i tªĀUªj š;
- 5) mĀfhu¥gLªj ¥gÉI go nghl nt © oa th; F¢ÉEL mšyhkš, Vnj D« xª th; F¥bgÉoæš ntW Vnj D« bghUÉfi s nghLj š.

6) cça mĀfhuä< ħ nj[®] Y_i fhd ga< ghĕoYŸs v^{aj} xU th_i FŸbgĕoæi d mšyJ th_i FĉÓĒLfi s cça mĀfhuä< ħ mĕaj š, vLaj š, Āwaj š mšyJ FW_i ŃL (interfere) brĒj š;

7) nkroahfnth, mšyJ Ki wahd mĀfhuä< ħnah (due authority), nk%Fĉ I brĒi ffi sĉ brĒj š mšyJ m> thW brĒtj %F e< F bj ĉ^aJ ĉj é ahfĪ « cl^{ai} j ahfĪ « (wilfully aids and abets) ĩ Uaj š; mšyJ

8) moæ%F ħŸĀĒl brašfi s cŸsl_i »a Āy brašfi sĉ brĒĪ « neh_i f^{aj} J I < , v^{aj} xU egU_i fhtJ, neuoahfnth mšyJ ki wKfkhfnth v^{aj} x[®] gĉR (gift) tHŠFj š k%W« Vnj D« r< khd« (gratification) tHŠF tj hf cWĀaë aj š:

(i) nj[®] èš xUt[®] ntĕghsuhf nghĕoæLtj %F mšyJ nghĕoælhkš ĩ UŸgj %F mšyJ nghĕoæèU^aJ éy»_i bfhŸtj %F (withdraw) mšyJ éyfhkš ĩ UŸgj %F mšyJ

(ii) x[®] cWŸĀd[®] (member) nj[®] èš th_i fĕ_i f mšyJ th_i fĕ_i fhkš ĩ U_i f mšyJ xU eg[®] j h< ntĕghsuhf nghĕoæĒlj %F mšyJ nghĕo ĩ I hkš ĩ U^{aj} j %F mšyJ j dJ ntĒĀi d ĀU«g bg%Wj %F mšyJ bgwhkhèU^{aj} j %F x[®] gĉrhfnth (reward) mšyJ

(iii) x[®] cWŸĀd[®] nj[®] èš th_i fĕ^{aj} j %F mšyJ th_i fĕ_i fhJ ĩ U^{aj} j %F.

7.4 F%wĉ braY_i fhd j ĉ I i d

Ī ŸĀĉé< ŃHhd F%wĉ brĒi f òĉnth[®], Ī ŸĀĉé< Ńæ Xuhĉ Lt i u Āi w^{aj} j ĉ I i d mšyJ mguhj « %ghĒ g^{aj} hæu« mšyJ ĩ uĉ L« nr^{aj} j ĉ I i d_i Fĉatuht[®].

8. nj[®] š Mi z a« (rĒl ŸĀĉĪ vĉ .33-A k%W« éĀ vĉ 52-A)

8.1. nj[®] š Mi z a^{aj} Ā< nk%gh[®] i t, beĶŸgL^{aj} j š k%W« fĒLŸghĕo%FĒgĒL (superintendence, direction and control), TĒLwĪ ĉ rŠfŠfĕ< ā[®]thf_i FG (board) k%W« ā[®]th»fŸ (office bearers) nj[®] šfS_i fhd th_i fhs[®] gĕoaš (electoral rolls) j ahĉ^{aj} Y«, nj[®] šfS « ei I bgWj š ntĉ L«.

(ĀĉĪ 33–11 (b) k%W« (ĀĉĪ 33 – A (1))

8.2. khtĚl MĚÁª j i yt® mšyJ khtĚl j fhtš f© fhâ Ÿghs® mšyJ ā®thf eLt® (Executive Magistrate) mšyJ vªj bthU fhtš mYty® (Police Officers), M»nahU; F, nj i tba< W fUJ « āi yæš, nj i tŸgL« fĚl i sfŸ ĩ L« mĀfhu« nj ®j š Mi z aªĀ%F c© L.

(Ě Ā 52 – A (1) (a))

8.3. ršf ā®thf; FG cWŸĀd®fŸ k%W« ā®th» fŸ (office bearers) nj ®j š bj hl ®ghf gā ah%w āakd« brĚaŸgĚLŸs mi dªJ mYty®fS j F«, ršfšfĚ< mªnj®j šfi s elªJ t j %F«, vªj xU fĚl i si al « beĵfhĚLj i yĳ «, tĚKi wfi sĳ « (direction, guidelines or instructions) tHš» L« mĀfhu« nj ®j š Mi z aªĀ%F c© L.

8.4. nj i tŸgL« āi yæš, nj i tŸgL« mYty®fS j F, j dJ fĚLŸghL k%W« ÓuhĚĪ j FĚgĚL (Control and revision), j dJ mĀfhušfi s nj ®j š Mi z a« tHšfyh«.

(Ě Ā 52–A (2))

8.5. khāyª nj ®j š mYty® (State Election Officer)

TĚLwĪ ĉ rĚl « ĀĉĪ (3)< Næ murhš gĀths®fshf (Registrar) āāä; fŸgĚl mYty®fi s mt®fŸ ā®thf; fĚLŸghĚo< Næ tU« TĚLwĪ ĉ ršfšfi sŸ bghWªj ti u khāyª nj ®j š mYty®fshf āāä; fyh«. m» thW āāä; fŸgĚl khāyª nj ®j š mYty®, nj ®j š Mi z aªĀ< nk%gh®i t, beĵŸgLªJ j š k%W« fĚLŸghĚo%FĚgĚL mt®fĚ< ā®thf; fĚLŸhĚo%FĚgĚl TĚLwĪ ĉ ršfšfĚ< th; fhs® gĚoaš j ahĉªj š, btĚæLj š k%W« ā®thf; FG k%W« ā®th» fS j fhd nj ®j šfi s elªJ t j %F xUš» i zªJ nk%gh®i tæl š (coordinate and supervise) nt© L«.

nj ®j š Mi z aªj hš m» tŸnghJ xŸgi l j fŸgL« gā fi sĳ « mt®fŸ brĚJ tunt© L«.

(Ě Ā 52 – A (3))

8.6. khtĚl nj ®j š mYty®fŸ (District Election Officers)

TĚLwĪ ĉ ršfšfĚ< Ji z ŸgĀths® gj Ěªj uªĀ%F; Fi wahj āi yæYŸs TĚLwĪªJi w mYty®fŸ mšyJ mŸgj Ěªj uªĀ%F; Fi wahj gā æYŸs ĩ ju muRji wi aĉ nrªj mYty®fŸ M»nahi u khtĚl nj ®j š mYtyuhf nj ®j š Mi z a« āāä; fyh«. mt®fŸ nj ®j š

Mi z a^αĀ< nk%gh[®]i t, be_zƳgL^αJj š k%W« f_LƳgh_o%F_gf_L nj[®]j š Mi z a^αj hš m_zé_i f_Ƴg_fl go, mt[®]fsJ ā[®]thf_i f_LƳgh_o< Ñæ tU« ršfšfè< , th_i fhs[®] gfoaš jahç^αj š, btèæLj š, ā[®]thf_i FG k%W« ā[®]th»_i fS_i fhd nj[®]j šfÿ el^αJj š ngh< wt%_i w xUš»_i z^αJ nk%gh[®]i tæl š nt© L« (Coordinate and supervise). nj[®]j š Mi z a^αj hš m> t_Ƴng_H x_Ƴgi l_i f_Ƴg_L« gâ fi s_í « mt[®]fÿ br_ÆJ tunt© L«.

8.7. mašgâ (on deputation)

kht_fl nj[®]j š mYty[®]fÿ, th_i fhs[®] gĀÎ mYty[®]fÿ (Electoral Officer) nj[®]j š mYty[®]fÿ, th_i Fç rhto mYty[®]fÿ, éĀfè< Ñæ āāä_i f_Ƴg_fl ĩ j u mYty[®]fÿ k%W« j äæehL murhš nj[®]j š el^αJ t_j %_fhf F_z_i f_Ƴg_fl fhy^αĀ%F āāä_i f_Ƴg_fl (Designated) v^αj xU fhtš mĀfhç M»nah[®] nj[®]j Y_i fhd th_i fhs[®] gfoaš (Electoral rolls) jahç_i F« ehèèU^αJ mJ Ko_í« ti uæY« k%W« nj[®]j š m_zé_Ƴò ehèèU^αJ (notification calling for such election) m^αnj[®]j š Ko_í« ehÿ ti ul« nj[®]j š Mi z a^αĀ%F mašgâ_i F mD_Ƴg_Ƴg_fl t[®] (On deputation) fshf_i fU_j Ƴg_Lt[®], ĩ^αj mYty[®]fÿ m_i fhy mséš (period) nj[®]j š Mi z a^αĀ< f_LƳgh_L, nk%gh[®]i t k%W« be_zƳgL^αJj š M»at%_z%F (control, superintendence and discipline) c_fg_fl tuht[®].

8.8. nj[®]j š gh[®]i tahs[®] (observer)

x[®] kht_fl « mšyJ tUth_Æ nfh_fl « mšyJ tUth_Æ nfh_fl^α< gFĀ M»at%_zš cÿs T_fLw_íç ršf« mšyJ T_fLw_íç ršfšfè< bjhfĀ_i fhd nj[®]j š mšyJ nj[®]j šfi s f© fhâ_i f_í « k%W« nj[®]j š Mi z a^αj hš m> t_Ƴng_H x_Ƴgi l_i f_Ƴg_L« gâ fi sç br_Æt_j %_F« x[®] gh[®]i tahsi u (observer), nj[®]j š Mi z a« āakd« (nominate) br_Æayh«.

8.9. ÑætU« fhuz šfèdhš X[®] th_i Fç rhtoænyh, ĩ l^αĀnyh, ei lbg%_w th_i F v© â_i i f Koéi d (result) cWĀ_Ƴg_L^αj (ascertain) ĩ ayhj āi y V%_gf_Lÿsj hf nj[®]j š gâ bjhl[®]ghf āāä_i f_Ƴg_fl gh[®]i tahs[®] fU_j« ne[®]éš nj[®]j š Koi t m_zé_Ƴg_j %_F K< ghf v^αj neu^αĀY« th_i F v© â_i i fi a āW^αj ç brhšynth mšyJ Koéi d m_zé_i fhJ ĩ U_i fnth, nj[®]j š mYtyU_i F gh[®]i tahs[®] f_fl i sæl mĀfhu« gi l^αj tuht[®].

- 1) mĀf v© â ĵi fæyhd thi Fċrhtofÿ, thi fë ĵi F« Ī Ī ſfÿ, thi F v© Q i f ei Ī bgW« Ī Ī ſfÿ M» ai t i fÿg%WÿgfoU^{aj} hš (booth capturing); mšyJ
- 2) thi fhs[®] ā^z a« brĒaÿgfl Ī Ī ſfÿ k%W« thi Fċrhtoæš ga< ghfo%Fça thi FċÓELfÿ nj^{®j} š mYtyçl äU^{aJ} rfl énuhj khf gç^{ªJ} bršyÿgfoU^{aj} hš (taken out); mšyJ
- 3) thi F v© Q i f Kotj %F K< d[®] thi Fċrhtoæš ga< gL^{ªj} ÿgfl thi Fċ ÓELfi s nj^{®j} š mYtyçl äU^{aJ} rfl énuhj khf gç^{ªJ} ċ bršyÿgfoU^{aj} hš; mšyJ
- 4) j %brayhfnth (accidentally) mšyJ nt© Lbk< nwh thi FċÓELfÿ mē ĵi fÿgfl, bj hi y ĵi fÿgfl, (lost) nkroahf^ª ĀU^{ªj} « (tampering) brĒaÿgfoU^{aj} hš.

8.10. nj^{®j} š mYtyUⁱ F, thi F v© â ĵi fi a āW^{ªj} nth nj^{®j} š Koéi d mçé ĵi fhJ Ī Uⁱ fnth, gh^{®i} tahs[®] flēi sæfoU^{aj} hš, mji d mt[®] cl doahf khtfl nj^{®j} š mYty[®], khāy nj^{®j} š mYty[®] k%W« nj^{®j} š Mi z a^ªĀ%F bj çé ĵi f nt© L«. mji d^ª bj hl^{®aJ}, khāy^ª nj^{®j} š Mi z a«, V%gflÿs mi d^{ªJ} Næāi yfi sÍ« fU^ªĀ%bfh© L, nk%bfh© L m^{ªj} nj^{®j} š el^ªĀ Koÿgj %fhd cça mçĪ ĵi ufi s tHšfnt© L«.

8.11. T flwĪ ċ rfl « k%W« nj^{®j} š Mi z a^{ªj} hš m> tÿnghJ tHšfÿgL« Mi z fÿgoĪ « nj^{®j} š Mi z a^ªĀ< nk%gh^{®i} t, beçÿgL^{ªJ} ĵi f k%W« flLÿghfo< Næ, khāy nj^{®j} š mYty[®] k%W« khtfl nj^{®j} š mYty[®] k%W« nj^{®j} š mYty[®] M» nah[®] T flwĪ ċ ršf^ªĀ%fhd nj^{®j} š fÿ Ki wahf el^{ªJ} tj %Fÿ bghWÿghth[®].

8.12 nj^{®j} š Mi z a«, j hdhfnth mšyJ xU òfhç< ngçnyh mšyJ gh^{®i} tahsç< mç ĵi fæ< gonah, x[®] khtfl nj^{®j} š mYty[®] mšyJ thi fhs[®] gfoaš mYty[®] mšyJ nj^{®j} š mYty[®] nt© Lbk< nwh mšyJ j tWj yhfnth (omission) Rj^aĀukhd k%W« Ki wahd nj^{®j} š el^{ªJ} tj %F Vnj D« CW (detrimental) éi sé^{ªJ}ÿsh[®] v< W fUJ « āi yænyh, nj^{®j} š Mi z a« Ī > thwhd mYtyi u ĀU«g mi Hⁱ fĪ « (recall), nt bwhU j FĀthĒ^{aj} mYtyi u mtUi Īa Ī Ī^ªĀš āā^{ªJ}, V%bfdnt nj^{®j} š Mi z a^{ªj} hš j ahç ĵi fÿgfl nj^{®j} š Āfl^ªĀ< go nj^{®j} š nk%bfhÿsyh«.

8.13. **bghJ mšyJ Áwřò; fĚl i sfŸ (general or special directions)**

nj[®] š Mi z a«, nj i t vd_i fUJ khdhš, ĩ[®] nj[®] š F_čđj é ĀfŸ cça ti fæš brašgLđj řgLtJ g%č, T ĚLwĪ rĚl « k%W« é ĀfĚ < Ćæ nj[®] š el đJ tJ bj hl[®]ghf bghJ mšyJ Áwřò; fĚl i sfŸ (general or special direction) tHŠfyh«.

(é Ā 52-A (9))

8.14 nj[®] š el đJ tĀš nj[®] š bj hl[®]ghd é ĀfŸ 52, 52-A k%W« 53-< Ćæ nj[®] š M»at%_i w āi wnt%_WtĀš ÁukšfŸ ĩ[®] U_i Fbk< whš, nj i t řgL« ne[®]Ī fĚš, m«khĀçahdt%_i w ngh_i Ftj %_F nj i t vd nj[®] š Mi z a« fUJ « cça el to_i i ffi s, nk%_bfhŸs nj[®] š Mi z a« Mi z æl yh«.

(é Ā 52-A (10))

8.15 nj[®] š Mi z a« k%W« khāy nj[®] š mYty[®] k%W« khtĚl nj[®] š mYty[®] k%W« th_i fhs[®] gĚoaš mYty[®] k%W« nj[®] š mYty[®] M»nah[®] é ĀfĚ < Ćæ th_i fhs[®] gĚoaš jahčđj š k%W« nj[®] š el đJ tJ %_fhf tHŠ»aMi z fŸ k%W« fĚl i sfŸ mi đđJ « m> é ĀfS_i F khwhf ĩ[®] šyhj āi yæš m> é ĀfĚ < Ćæ tHŠfřgĚl j hfnt fUj řgL«.

9. nj[®] š j hth_i fŸ (Election Disputes)

9.1. T ĚLwĪ č rĚl « ĀčĪ 90 (1)< Ćæ, xU ršfđĀ< nj[®] š F_čđj mšyJ mJ r«g^aj khđ j fuhW vJĪ «, mřĀčĪ 90 (1)š ti fřgLđj řgĚl eg[®]fŸ, ĩ[®] j %_bfd mĀfhuřgLđj řgĚl mYty[®] K< ò, j hth bj hl u tĚti f (Remedy) brĚařgĚLŸsJ.

9.2. ĩ[®] nj[®] š j hth mđnj[®] Ě< KoĪ mčé_i F« ehŸ ti u (During the process of election) bj hl u ĩ[®] ayhJ.

(No dispute relating to, or connection with any election shall be referred till the date of the declaration of the result of such election)

9.3. nj[®] š j hth bj hl š Ftj %_fhd fhyti u mđnj[®] š KoĪ mčé_i fřgĚl ehĚ ĚU^aJ ĩ[®] u© L khj fhy msthF«. (The period of limitation shall be two months from the date of declaration of the result of the election.)

(ĀčĪ 90 (9) (a) (iii))

10. bghJ

10.1 '#dehaf Ki wæyhd cWǎd®fë< fELǎghL' (Democratic Member Control') v< gJ T ELWÎ ĩ a; fǎ< äf Ki »akhd bfhÿi f v< w ti fæš mçršf ä®thf; FG cWǎd®fÿ k%W« j i yt®/J i z ǎ j i yt® M»nahç< nj®j šfÿ Rj ǎÂukhfÎ « ne®i kahfÎ « el ǎj nt© oaJ mi dǎJ nj®j š mYty®fS ; fhd rEI ó®t fl i kahF«.vdnt ĩ i t bj hl®ghd mi dǎJ rEI ǎĀĉĪ fi sĪ«, éĀfi sĪ« mĉ ǎJ brašgLtJ ä; f ek i k ga; F«. nj®j š bj hl®ghd Áy Ki »akhd rEI éĀfÿ ĩ ǎJl< j ǎ na bj hFǎj ë; fǎgELÿsd.(Ī i z ǎ0-22)

10.2. vdnt nkny T wǎgEL thW V%fdnt nj®j è< x> bthU fEI šfëY« nj®j š gâ bj hl®ghd mi dǎJ mYty®fë< brašghLfÿ bj hl®ghf btëæL ǎgELÿs ĩ fnaLfi sĪ« mǎJl< m> tǎnghJ nj®j š Mi z ǎj hš nj®j š bj hl®ghf mDǎgǎgELÿs R%wĉ; ĩ ffi sĪ« ek F mĉ ǎJ (Mi z ǎǎ< ti yǎj s« www.coopelection.tn.gov.in š fhz yh«). mj< go mi dǎJ nj®j š gâ mYty®fS « brayh%WtJ T ELWÎ ršfšfë< nj®j šfi s ne®i kahfÎ «, Rj ǎÂukhfÎ «, āahakhfÎ « (Free and Fair), rEI ó®t khfÎ « el ǎĀl bgçJ« çj Ī tj hF«.

10.3. j éuĪ « kh© gi k br< ĩ d ca®ŪĀk< w« k%W« mj< kJi u mk®Ī , T ELWÎ th; FfS ; fhd Áwǎ0 k© l y FG; fÿ k%W« nj®j š Mi z ǎǎ< K< ghd òfh® kD; fëš T wǎgELÿs mi dǎJ ti f òfh®fS « Mi z ǎj hš ti fǎgLǎj ǎgEL j; f mĉĪ ĩ ufÿ R%wĉ; ĩ fi f e.f.v© .1111/2022/T nj 5 ehÿ 20.10.2022-š tHšfǎgELÿsd.(Ī i z ǎ0-23). mt%iw ek fĉ ǎJ v> ti f òfh®fS ; F« ĩ l« juhJ rEI éĀfëš f© Lÿsgo T ELWÎ ç ršf nj®j šfi s Rj ǎÂukhfÎ «, āahakhfÎ «, ÁwǎghfÎ « el ǎĀ KoǎgJ nj®j š mYty®fë< j i yaha rEI ǎó®t fl i kahF«.

10.4. rEI ǎĀš mĀfhukë ǎj go khāyǎ nj®j š mYty®fÿ, khtEI nj®j š mYty®fÿ, gh®i tahs®fÿ, th; fhs® gfoaš mYty®fÿ, nj®j š mYty®fÿ M»a mi dtU« Quasi Judicial Officers-Mf brašgLtj hY« ĩ t®fsJ rEI ǎgoahd KoĪ fÿ ĩ j %bfd mĀfhukë; fǎgEL ŪĀk< wšfëš kELnk gçÓyi d; F ELgLǎj ǎ gLtj hY«

ĭ aj mYty®fÿ j šfsJ fl i kfi sÍ « bghWžòfi sÍ « ÚÂ, ne®i kæ<
(Equity, Justice, Good conscience)možgi l æš nk%bfhÿs nt© L«. Rj aÂukhd, āahakhd (free and fair) nj ®j šfÿ el žgi j cWÂ brŒtJ e«
mi dtç< fl i kahF«.

ஐ ி ழ ஔ - 1

(g஁ 2.3.3)

ELECTIONS TO CO-OPERATIVES IN TAMILNADU ROLE OF DISTRICT ELECTION OFFICERS

(Under Rule 52, 52-A and 53 of the Tamil Nadu
Co-operative Societies Rules, 1988)

1. Not below the rank of Deputy Registrar of Co-operative Societies in the Co-operative Department or not below such rank in other departments of the Government as appointed by the Tamil Nadu State Co-operative Societies Election Commission **52(1)(b))**
2. Shall take necessary steps for the conduct of elections to the society or societies concerned and the society shall render all necessary assistance to the District Election Officer for the conduct of election to the board. **52(1)(b))**
3. Shall appoint as many officers of the Government not below the rank of Senior Inspector in the Co-operative Department or not below such rank in other departments as may be necessary as Electoral Officers. **52(1)(c))**
4. Shall appoint as many Officers of the Government or Officers subordinate to him or officers and employees of co-operative societies or local authorities or undertakings owned by the state or Central Government or educational institutions as may be necessary as Election Officer for the conduct of election of members of the board and may also appoint alternative election officer or officer. **52(3)(a))**
5. Responsible for Supervision and guidance of Election Officer **52(3)(c))**
6. Receive programme for the conduct of election from the Election Commission atleast 21 days prior to the date of pole. **52(5)(a))**
7. Shall send notice of election to the members who, on the date thirty days prior to the date of poll were the members of the society **52(6)(a))**
8. The notice shall contain information regarding:-

- i) The total of vacancies with details of reserved and unreserved seats to be filled.
 - ii) Constituency, if any
 - iii) The date, place and time / fixed for filing, Scrutiny, withdrawal and publication of valid test of nominations.
 - iv) The date, place and time specified for polling.
 - v) The time, date and place in which counting of votes shall take place. **52(6)(a))**
9. The Notice shall be send at least 15 days prior to the date of poll in the modes mentioned. **52(6)(b))**
10. The Notice shall also be published as mentioned . **52(6)(c))**
11. May direct the society to serve the notice of election **52(6)(d))**
12. **Shall get report from the Election Officer – if for any constituency**
- the number of candidate who have filed valid nomination and not withdrawn does not exceed the number of candidates to be elected and who have been declared as duly elected by the Election Officer. **52(9)(a))**
 - there is no contesting candidate **52(9)(c))**
 - in respect of reserved seats the number of contesting candidates is not larger than the number of vacancies and who have been declared as duly elected **52(9)(d))**
 - the number of contesting candidates for the reserved seats exceeds the number of seats reserved **52(9)(e))**
 - candidates declared as duly elected to the non reserved seats **52(9)(f))**
 - Any seats remaining to be filled after **52(9)(g))**
 - when the number of contesting candidates is more than the number of seats to be filled **52(9)(h))**

- As soon as the election is over, the intimation of results of the election in Form No.22 **52(17)(e))**
 - If at any stage of the election, the Election Officer stops the election under Rule 52 (18) **52(18)(b))**
13. May be empowered by the Election Commission, for special reasons to fix dates and periods, other than those notified earlier under the rules, for all or any of the stages of any election under the Rules **52(18)(d))**
 14. Shall receive the election records himself or through any person authorised by him in this behalf under acknowledgement **52(22)(b))**
 15. Shall preserve the records for a period one year from the date of election, when there is no election dispute or if there is an election dispute till the date of final disposal of the dispute and shall be destroyed after that period as the case may be. **52(22)(b)&(c))**
 16. When it is not possible to held free and free election on account of the prevailing law and order problem or or open violence or communal clash or on account of natural calamity or bundt or such other sufficient cause – to report to the Election Commission **52(23))**
 17. Election of Office Bearers of the Board **53(1)(a))**
Shall appoint any of the person as mentioned as Election Officer
 18. Shall get report as soon as the election is over **53(10)(e))**
 19. Shall get report immediately when the election stopped **53(11)(e))**
 20. Shall receive the records
 21. Shall give effect to direction when directed by the Election Commission for the postponement of the election of Office bearers or further postponement of the date so postponed
 22. Subject to the Superintendence, direction and control of the Election Commission, shall co-ordinate and supervise the preparation and

publication of Electoral roles and the conduct of elections of societies specified by the Election Commission and shall also perform such other functions as may be entrusted to them by the Election Commission. **52-A(4))**

23. Shall be deemed to be on deputation to the Election Commission, and shall be sufficient to the control, superintendence and discipline of the Election Commission **52-A(5))**

24. Shall be responsible for the conduct of election in the manner provided in the Act, the Rules and any other orders issued by the Election Commission from time to time. **52-A(7))**

25. The Election Commission, *Suo-motu* or on complaint or on the report of the observer is of the opinion that a District Election Officer by an act of omission or Commission has done any thing detrimental to the conduct of free and fair election, the Election Commission may recall such District Election Officer. **52-A(8))**

(The above narration is only illustrative and not exhaustive. For full and complete details Rules 52, 52-A and 53 and circular instructions, guidelines issue by the Commission have to be referred)

Ī i z Ƴò – 2

(g^αĀ 2.4.1)

...../khtĒl nj^{®j} šmYty[®]mt^{®fë} < brašKi wMi z
(1988.« M© L j äæehL T ĒLwĪ ċ ršfšfë < éĀ v© .52(1)(c))

K < ā i y:

khtĒl nj^{®j} šmYty[®]

e.f.

ehÿ:

bghUÿ: nj^{®j} š - T ĒLwĪ ċ ršfšfë < ā[®]thf_i FG
cWŲĀd[®]fS_i fhd nj^{®j} š - th_i fhs[®] gĒoaš mYty^{®/}
mYty^{®fÿ} āakd« brĒj š – Mi z tHŠFj š – bj hl^{®ghf}.

gh^{®i} t: j äæehL khāy T ĒLwĪ ċ ršfšfë < nj^{®j} š Mi z a«
mĵ é Ƴò e.f.

Mi z :

1988-« M© L j äæehL T ĒLwĪ ċ ršfšfë < éĀ v© .52 (1) (c) -< Næ Ā < tU«
gĒoaèš fy« (2)-š f© Lÿs mYty^{®/} mYty^{®fi} s fy« v© (3)-š f© Lÿs T ĒLwĪ ċ
ršf« / ršfšfë < ā[®]thf FG cWŲĀd[®] nj^{®j} Y_i F th_i fhs[®] gĒoaš mYty^{®/}
mYty^{®fshf} āakd« brĒJ Mi z æl ƳgL»wJ.

t.v©	th _i fhs [®] gĒoaš mYty ^{®/} mYty ^{®fshf} āakd« brĒaƳgĒLÿst ^{®fë} < bga [®] k%W« gĵ é	nj ^{®j} š el Ƴj Ƴgl nt© oa ršf« / ršfšfë < bga [®]
1	2	3

th_i fhs[®] gĒoaš mYty^{®/} mYty^{®fÿ} Næ_i f© l mĒl ti z Ƴgo nk%go T ĒLwĪ ċ
ršf« / ršfšfë < nj^{®j} š gā el ƳĀl Mi z æl ƳgL»wJ.

mĒl ti z

t.v©	é tušfÿ	ehÿ
1	ršf« th _i fhs [®] gĒoaš mYty [®] U _i F cWŲĀd [®] gĒoaš mē _i f nt© oa ehÿ	
2	ršf« cWŲĀd [®] gĒoaš btë æl nt© oa ehÿ	
3	th _i fhs [®] gĒoaš mYtyuhš ršf th _i fhs [®] gĒoai y btë æl nt© oa ehÿ	
4	ršf« th _i fhs [®] gĒoaš mē _i fhj āi yæš th _i fhs [®] gĒoaš mYty [®] th _i fhs [®] gĒoaš j ahç [®] J btë æl Ƴgl nt© oa ehÿ	
5	th _i fhs [®] gĒoaèš MĒnrgi d k%W« kWŲò Vnj D« Ī U ^a j hš	

	bj çé j fÿgl nt © oa ehÿ	
6	MËnrgi z k%W« kWÿÅ< ÚJ thj fhs® gfoaš mYty® KoĪ brĒĪ « ehÿ	
7	Ī WĀ thj fhs® gfoaš btë æl ÿgl nt © oa ehÿ	

khtĒĪ nj®j šmYty®

Ī Ī «:

ehÿ:

bgWe®

fÿ« (2)-š f© Lÿs thj fhs® gfoašmYty® / mYty®fÿ

efš..... T ĒLWĪ Ą ršf«, cça el toj i fĵ fhf.

Ī i z Ÿ0 – 3

(g^αÃ 2.5.1)

.....khtĒl nj^{®j} šmYty[®] mt^{®f}ë< brašKi w Mi z

(1988.« M© L j äæehL T ĒLwĪ ĉ ršfšfë< éÃ v© .52(3)(a))

K< å i y:

khtĒl nj^{®j} šmYty[®]

e.f.

ehÿ:

bghUÿ: nj^{®j} š - T ĒLwĪ ĉ ršfšfë< ã[®]thf_i FG
cWŸÃd^{®f}S_i fhd nj^{®j} š - nj^{®j} š mYty^{®f}ÿ
ãakd« brĒj š - Mi z tHšFj š - bj hl[®]ghf.

gh^{®i} t: j äæehL khāy T ĒLwĪ ĉ ršfšfë< nj^{®j} š
Mi z a« m_zéŸò e.f.

Mi z :

1988-« M© L j äæehL T ĒLwĪ ĉ ršfšfë< éÃ v© 52 (3) (a) -<
Ñæ Ã< tU« gfoaèš fy« (3)-š f© Lÿs mYty[®] / mYty^{®f}i s fy« v©
(2)-š f© Lÿs T ĒLwĪ ĉ ršf« / ršfšfë< ã[®]thf FG cWŸÃd[®]
nj^{®j} Y_i F nj^{®j} š mYty[®] / mYty^{®f}shf ãakd« brĒJ
Mi z æl ŸgL»wJ.

t.v©	ršf« / ršfšfë< bga [®]	nj ^{®j} šmYty [®] / mYty ^{®f} ë< bga [®] k%W« gj é
1	2	3

nj^{®j} š mYty[®] / mYty^{®f}ÿ Ñæ_i f© l mĒl ti z Ÿgo nk%go
T ĒLwĪ ĉ ršf« / ršfšfë< nj^{®j} š gâ el αÃl Mi z æl ŸgL»wJ.

mEl ti z

t. v©	é tu«	nj[®] š ei l bgW« ehÿ k%W« neu«
1	nt Èò kD j h _i fš	
2	nt Èò kD MĚĪ	
3	j FĀ thĚ ^{aj} nt Èò kD _i fÿ gfoaš bt è æLj š	
4	nt Èò kD _i fÿ ĀU«g bgWj š	
5	nghfoæL» < w nt Èghs [®] f è < Ī WĀ gfoaš bt è æLj š	
6	nghfoæUŕĀ< th _i F gĀĪ ei l bgW« ehÿ	
7	th _i F v© â ĩ i f k%W« KoĪ mġ é ĩ j š	

Ī l «:

khtĚl nj[®] š mÿty[®]

ehÿ:

bgWe[®]

fÿ« (3)-š f© Lÿs nj[®] š mÿty[®] / mÿty[®]fÿ

efš..... T ĚLwĪ ċ ršf« cça el to_i i f_i fhf.

CHECK LIST FOR ELECTORAL OFFICERS AND ELECTION OFFICERS

(Not exhaustive but only illustrative)

1. Have you gone through Rule 52, 52-A, & 53, and also the booklets, circular instructions brought out by the Commission thoroughly with particular reference to the duties and responsibilities of Electoral Officer and Election Officer?
2. Have you received a copy of the order of the District Election Officer appointing you as Electoral Officer / Election Officer under the relevant rules?
3. Have you received a copy of the Election Notice issued by the District Election Officer for each society to which you are appointed as Electoral Officer / Election Officer?
4. Have you verified and satisfied that the Election Notice in respect of each Society for which you are appointed as Electoral Officer / Election Officer has been published and communicated as prescribed under the relevant rules?.
5. Have you programmed your election duty strictly in conformity with the days, dates and time as notified in the election notice?
6. Have you enquired about the ready police for regulating the conduct of election and if so have you made arrangements for the same.
7. Are you keeping the Diary for Election Duty for recording your conduct of election and related events?

AS ELECTORAL OFFICER :

8. Have you received 3 copies of the members list eligible to vote duly prepared by the society atleast ten clear days prior to the date of poll?
9. Have you verified and satisfied that the members list has been published by the society on the notice board at the office of the society at least 10 clear days prior to the date of poll?
10. If the society has failed to prepare the members list, have you prepared the voters list and published the same atleast 7 clear days before the date of poll?
11. Have you received any claim or objection to the voters' list published from any member, within the date specified in the election notice?
12. Have you considered the claims and objections raised and made necessary corrections to the voters list, if any?
13. Have you verified and satisfied that the corrections made by you have been published in the notice board of the society on or before the date specified in the election notice?

AS ELECTION OFFICER :

14. Have you got adequate number of Nomination Forms for distribution to the contesting candidates on demand?
15. Have you arranged to secure in time all polling materials including Ballot Boxes and paper seals required for the conduct of elections?
16. Have you arranged to get the required number of ballot papers atleast on the day prior to the date fixed for poll?
17. Do you have any need to appoint polling officers to assist you in the polling and if so, have made such appointments as provided under the rules?
18. Have you made any arrangement to ensure identification of voters to prevent impersonation?
19. Do you foresee any unrest or trouble in the place of election at the time of filling nominations or during the conduct of poll or counting of vote or during any process or process of election and if so whether police scrutiny and protection have been arranged;
20. Did you record the election results in a separate register as required?.
21. Did you publish the results of election as per rules?
22. Did you send all the statutory reports to the District Election Officer / State Election Officer / Election Commission as prescribed?
23. Did you place all the election records duly sealed and keep ready for handing over to the District Election Officer or the authorized person?

ELECTIONS TO COOPERATIVES IN TAMILNADU

ROLE OF OBSERVERS

(Under Rule 52-A of the TNCS Rules, 1988)

1. The Tamil Nadu Cooperative Societies Election Commission may nominate an Observer who shall be an officer of the Government.

(52-A (6) (a))

2. To watch the conduct of election or elections to a Cooperative Society or a group of Cooperative Societies as may be entrusted to him by the Election Commission.

(52-A (6) (a))

3. Shall perform such other functions as may be entrusted to him by the Election Commission

4. Shall have the power to direct the Election Officers concerned, to stop the counting at any time before the declaration of the result or not to declare the result, if in the opinion of the Observers, booth capturing has taken place at a large number of polling stations or at places fixed for the poll or counting of votes or any ballot papers used at a polling station or at places fixed for the poll on unlawfully taken out of the custody of the Election Officer or if at any time before the counting of vote is completed, ballot papers used at a polling station are unlawfully taken out of the custody of the Election Officer or are accidentally or intentionally destroyed or lost or are damaged or tampered with to such an extent that the result of the poll or that polling station or place cannot be ascertained.

(52-A (6) (b))

5. Shall report forthwith to the District Election Officer, State Election Officer and the Election Commission, where the Observer has directed the Election Officer under this rule to stop counting of votes or not to declare the result.

(52-A (6) (c))

6. Report to the Election Commission, if the observer is of the opinion that a District Election Officer or Electoral Officer or Election Officer by an act of omission or commission has done anything detrimental to the conduct of free and fair election for recalling such officer and to appoint another eligible officer.

(52-A (8))

7. Report to the Election Commission, if the Observer is of the opinion that, it is not possible to hold free and fair election on account of the prevailing law and order problem, or riot or open violence or communal clash or on account of natural calamity or bundh or such other sufficient cause.

(52-A (23))

இிழ - 6

(g 3.1.5)

**TAMILNADU STATE CO-OPERATIVE SOCIETIES ELECTION COMMISSION
CHENNAI -18.**

**Election Programme for the Conduct of Election to Co-operative Societies
(under Rule 52(5)(a) of the Tamil Nadu Co-operative Societies Rules, 1988)**

S.No.	Programme	Date & Time
1.	Publication of Election Notice by the District Election Officer	
2.	Publication of members list by the society	
3.	Furnishing members list by the society to the Electoral Officer	
4.	Publication of voters list by Electoral Officer	
5.	Publication of voters list by Electoral officer in case the list of members are not furnished by the society and he himself prepares the voters list	
6.	Filing claims or objections to the Voters List	
7.	Decision of the Electoral Officer on claims made or objections raised.	
8.	Publication of final voters list by the Electoral Officer	
9.	Filing of Nomination	
10.	Scrutiny of Nominations	
11.	Publication of list of valid Nominations	
12.	Withdrawal of Nomination	
13.	Publication of final list of contesting candidates	
14.	Polling if required	
15.	Counting and Declaration of Results	
16.	Issue of notice for Election of Office Bearers	
17.	Election of President/ Vice – President	

İ i z Ƴò - 7

(gªÃ 3.2.3.)

Model Election Notice to be sent by the District Election Officer
j äæhL khăy T £LwÎ ¢ rŞfŞfë< nj ®j š Mi z a«,br< i d - 18.

kht£l nj ®j š mYtyç< nj ®j š mĸ é Ƴò
 (1988 M« tUl j äæhL T £LwÎ ¢ rŞfŞfÿ é Âfÿ, é Â v© -52 cgé Â
 (6(a)< Ñæ)

t. v©	rŞfªÃ< bga®	nj ®j š mYty® bga® k%W« gj é	nj ®ªbj Lj fŷgl nt© oaã®thf FG cWªÃd®fë< v© â j i f				bj hFÁfÿi UªÃ< , bj hFÁæ< bga® k%W« nj ®ªbj Lj fŷgl nt© oa cWªÃd®fë< v© â j i f	nt£òkDjhj fš	gç0yi d	j FÁI Ÿs nt£ghs® gfoaš bt è æLj š	ÂU«gŷ bgWj š	ngh£oa£« nt£ghs® i Wªŷ gfoaš bt è æLj š	ngn£o I UªÃ< thj Fŷ gÁI ei I bgWj š	gÁthd thj Fŷ v© z ŷgfL nj ®j š KoI fÿ mĸ éªj š
1	2	3	MÂ Âuhé I ® k%W« gHSFoæd® bg© fÿ bghJ bkhªj «				5	6	7	8	9	10	11	12
1							I I « : ehÿ: neu«:	I I « : ehÿ: neu«:	I I « : ehÿ: neu«:	I I « : ehÿ: neu«:	I I « : ehÿ: neu«:	I I « : ehÿ: neu«:	I I « : ehÿ: neu«:	

İ i z ¥ò – 8

(gªÃ 3.4.1(2))

(தமிழ்நாடு 1988-ஆம் ஆண்டு கூட்டுறவுச் சங்கங்களின் விதிகளில்,

விதி 52 (8) (எ) - யைப் பார்க்க)

தமிழ்நாடு 1983 ஆம் ஆண்டு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் பிரிவு 33 (11)-ன்படி

கூட்டுறவுச் சங்க நிர்வாகக்குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுப்பதற்கான வேட்பு மனு

1) வேட்பாளர் தேர்தலில் போட்டியிடுகின்ற சங்கத்தின்

பெயர்

2) அ) வாக்காளர் தொகுதியின் பெயர் (துணைவிதி படி

ஏதேனும் இருந்தால் மற்றபடி இந்த விபரம்

தரப்படவேண்டியதில்லை)

ஆ) வேட்பாளர் போட்டியிட விரும்பும் பிரிவு (விரும்பும் ஒரு

1. மகளிர்

பிரிவில் "ஆம்" என்று குறிப்பிடவும், டிக் அடிக்க

2. ஆதிதிராவிடர்

பழங்குடியினர்

வேண்டாம்)

3. பொது

3) 1) வேட்பாளரின் பெயர்

2) பாலினம் (Sex)

3) உறுப்பினர் எண்

4) அவர் ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினரைச்

சார்ந்தவரா?

5) அவ்வாறாயின் அவர் சார்ந்துள்ள இனம் அல்லது

பழங்குடியின் பெயர் (Particular Caste / Tribe)

6) கூட்டுறவுச் சங்கப் பிரதிநிதியாக உள்ளவராயின்

அச்சங்கத்தின் பெயர்

- 4) தகப்பனார் /கணவர் பெயர்
- 5) வேட்பாளரின் முழு முகவரி
- 6) 1)முன்மொழிபவரின் பெயர்
2)உறுப்பினரின் பெயர்
3)கூட்டுறவுச் சங்கப் பிரதிநிதியாக இருந்தால் எந்தச் சங்கத்தின் பிரதிநிதியாகவுள்ளாரோ அச்சங்கத்தின் பெயர்
- 7) முன்மொழிபவரின் கையொப்பம் அல்லது பெருவிரல்
ரேகைப் பதிவு
- 8) 1)வழிமொழிபவரின் பெயர்
2)உறுப்பினர் எண்
3)கூட்டுறவுச் சங்கப் பிரதிநிதியாக இருந்தால் எந்தச் சங்கத்தின் பிரதிநிதியாகவுள்ளாரோ அச்சங்கத்தின் பெயர்
- 9) வழிமொழிபவரின் கையொப்பம் அல்லது பெருவிரல்
ரேகைப்பதிவு

வேட்பாளரின் உறுதிமொழி

நான் தேர்தலில் நிற்க விரும்புகிறேன் என்றும், கூட்டுறவுச் சட்டம் மற்றும் விதிகளில் குறிப்பிட்டுள்ள தகுதியின்மை எதுவும் எனக்கு இல்லை என்றும் உறுதியாகக் கூறுகின்றேன்.

நான் சார்ந்துள்ள இனம் அல்லது பழங்குடியினத்து மாநிலத்தில் எனது சொந்த ஊர் (*Native Place*) சம்பந்தப்பட்டமட்டில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது என்றும் உறுதி கூறுகின்றேன்.

வேட்பாளரின் கையொப்பம்

தேர்தல் அலுவலரின் மேற்குறிப்பு

இந்த வேட்பு மனு (இடம்)..... (நாள்)
(நேரம்) என்பவரால் (வேட்பு மனுவைத் தேர்தல் அலுவலரிடம்
கொடுக்கின்றவர் பெயர்) என்னிடம் நேரில் தாக்கல் செய்யப்பட்டது.

தேர்தல் அலுவலரின் கையொப்பம்

İ i z Ƴò – 9

(gªÃ 3.4.2. (2))



j äæehL khãy T £LwÎ ¢ ršfšfë< nj®j šMi z a®mt®fë<
brašKi w Mi z

Ki dt®K.uhn#ªÃu< ,İ .M.g.,

Mi z a®

e.f.321/2018/T nj .1

ehŸ 19.07.2018

bghUŸ T £LwÎ ¢ ršfª nj®j šfŸ 2018 - ä®thfj FG cWªÃd®fŸ,
j i yt®k%W« Ji z ¢j i yt®nj®j šel toj i ffŸ -
nj®j šel toj i ffŸ uªJ br£aŸg£l ršfšfŸ - Ū© L«
el toj i ffŸ bj hl Uj š - el toj i ffŸ Ki wahf
r£l ó®tkhf el ¢Jj š - m¿Î i ufŸ tHŠFj š.

gh®i t : 1) Mi z aªÃ< nj®j š Â£l « e.f.322 KJ š 334/2018/T nj 1
ehŸ 05.03.2018.

2) Mi z aªÃ< nj®j š Â£l « e.f.321/2018/T nj 1 ehŸ 21.04.2018.

.....

Mi z :

gh®i t (1) k%W« (2)š f© l Mi z aªÃ< nj®j š Â£l šfŸgo nj®j š
el toj i ffŸ nk%bfhŸsŸg£l ršfšfë š Áy ršfšfë< nj®j š el toj i ffŸ
KGtJkhfnth mšyJ Áy äi yfënyh Mi z aª hš uªJ br£aŸg£L Mi z
tHŠfŸg£l d. m¢ršfšfë< nj®j š el toj i ffŸ bj hl ®ªJ el ¢Âl kh© gi k
ca®ŪÂk< w Mi z j Fª Ã< d®, mj doŸgi l æš Mi z a« j å na Mi z tHŠf
cŸsJ.

bgU«ghyhd T £LwÎ ¢ ršfšfë< nj®j š el toj i ffŸ nt£òkD j hi fš,
gçóyi d, äuhfçªj š ngh< w nt£òkD el toj i ffŸ g%¿ª a òfh®fŸ fhuz khf uªJ
br£aŸg£LŸsd.

u^aJ brĒaŷgĒl ršfšfè< nj[®]j š el to_i i ffŸ bj hl^{®a}J el ^aĀl
 Mi z a« Mi z tHŠF« āi yæš, ntèòkD bj hl[®]ghd el to_i i ffŸ äfç
 rçahf, éĀfS_i FĒgĒL, v> éjŷ òfh[®]fS_i F« ĩ l« juhJ āahakhfĪ «,
 Rj^aĀukhfĪ «, rçahfĪ « ei lbgWti j cWĀ brĒl « éj khf, V_ofdnt nj[®]j š
 mYty[®]fS_i fhd i fnaL, Ji z_i i fnaL, Mi z aç R_owç_i i ffŸ i fnaL gFĀ
 1 k_oW« gFĀ 2 M»at_oçš ntèòkD bj hl[®]ghf tHŠfŷgĒLYs mçĪ i ufi s^a
 bj hl^{®a}J ÑætU« mçĪ i ufi sĪ « Mi z a« tHŠF»wJ.

- 1) ntèòkD gçÓè^aj š, āuhfç^aj š, ŪsŷbgWj š ngh< w ntèòkD bj hl[®]ghd
 mi d^aJ el to_i i ffè< nghJ« nj[®]j š mYty[®] mçé_i fŷgĒl ehĒfèš,
 ĩ lšfèš, neušfèš fç oŷghf ĩ U^aj š ntç L«. FçŷĀĒl neušfŸ
 j twhJ Ā< g_owŷgl ntç L«.
- 2) fhtšJi w ghJ fhçòj twhJ ĩ U^aj š ntç L«.
- 3) ntèòkD_i fŸ k_oW« bj hl[®]oi l a Mtz šfŸ ntW vtU« i fahŸtj_onfh,
 vL^aJç brhštj_onfh, nrj ŷgL^aJ tj_onfh ĀçJ « ĩ l « j u_i T l hJ.
- 4) ntèòkD bgw éU«ò« mi dtU_i F« ntèòkD mè ^aĀl š ntç L«.
- 5) nj[®]j š mYtyçl äU^aJ kĒLnk ntèòkD bgwntç L« v< gJ mtĀakšy.
 ĩ J bj hl[®]ghf Mi z a^aj hš V_ofdnt tHŠfŷgĒl mçĪ i uŷgo ntèòkD
 j Ēl çR, xèefš, i fŷgl vGJj š, gĀéw_i f« brĒaŷgLj š ngh< W
 v> ti fæY« ĩ U_i fyh«. MæD« got« 18-< go ĩ U^aj š mtĀa«.
- 6) ntèòkD bgW« bghGnj , ntèòkD é š fhz ŷgL« cWŷĀd[®] vç , nghĒoæL«
 bj hFĀ g_oça rçahd é tu«, i fbaG^aJ é Lj š, i fbaG^aJ j twhd
 ĩ l ^aĀš nghĒoU^aj š, kD é š Āy é tušfŸ āuŷgŷgl hĀU^aj š, cWŷĀd[®]
 vç é Lj š, j twhf ĩ U^aj š ngh< wt_oi w rç brĒJ «, th_i fhs[®] gĒoaèš
 cŸs gĀĪ fS_i nf_og gĀĪ brĒJ « bgWj š ntç L«. ĩ J ngh< w
 ĀWé Lj š fS_i fhf ntèòkDi t āuhfç_i f_i T l hJ.
- 7) ntèòkD rçahf āuŷgŷgl é ši y. cWŷĀd[®] vç rçahf_i FçŷĀĒl é ši y.
 i fbaG^aĀš khWghLYsJ. i fbaŷg« j twhd ĩ l ^aĀš ĩ l ŷgĒLYsJ
 ngh< w Āça m_og_i fhuz šfS_i fhf āuhfç_i f_i T l hJ. th_i fhs[®] gĒoaèš

cŸstU« ntèòkD j h i fš brËgtU« xUtnu v< W nj[®]j š mYty[®] érhçªJ kd äi wî bfhÿtuhæ< , ntèòkDéi d äuhfçªj š T I h J .

8) MÃÄuhéI[®] k%W« gHŠFoædU; F xJ; f¥gËl ï I ŠfS ; F¥ nghfoæL« ntËghs[®] got« 18-š mëªÃL« cWÃbkhêna (Candidate's Declaration) nghJkhdJ. Mtz ç rh< Wfÿ nfhUj š T I h J . kW¥ghs[®]fÿ ï U¥Ã< , ntËghs[®]fshš kW; f ï ayhj äfÎ « tYÎ i l a Mj hušfi s fh© Ãªj hš kËLnk äuhfç; f nt © L«.

9) tçi r v© .3š fy« 5,6 óªÃ brËaé ši y v< w fhuz ªÃ%fhf äuhfçªj š T I h J . MÃÄuhéI[®]/gHŠFoæd[®] ï dªj rhªj t[®] kËLnk äu¥g¥gl nt © oa fy« mJ.

10) MÃÄuhéI[®]/gHŠFoæd[®] ï dªj t[®] mšyhj t[®]fÿ cWÃbkhêæi d mo; fé ši y v< w fhuz ªj hš äuhfç; f; T I h J .

11) ntèòkD bgW« bghGJ ntèòkDéš tçi r v© , neu« , ehÿ M»at%oi w nj[®]j š mYty[®] Fç¥ÃËL nj ÃÍ l < T oa j dJ RU; bfh¥gªi j l « ï Lj š nt © L«.

12) ntèòkD j h i fš brËnthU; F mj i d¥ bg%W; bfh© l j %fhd x¥ði fç ÓËL tHŠ»I nt © L«.

13) ntèòkDª j h i fè< nghJ T Ël beçrš V%gl hkš ftåªJ; bfhÿs nt © L« . T Ël beçryhš V%gL« Áukšfi sª j éªÃI ntèòkD j h i fš brËgt[®] cÿë Ël lªJ eg[®]fS ; F nkš mDkÃªj š T I h J .

14) ntèòkD V%W; bfhÿs¥gLnkahæ< V%W; bfhÿs¥gËl J v< W« , j ÿS go brËa¥gLnkahæ< mj %fhd fhuz šfi s RU; fkhfÎ « , bj è thfÎ « ntèòkDéš gÃÎ brËÃI š nt © L«.

15) xU ntËghs[®] , j h< nghfoæL« xU cW¥Ãd[®] ï lªjªj éu ï j u ï I ŠfS ; F K< bkhêgtuhfnth tēbkhêgtuhfnth i fbah¥gäl yh« . mªj fhuz ªÃ%fhf ntèòkDéi d äuhfçªj š T I h J . cj huz ªÃ%F 11 āªthf; FG cW¥Ãd[®] ï I Šfi s; bfh© l ršfšfëš , j h< nghfoæL« xU ï lªjª jª j éªªJ ÔÃ 10 ï I ŠfS ; F K< bkhêgtuhfnth , tēbkhêgtuhfnth i fbah¥g« ï l yh«.

- 16) ā®thf; FG cW¶Ãd® ntÈòkD j h; fš, bgWj š, gçÓyi d ngh< wi t
bj hl ®ghf é Â v© .52(8)š brhšy¶gfl i t f© o¶ghf Ã< g%w¶gl nt© L«.
- 17) ntÈòkD; fë š v; fhuz « bfh© L« nj®j š mÂfhçfshš ÂUªj «
nk%bfhÿs¶gl ; T I hJ.
- 18) mi dªJ nj®j š mYty®fS « ntÈòkD j h; fš, gçÓyi d, bršyªj ; f
ntÈòkD; fÿ gfoaš btëæLj š, ntÈòkD ÂU«g¶ bgWj š k%W«
nghfoæL« ntÈghs® ĩ WÂ¶gfoaš btëæLj š ngh< w ntÈòkD bj hl ®ghd
mi dªJ el to; i ffë< nghJ«, ĩ J bj hl ®ghf rfl é Âfë š
brhšy¶gfl i t k%W« Mi z aªÃ< mĵÎ i ufi sª j twhJ i f; bfh© L
v> éj ¶ òfh®fS ; F« ĩ l ä< ĵ brĚa¶gLti j í« nj®j š RjªÂukhfĪ «
āahakhfĪ « ei l bgWti j í« khtfl nj®j š mYty®fi s cWÂ brĚa
nt© L«.

X«/-

Mi z a®

efš:

- 1) T ÈLwĪ ċ ršfšfë< gÂths® / khāy nj®j š mYty®, br< i d.
- 2) mi dªJ bra%gÂths®fÿ / khāy nj®j š mYty®fÿ.
- 3) mi dªJ khtfl nj®j š mYty®fÿ.
- 4) mi dªJ nj®j š gh®i tahs®fÿ.

Ī i z Ÿò – 10

(gᄁĀ 3.4.3)

got « v© .19

(1988 M« M© L j äæehL T ŁLwĪ ċ rŒfŒfĕ < éĀfĕ < éĀ v© .52
cgéĀ (8) T W (vċ) gh®; f,

ntÈò kDi t ĀU«gŸ bg%wj %fhd mċ éŸò

.....khtłł «.....tłł «.....

T ŁLwĪ ċ rŒfᄁĀ <bj hFĀæèU^aJ ā[®]thfi FGé%F
nj[®]j š.

bgWe[®]

nj[®]j š mYty[®],

.....

..... nk%go nj[®]j èš ntłghsuh» a.....

..... (ntłghs[®] bga[®]) v< weh< v< Di l a ntÈò kDi t ĀU«g
bg%WŸns< vd Ī j < _y« bj ċé ᄁJ i bfhŸ» nw< .

Ī l «

ehŸ

ntłghsċ< i fbahŸg«.

nj[®]j š mYtyċ< nk%Fċ Ÿò

Ī^aj mċ éŸò.....kâ i F.....(ehŸ)

ntłghs[®]/K< bkhêgt[®]/

tê bkhêgt[®].....(bga[®]) Mš v< â l ᄁĀš v< Di l a

mYtyfᄁĀš bfhLj fŸgłł J.

ehŸ

nj[®]j š mYtyċ< i fbahŸg«.

Ī i z Ÿò - 11

(g[□]Â 3.4.4)

got « v© .20

(1988 M« M© L j äæehL T £LwĪ ¢ rŸfŸfë < é ÂfŸ

é ÂfŸ é Â v© .52 cgé Â (8) T W (l) gh[®] i f)

nghfoæL» < wnt£ghs[®]fë < gfoaš

.....kht£l «.....t£l «.....

T £LwĪ ¢ rŸf ä[®]thf i FGĪ i F.....

bj hFÂæè U^aJ nj[®] j š

xJ i fŸg£l tç i r v©	nt£ghsç< bga [®]	ghèd«	nt£ghs [®] MÂÂuhéI [®] k%W« gHŸFoædi u¢ rh [®] aj t [®] /rh [®] aj t [®] mšy	nt£ghsç< Kftç	nt£ghsU i F XJ i fŸg£l tç i r v©
(1)	(2)	(3)	(4)	(5)	(6)
1					
2					
3					
4					

Ī l « :

ehŸ :

nj[®] j š mYtyç< i fbahŸg«.

Í i z ¥ò – 12

(g¤ Â 3.5.3)



ELECTION IMMEDIATE

To

The Commissioner,
Tami INadu State
Election Commission,
Chennai.

Rc.No.101/2013/CE.5, Dated 16.03.2013

Sir,

Sub: Election – Conduct of Election of Members to the Boards and Office Bearers of Co-operative Societies in the State - Arrangements – Ballot Boxes- utilizing the ballot boxes used in the election to the Local Body – Regarding.

I wish to bring to your kind notice that the Tamil Nadu State Co-operative Societies Election Commission has announced the Election Programme for the conduct of election of members to the Boards and office bearers of Co-operative Societies in the State.

The Election is scheduled in Five phases and Four Stages in 1st phase and the process commenced from 4.3.2013. The programme is annexed here with.

The Commission has proposed to have standardized and uniform ballot boxes for the Co- operative Election.

The Commission also desires that the ballot boxes already used for the local body election and are now available with the District Collectors in the State, may be utilized for the Co-operative Election also.

I request you, to kindly issue necessary instructions to the officers in charge of these ballot boxes in the districts, for the supply of the same to the District Election

Officers incharge of Co- operative Election, immediately on receipt to findents for the supply.

I shall be thankful for aline in reply on the action taken.

Copy to: State Election Officers.

They are requested to immediately instruct

The District Election Officers for assessing the required number of ballot boxes on the basisof the expected no of votes that may be polled and according to their sizes and capacity, and to indent he same from the District Collectors

(Sd./-)

**M.R.Mohan
Commissioner**

Ī i z Ƴò- 13

(gªÃ 3.5.4.)

got « v© .21

(1988 M« M© L j äæehL T £Lwî ¢ ršfšfë < éÃfÿ éÃv© .52 cgéÃ
(10) c£T W (Á) gh®; f)

nj ®j š Kft® āakd«

kht£l «

t£l «

T £Lwî ¢ ršfªÃ<

bj hFÃæèUªJ ā®thf; FGé%Fª nj ®j š

bgWe®

nj ®j š mYty®

.....

.....nk%go nj ®j Y; F nt£ghsuh» a.....

(nt£ghs® bga®) v< w eh< Ī < i wa ehèèUªJ nk%brh< d nj ®j èš

v< Di l a nj ®j š Kftuhf.....rh®ªj ÃU.....Ī j <

_y« āääªJ Ÿns< v< W m¿é; »< nw< .

Ī l « :

ehÿ :

nt£ghsç< i fbahÿg«

nk%go āakdªi j eh< V%W; bfhÿ»nw< .

Ī l «

ehÿ

nj ®j š Kftç< i fbahÿg«

Í i z ¥ò - 14

(gªÃ 3.6.4)



j äæehL khãy T £LwÎ ¢ r§f§fë < nj ®j š Mi z a«

mD¥øe®

I h j l ® K. uhn#ªÃu < , İ .M.g.,
Mi z a®,
j äæehL khãy T £LwÎ ¢ r§f§fë <
nj ®j š Mi z a«,

bgWe®

1. khãy nj ®j š mYty®fY
2. mi dªJ kht£l nj ®j š mYty®fY

e.f.v© : 797 /2018/T nj 5

ehY : 28.03.2018

m£eah / m«i kp®,

bghUY : T £LwÎ ¢ nj ®j šfY 2018 – ā*thfj FG
cW¥Ãd®fS j fhd nj ®j šfY – thj F
v© Qi f – Áy mġÎ i ufY tH§f¥gLj š -
bj hl ®ghf.

gh®i t : Mi z aªÃ < foe.f.v© .251/2013/T nj 5

ehY : 08.04.2018.

gh®i tæš f© l foj ¢Ãš (Í i z ¥ò) thj F v© Qi fæ < nghJ 1988-
M« M© L j äæehL T £LwÎ ¢ r§f§fë < éÃ v© .52 (15)(a)(iii)-š
T ġÍ Ysgo, xU thj F ¢Ófoš vªj xU Āçé Y« (any one segment Women, SC /
ST, General), mªj ¥ Āçé š nj ®ªbj Lj f¥gl nt© oa nt£ghs®fë <
v© â j i fi aél mÃfkhd nt£ghs®fS j F thj fë ¢Jé£L İ ju
ĀçÎ fë š nj ®ªbj Lj f¥gl nt© oa nt£ghs®fë < v© â j i fi F
rkkhfnt h mšyJ Fi wthfnt h thj fë ¢ÃUªj hY« x£Lbkhªj khf mªj
thj F ¢Ófi l āuhfçj f nt© L« v < W Mi z a« mġÎ i u tH§»Í YsJ.

nk%go thj F v© Qi fæ < go xU Āçé š j tW İ Uªj hY« mj <
fhuz ¢Ãdhš rçahf cYs İ ju ĀçÎ mšyJ ĀçÎ fY thj F fi sÍ «
āuhfç¥gj < _y« F ġ¥ghf bg© fY / MÃÃuhé l® / gH§Foæd® ĀçÎ fY

thi FfS « ghÂÏò mi l tÂdhš, ĩ «Ki wæi d kWgçÓyi d brEJ, v^{aj} xU
Ãçéš j tWj yhf thi fë ; fÿgfoU^{aj} hY«, m^j %fhf xELbkh^{aj} khf m^{aj}
thi FçÓfoi d ãuhfç ; fhkš m^{aj} thi FçÓfoš Ki wahf
thi fë ; fÿgELÿs ÃçÎ fëš cÿs thi Ffi s thi F v© Qi fæ< nghJ
m^{aj} aj ntËghs[®]fS ; fhd thi Ffshf bfhÿs nt© Lbk< W gšntW
T EI Šfëš bj çé ; fÿgEI J.

Ī j i d Mi z a« ftdKI< gçÓè^{aj} gh[®]i t 1š tHŠfÿgEI
mçÎ i ufi s Ūsÿbg^{%W} mt^{%W} ; F kh^{%W}whf 52(A)(9)-< Ñæ j d ; F tHŠfÿgEI
mÂfhu[®]Â< go ÑætU« mçÎ i ufi s tHŠF»wJ.

thi F v© Qi fæ< nghJ, xU thi FçÓfoš bg© fÿ / MÂÂuhéI[®] /
gHŠFoæd[®] / bghJ M»a ÃçÎ fëš v^{aj} xU ÃçÎ mšyJ ÃçÎ fëš
nj^{®a}bj L ; fÿgl nt© oa ntËghs[®]fë< v© â ; i fæi déI mÂfkh
ntËghs[®]fS ; F thi fë «ÂU^{aj} hY«, m^{aj} xU fhuz «Â%fhf kELnk
thi FçÓfoi d xELbkh^{aj} khf ãuhfç^{aj} š T l hJ. m^{aj} thi FçÓfoš k^{%W}«
Ãçéš ntËghs[®]fë< v© â ; i fi F rkkhfnth mšyJ Fi wthfnth
thi fë «ÂU^{aj} hš, mt^{%i} w, m^{aj} ÿÃçÎ mšyJ ÃçÎ fëš m^{aj}
ntËghs[®]fS ; F më ; fÿgEI thi Ffshf fz ; »š bfhÿs nt© L«.

x«/-

Mi z a[®]

efš:

Ī Uÿò ; nfhÿò

Ī i z Ƴò- 15

(gᵛĀ 3.7.4.)

got « v© .22

(1988 M« M© L j äæehL T ℓLwĪ † ršfšfë < éĀfŸ éĀ v© .52 cgéĀ

(17) cĒT W (Ā) gh®; f)

ã®thf; FG cWƳĀd®fë < nj ®j š KoĪ fŸ g%ĵ a mĵ éƳò

- T ℓLwĪ † ršf«
- tℓl «
- khtℓl «
- bj hFĀ; fhd nj ®j š

nt ℓghsç < bga®	nt ℓghs®fS ; F më; fƳgℓl bršYgoahd th; Ffë < v© â ; i f
(1)	(2)
1.	
2.	
3.	
4.	
5.	

- (nt ℓghsç < bga®)
- (nt ℓghsç < Kftç)

v < gt® Ki wƳgo nj ®ªbj L; fƳgℓl h® vd eh < mĵ é; »nw < .

M« tUl «

khj «

ehë l Ƴgℓl J

nj ®j š mYtyç < i fbahƳg«.

İ i z ¥ò- 16

(gªÃ 3.8.1.k%W« gªÃ 4.20.)



தமிழ்நாடு மாநில கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல் ஆணையம், சென்னை - 18

அனுப்புநர்:

பெறுநர்:

திரு. தயானந்த் கட்டாரியா, இ.ஆ.ப.,
ஆணையர்,
தமிழ்நாடு மாநில கூட்டுறவுச் சங்கங்களின்
தேர்தல் ஆணையம்,
273, அண்ணாசாலை, தேனாம்பேட்டை,
சென்னை - 600 018.

1) கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர்,
2) அனைத்து செயற்பதிவாளர்கள்.

ந.க.1153/2020/கூ.தே.3

நாள்: 26.09.2022

ஐயா/அம்மையீர்,

பொருள்: கூட்டுறவுத் தேர்தல்கள் - விதி எண் 52(18)(a) மற்றும்
53(11)(a)-ன் கீழ் சட்டஒழுங்கு எனக்காரணம் காட்டி
தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்துதல் - அறிவுரைகள்
வழங்குதல் - தொடர்பாக.

பார்வை: ஆணையத்தின் கடிதம் ந.க.எண்.1153/2020/கூ.தே.3

நாள் 10.09.2020.

பார்வையில் கண்ட கடிதத்தில் (நகல் இணைப்பு) கூட்டுறவுச் சங்கங்களின்
தேர்தல் அலுவலர்கள், சில சங்கங்களின் தேர்தல் நடவடிக்கைகளின் போது 1988-ம்
ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் விதிகள், விதி எண்.52(18)(a) மற்றும் 53(11)(a)-ன்
படி சங்கத் தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தியது பற்றி ஆணையத்திற்கு
அனுப்பியுள்ள அறிக்கைகளை ஆணையம் பரிசீலனை செய்து அவற்றில்
கண்டறியப்பட்ட குறைபாடுகளை தெரிவித்தும், இந்நிலை மேலும் தொடர்பாக

காத்திடவும், தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தினை முறையாகக் கையாண்டு, தேர்தல்களை சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடத்திடவும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

இருப்பினும் பல்வேறு சங்கத் தேர்தல் நடவடிக்கைகளில் தங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தினை தவறாக பயன்படுத்தி (*Abuse and misuse of power and authority*) தேர்தல் அலுவலர்கள் தாமாக (*Suo motu*), ஒருதலை பட்சமாக (*Partisan*), தங்களது விருப்பத்திற்கிணங்க (*on their whims and fancies*), சட்டத்திற்கு முரணாக, (*Contrary to law*), சட்டத்தின் முன் நிலைநிறுத்த முடியாத (*unenforceable*), நிறுத்தல் ஆணைகளை (*Stop order*) தற்போதும் பிறப்பிக்கின்றனர் என்பது ஆணையத்தின் கவனத்திற்கு வந்துள்ளது.

இந்நிலையினை ஆணையம் கவனத்துடன் பரிசீலித்து அதனடிப்படையில் ஏற்கெனவே பார்வையில் வழங்கப்பட்ட அறிவுரைகளுடன் கீழ்வரும் அறிவுரைகளை விதி எண்.52-A(9) மற்றும் (10)-ன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரத்தினைக் கைக்கொண்டு ஆணையம் வழங்குகிறது.

விதி எண்.52 (18) (a)-ல் சொல்லப்பட்டுள்ளதாவது :

“கலகம் அல்லது வெளிப்படையான வன்முறை தேர்தல் நடவடிக்கைகள் எந்தநிலையிலாவது குறுக்கீடு செய்யப்பட்டாலோ அல்லது தடுக்கப்பட்டாலோ அல்லது இயற்கை சீற்றத்தால் பேரிழப்பு காரணமாக மேற்கொண்டு தேர்தலை நடத்த முடியாது என்கிற நிலையில், அத்தகைய செயலுக்கான காரணங்களை, எழுத்தாலான பதிவு செய்து, தேர்தலை நிறுத்தி வைக்க, தேர்தல் அலுவலருக்கு அதிகாரம் உண்டு.”

விதி எண்.53 (11) (a)-ல் கூறப்பட்டுள்ளதாவது :

கலகம் விளைவிப்பவர்களால் அல்லது வெளிப்படையான வன்முறையினால், தேர்தல் நடவடிக்கைகள் எந்நிலையிலாவது குறுக்கீடு செய்யப்பட்டாலோ அல்லது தடுக்கப்பட்டாலோ அல்லது இயற்கை சீற்றத்தின் பேரிழப்பு காரணமாக, மேற்கொண்டு தேர்தலை நடத்த இயலாத நிலையில், அத்தகைய செயலுக்கான காரணங்களை, எழுத்தாலான பதிவு செய்து, தேர்தலை நிறுத்தி வைக்க, தேர்தல் அலுவலருக்கு அதிகாரம் உண்டு.”

மேலே சொல்லப்பட்ட விதி எண்.52 (18) (a) மற்றும் விதி எண்.53 (11) (a) ஆகியவற்றினை ஆணையம் மிக கவனமாக பரிசீலனை செய்ததில் :

“கலகம் அல்லது வெளிப்படையான வன்முறை தேர்தல் நடவடிக்கைகள் எந்த நிலையிலாவது குறுக்கீடு செய்யப்பட்டாலோ அல்லது தடுக்கப்பட்டாலோ” என்று மட்டுமே கூறப்பட்டுள்ளது. அதாவது தேர்தல் அலுவலர் தேர்தல் நடவடிக்கை மேற்கொண்டிருக்கும் நிலையில் அவ்வகை சம்பவங்கள் ஏற்பட்டால் மட்டுமே (Only at the time of) தேர்தல் அலுவலர் தேர்தலை நிறுத்தலாம் என்று அறியமுடிகிறது. அம்மாதிரி சம்பவங்கள் நிகழப்போவதாக எண்ணியோ, அல்லது அச்சத்தினாலோ (Anticipation, Assumption and Apprehension) தேர்தல் நடவடிக்கையை நிறுத்த தேர்தல் அலுவலருக்கு அவ்விதிகளின் கீழ் அதிகாரம் வழங்கப்படவில்லை என்றும் இம்மாதிரி காரணங்களை கூறி விதிகளுக்குப் புறம்பாக தேர்தலை நிறுத்துவது சட்ட விரோதமானது. இம்மாதிரி செய்கைகள் ஆணையம் சுதந்திரமான, நேர்மையான, வெளிப்படையான தேர்தல் நடத்தும் தனது கடமையை செய்வதில் குறிக்கீடு செய்வதாகும் மற்றும் தடுப்பதாகும் என்றும் ஆணையம் கருதுகிறது.

சங்கங்களுக்கான தேர்தல்களை தேர்தல் அலுவலர்கள் நிறுத்தியுள்ளனர் என்பது மிகவும் கவலை தருவதாகும். இந்நிலை இனியும் தொடர இடம் தரலாகாது என்று ஆணையம் வலியுறுத்த விரும்புகிறது. தவிரவும் மீண்டும் தேர்தல்கள் நடத்துவதற்காகும் காலவிரயம், பணச்செலவும், பொருட்செலவு, மனித சக்தி வீணாதல் (Loss of Manpower) போன்ற எதையும் கருத்தில் கொள்ளாது மிகச் சாதாரணமாக அற்ப காரணங்களைக்காட்டி தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்துவது மிகவும் கண்டனத்திற்குரியதும் ஏற்றுக் கொள்ள இயலாததுமாகும் என்று ஆணையம் திடமாக கருதுகிறது.

எனவே இது தொடர்பாக வழங்கப்பட்ட அறிவுரைகளைக் கைக்கொள்ளாது, விதி.எண். 52(18)(a) மற்றும் விதி எண் 53(11)(a) ஆகியவற்றில் சொல்லப்பட்டவைக்கு முரணாக தேர்தல் அலுவலர் தேர்தல் நடவடிக்கையினை நிறுத்தம் செய்யும் நிலையில் விதி எண்.52(18) (a)-ல் அறிவுறுத்தப்பட்டவாறு தேர்தலை நிறுத்தப்பட்ட விபரத்தை தேர்தல் நிறுத்தப்பட்ட தினத்தன்றே மாலைக்குள் தேர்தல் அலுவலராலும், மாவட்ட தேர்தல் அலுவலராலும் உடனடியாக ஆணையத்திற்கு அறிக்கை (Report) செய்திட வேண்டும். மேலும் மாவட்ட தேர்தல் அலுவலர் அதனை உடனடியாக பரிசீலனை செய்து அந்நடவடிக்கை சட்ட முரணானதுதான் என்று உறுதியாகும் நிலையில் தேர்தல் அலுவலரின் சட்டவிரோத ஆணையினை உடனடியாக ரத்து செய்து, மாற்று தேர்தல் அலுவலரை நியமித்து தேர்தல் நடவடிக்கை எந்நிலையில் நிறுத்தப்பட்டதோ அதே நிலையில் மீண்டும் தேர்தல் நடவடிக்கையினை தொடர்ந்து மேற்கொள்ளவும், சட்ட முரணாக ரத்து செய்த அத்தேர்தல் அலுவலர் மீது பணி இடை நீக்கம் (Suspend) போன்ற உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுத்து ஆணையத்திற்கு உடனடியாக அறிக்கை அனுப்பவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இதனை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வரும் அனைத்து அலுவலர்களுக்கும் தெரிவித்திடவும் தெரிவிக்கப்பட்ட விபரத்தை 10.10.2022-க்குள் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பிடவும் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ஓம்/-

ஆணையர்

நகல் :

1. அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளம், மீனவர் நலத்துறை, சென்னை-9.
2. அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, சென்னை-9.
3. அரசு முதன்மைச் செயலாளர், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, சென்னை-9.
4. அரசு முதன்மைச் செயலாளர், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை, சென்னை-9.
5. அரசு முதன்மைச் செயலாளர், வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை, சென்னை-9.
6. அரசு முதன்மைச் செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, சென்னை-9.
7. அரசு செயலாளர், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, சென்னை-9.
8. அரசு செயலாளர், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, சென்னை-9.
9. காவல்துறை இயக்குநர்.
10. மாவட்ட தேர்தல் அலுவலர்கள்.
11. அலுவலக இருப்புக் கோப்பு 2022.

Í i z ¥ò - 17

(gªÃ 3.13)

**Statutory Provisions Relating to the Reports to be sent to the Tamil Nadu
State Co-operative Societies Election Commission**

I, Statutory Report to be sent to the Election Commission

1. By the Society	Name of Report	When to be submitted	Related Rule
(1) Election for the Entire Board	(1) Date of Expiry of the term of Office of the Members of the Board for which Elections are to be held.		Rule 52 (1) (a)
	(2) The number of members to be elected		Rule 52 (1) (a)
(2) Election for Casual Vacancies	1) The particulars of Casual Vacancies in the Office of Members of the Board which have to be filled up by election.		
	(2) Date of Commencement of the term		
	(3) Date of Expiry of the term		
	(4) Remaining term of Office (if the remaining term of office of the board is not less than half of its original term) of the Casual Vacancy reported		Rule 52 (1) (a)
Reporting for the conduct of election	(1) To the Board		52(1)(a)
	(2) To the Casual Vacancies	Within 15 days from the date of occurrence	
2. By the Electoral Officer	Nil		
3. By the Election Officer	1) Declaration to the effect that the candidates are duly elected, if for any constituency the valid nominations do not exceed the number of candidates to be elected.	immediately	52(9)(a)
	2) If for any constituency, there is no contesting candidate	-do-	52(9)(c)

	3) In respect of reserved seats if the number of contesting candidates is not larger than the number of vacancies and they are declared as duly elected.	-do-	- 52(9)(d)
	4) If the total number of all contesting candidates is less than or equal to the total number seats and there are more qualified candidates for the reserved seats declaration in Form-20 as duly elected for the reserved and from reserved seats.	-do-	52(9)(e)
	5) Declaration of duly elected in Form-20 for filling up non reserved seats.	-do-	52(9)(f)
	6) Reporting seats remaining to be filed.	-do-	52(9)(g)
	7) Intimating the results of the election	As soon as the election is over	52(17)(c)
	8) If the election has been stopped by the Election Officer under Rule 52(18(a))	immediately	52(18)(b)
	9) Intimating the results of election of Office Bearers	As soon as the election is over	53(10)(c)
	10) If the election of Office Bearers has been stopped by the Election Officer under Rule 53(11) (a)	immediately	53(11)(b)
4. By the District Election Officer	When it is not possible to hold free and fair election		52(23)
5. By the Observers	1) When he has directed the Election Officer to stop counting or not to declare result under Rue 52-A(6)(b)	Shall for the with	52-A(6)(c)
	2) Reporting any act of the DEO, Electoral Officer or Election Officer which is detrimental to the conduct of free and fair election for recalling such Officer		52-A(8)

Ī i z Ÿò – 18

(g^αĀ 4.3)

kh^Āç got «

..... T ĒLwĪ rŠf^αĀ< j i yt[®] k%W« Ji z α

j i yt[®] (ā[®]th»fÿ-Office Bearers) nj[®]j Y_i fhd m_çéŸò

(1988« M© Lj äæehL T ĒLwĪ rŠfŠfë< éĀ v© .53(2) k%W« (3) (v))

... .. T ĒLwĪ rŠf^αĀ< nj[®]aj L_i fŸgĒl ā[®]thf_i FG
 cWŸĀd[®]fëš j i yt[®] k%W« Ji z α j i yt[®] (ā[®]th»fÿ-Office Bearers)
 nj[®]j š Ńœf© l mĒl ti z Ÿgo ei l bgW« vd m_çé_i fŸgL» wJ .

mĒl ti z

1. rŠf ^α Ā< bga [®]	:
2. nj [®] j š é tu«	: j i yt [®] k%W« Ji z α j i yt [®] (ā [®] th»fÿ-Office Bearers)
3. nj [®] j š -	
1. ei l bgW« Ī l «	:
2. ei l bgW« ehÿ	:
3. ei l bgW« neu« -	: K%gfš 10.00 kâ Kj š
m. nt Ēò kD j h _i fš	: kâ Kj š ti u
M. nt Ēò kD gçŸyi d	: kâ Kj š ti u
Ī . j FĀĪ Ÿs nt Ēghs [®] gĒoaš	: kâ

<p><. nt fò kD ÂU«g¥ bgWj š</p>	<p>: kâ Kj š ti u</p>
<p>c. ĩ WÂ nt fghs® gfoaš</p>	<p>: kâ</p>
<p>C. nghfoæU¥Ã< thi F¥gÂĪ k%W« thi F v© Qi f</p>	<p>: kâ Kj š ti u:</p>
<p>v. KoĪ fÿ mĵé ĩj š</p>	<p>..... kâ</p>

Ī l «:

nj®j šmYty®i fbah¥g«

KᵛÂi u

ehÿ:

Fĵ¥ò : thi fhs®fÿ k%W« nghfoæL« nt fghs®fë< v© â ĩ i f
thi FçÓEL jahç¥gj %fhd neu« M»at%ĵ< mo¥gi læš nj®j š
mYtyç< cÁj ¥go (Discretion) neušfÿ kh%WᵛÂ%F egEl J.

Ī i z ¥ò-19

(gªÃ 4.10)

got « v© .23

(1988 M« M© L j äæehL T £LwĪ ¢ ršfšfë < é Âfÿ é Â v© .53
cgé Â (4) T W (Ã)i a¥ gh®i f)

T £LwĪ ¢ ršf ã®th»fi sª nj ®ªbj Lj f (Office Bearers) nt £ò kD.

1. nt £ghs® nj ®j èš ngh£oæL» < w ršfªÃ < bga®
2. nj ®j èš ngh£oæL» < w gj é æ < bga®
3. nt £ghsç < bga®
4. j f¥gdh® / fz t® bga®
5. nt £ghsç < Kftç
6. K < bkhêgtç < bgaU«, KftçĪ «
7. K < bkhêgtç < i fbah¥g«
8. têbkhêgtç < bgaU«, KftçĪ «
9. têbkhêgtç < i fbah¥g«

nt £ghsç < cWÃbkhê

eh < j i yt®/Ji z ¢j i t® gj é i Fª nj ®j èš ã% f é U«ò»nw <
v < W«, r£l « k%W« é Âfè š Fç¥Ã£Lÿs j FÃæ < i k vJĪ « vd i F Ī ši y
v < W« cWÃahfi T W» < nw < .

nt £ghsç < i fbah¥g«.

nj ®j šmYtyç < nk%Fç¥ò

Ī ¢j nt £ò kD.....(Ī l «).....(ehÿ)
.....(neu«).....v < gtuš (nt £ò kDi t nj ®j šmYtyçĪ «
bfhLj » < wt® bga®) v < å l « neçš j hi fš br£a¥g£l J.

nj ®j šmYtyç < i fbah¥g«.

Í i z ¥ò - 20

(gªÃ 5.7.4)

ABSTRACT

Act and Rules – The Tamil Nadu Co-operative Societies Act, 1983 (Tamil Nadu Act 30 of 1983) – Exemption to all Primary Co-operative Societies from the first proviso to clause (a) of sub-section (1) to section 33 of the Tamil Nadu Co-operative Societies Act, 1983 enabling all the eligible members in general to contest and get elected against the seats reserved for Women, Scheduled Castes and Schedules Tribes in certain circumstances – Orders – Issued.

Co-operation, Food and Consumer Protection (CJ1) Department

G.O. (Ms.) No.49

Dated : 04.04.2013.

eªj d tUI «

gSF å 22,

ÃUtÿS t®

M© L 2044

Read:

- 1) From the Registrar of Co-operative Societies, Letter Rc.No. 14156/2013/SF3 dated 13.3.2013.
- 2) From the Registrar of Co-operative Societies, Letter Rc.No. 14156/2013/SF3 dated 29.3.2013.

ORDER:

In exercise of the powers conferred by clause (a) of section 170 of the Tamil Nadu Co-operative Societies Act, 1983 (Tamil Nadu Act 30 of 1983), the Governor of Tamil Nadu, in the public interest, hereby exempts all the Primary Co-operative Societies from the provisions of the first proviso to clause (a) of sub-section (1) of section 33 of the said Act, if such society has no such member from the category of Women or from the class of Scheduled Castes and Scheduled Tribes, as the case may be.

(By Order of the Governor)

M.P.NIRMALA

SECRETARY TO GOVERNMENT

To

The Registrar of Co-operative Societies, Chennai – 10.

The Commissioner, Tamil Nadu State Co-operative Societies Election

Commission,

Chennai – 18.

İ i z ¥ò-21

(gªÃ 6.1(1))

beUŞ»a cwéd®fÿ

(éÃ 63-Ş F¿¥Ã£oU¥gi t)

1. ki dé
2. fz t<
3. j^ai j (kh%wh^a j^ai j c£gl)
4. j h£ (kh%wh^a j h£ c£gl)
5. rnfhj u® (kh%wh^a rnfhj u® c£gl)
6. rnfhj ç (kh%wh^a rnfhj ç c£gl)
7. kf< (kh%wh^a kf< c£gl)
8. kfÿ (kh%wh^a kfÿ c£gl)
9. rnfhj uç< ki dé
10. rnfhj uç< kf<
11. rnfhj uç< kfÿ
12. rnfhj çæ< fz t®
13. rnfhj çæ< kf<
14. rnfhj çæ< kfÿ
15. kfâ < ki dé
16. kfâ < kf<
17. kfâ < kfÿ
18. kfë < fz t®
19. kfë < kf<
20. kfë < kfÿ
21. ki déæ< j^ai j
22. ki déæ< j h£
23. fz tç< j^ai j
24. fz tç< j h£
25. fz tç< rnfhj u®
26. fz tç< rnfhj uç< ki dé
27. fz tç< rnfhj uç< kf<
28. fz tç< rnfhj uç< kfÿ

29. ki déæ< rnfhj u®
30. ki déæ< rnfhj uç< ki dé
31. ki déæ< rnfhj uç< kf<
32. ki déæ< rnfhj uç< kfÿ
33. fz tç< rnfhj ç
34. fz tç< rnfhj çæ< fz t®
35. fz tç< rnfhj çæ< kf<
36. fz tç< rnfhj çæ< kfÿ
37. ki déæ< rnfhj ç
38. ki déæ< rnfhj çæ< fz t<
39. ki déæ< rnfhj çæ< kf<
40. ki déæ< rnfhj çæ< kfÿ
41. j^{ai} j æ< rnfhj u®
42. j^{ai} j æ< rnfhj uç< ki dé
43. j^{ai} j æ< rnfhj uç< kf<
44. j^{ai} j æ< rnfhj uç< kfÿ
45. j hæ< rnfhj u®
46. j hæ< rnfhj uç< ki dé
47. j hæ< rnfhj uç< kf<
48. j hæ< rnfhj uç< kfÿ
49. j^{ai} j æ< rnfhj ç
50. j^{ai} j æ< rnfhj çæ< fz t<
51. j^{ai} j æ< rnfhj çæ< kf<
52. j^{ai} j æ< rnfhj çæ< kfÿ
53. j hæ< rnfhj ç
54. j hæ< rnfhj çæ< fz t<
55. j hæ< rnfhj çæ< kf<
56. j hæ< rnfhj çæ< kfÿ
57. j^{ai} j æ< j^{ai} j
58. j^{ai} j æ< j hŒ
59. j hæ< j^{ai} j
60. j hæ< j hŒ

இி z ஃò- 22

(gÂ 10.1)

Some of the provisions and terms in the Tamil Nadu Co-operative Societies Act, 1983 and Rules, 1988 in relation to the Co-operative Elections.

Act (Section)	Subjects (in brief)
2(6)	Associate Member
2 (7)	Board
2(8)	Bylaws
2(16)	Member
2(18)	Office Bearer
2(19)	Officer
2(24)	Rules
2(25)	Scheduled Co-operative Society
21	Qualification of Members
23	Disqualification of Membership of the Society
26	Votes of Member
33	Constitution and meetings of the Board
33-A	Tamil Nadu State Co-operative Societies Election Commission
34	Disqualification of Membership of the Board
46	Register of Members – (Prima facie-evidence)
88(5) & 89	Arranging for the constitution of New Board by Administrator
90	Disputes (Election Disputes)
136-D	Special provisions applicable to short-term Co-operative Credit Structure Societies
142	Restoration of society ordered to be wound up (Constitution of Board by the Liquidator)
162	Punishment for adopting corrupt practices in election of member of the board or office bearers of the Board
Rules	
38	Restriction on defaulting members to vote at election or represent a society in any other society

39	Restriction on the right of a member to attend and participate in meeting
52	ELECTION OF MEMBERS OF THE BOARD
52(1) (a)	Reporting the vacancy to the Commission
52(1) (b)	Appointment of the District Election Officer
52(1) (c)	Appointment of Electoral Officer By District Election Officer
52(3)	Appointment of Election Officer and Alternative Election Officer by District Election Officer
52(4)(a)	Appointment of polling officer by Election Officer
52(6)(a)	Election Notice by District Election Officer and its content
52(6)(b) & (c)	Mode of Publication of Election Notice
52(7)	Members list and Voters list, preparation, publications of corrections etc., by Electoral Officer
52(8)	Nomination (form – 18), Filing, Scrutiny Rejection, Publication of valid list of contestants, withdrawal (form -19), Publication [Form (20)] etc.,
52(9)	Arranging for Polling Declaration of duly elected candidates
52(10)(11)(12)	Polling and conduct of election
52(13)(14)(15)(16)	Counting
52(17)	Recording and intimating the Election Results
52(18)	Stopping the Election by the Electoral Officer
52(20)	Election to Casual Vacancy
52(21)	Places for conduct of election
52(22)	Preservation of Election Records
52(23)	Cancellation of Election by the Election Commission
52A	TNSCSEC POWERS AND FUNCTION
52-A(1)	Election Commission have power to give direction to the District Collectors, District Superintendent of Police, Executive Magistrate, Police Officer.
52-A(2)	Delegate its powers to other officers as it may deem necessary
52A(3)	Appointment of State Election Officers by Election Commission
52A(4)	Appointment of District Election Officer by Election Commission
52-A(5)	All Officers are subject to the control, superintendence and discipline of the Election Commission

52A(6)(a)	Nomination of Observer by Election Commission
52-A(6)(b)	Observers Power to stop counting or not to declare result
52-A(9)	Election Commission may issue general or special direction
52-A(10)	In holding any Election, Election Commission may order to do anything
53	CONDUCT OF ELECTION OF OFFICE BEARERS OF THE BOARD
53 (1)(a)	Appointment of Election Officer by the District Election Officer
53(2)	Convening meeting of the members of the Board Elected
53(3)	Notice for meeting
53(4)(5)(6)(7)(8)	Election Officer to preside and conduct of election
53(9)	Declaration of the candidate who has secured the largest vote
53(10)	Recording and intimating the election result
53(11)	Stopping the Election by the Election Officer
53(12)	Premises where the Election to be held
53(13)	Preservation of Election Records
53(14)	Election to Casual Vacancy
53(16)	Postponement or further postponement of election by the Election Commission
53A	Election of delegate
56	Term of office of delegate
57	Exercising powers and performance of the function of president
59	Constitution of the boards of scheduled Co-operative Societies
63	Near relation for purposes of disqualification for membership of the Board (Sec 34(1)(a))

Note :-

- (1) The above list is not exhaustive but only restricted in scope for easy reference to the Act and Rules.
- (2) For any omission, correction, classification, clarity and details the Act and Rules as in the statute and as published by the Government may be referred and confirmed.

İ i z ¥ò- 23

(g²Ã 10.3)



தமிழ்நாடு மாநில கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல் ஆணையம், சென்னை - 18

அனுப்புநர்:

திரு. தயானந்த் கட்டாரியா, இ.ஆ.ப.,
ஆணையர்,
தமிழ்நாடு மாநில கூட்டுறவுச் சங்கங்களின்
தேர்தல் ஆணையம்,
273, அண்ணாசாலை, தேனாம்பேட்டை,
சென்னை - 600 018.

பெறுநர்:

1. கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் /
மாநில தேர்தல் அலுவலர்,
2. இதர செயற்பதிவாளர்கள் / மாநில
தேர்தல் அலுவலர்கள்.

ந.க. 1111/2022/கூ.தே.5

நாள் : 20.10.2022

ஐயா / அம்மையீர்,

பொருள் : கூட்டுறவுச் சங்கத் தேர்தல்கள் -- மாண்பமை சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் அதன் மதுரை அமர்வு, கூட்டுறவு வழக்குகளுக்கான சிறப்பு மண்டலக் குழுக்கள் முன்பான தேர்தல் நடவடிக்கைகள் குறித்த மனுக்கள் மற்றும் புகார்கள் - வருங்காலங்களில் இம்மாதிரி புகார்களுக்கு இடம் தராது செயல்படுதல் - அறிவுரைகள் வழங்குதல் - தொடர்பாக.

பார்வை :

1. ஆணையத்தின் தேர்தல் திட்டம் ந.க.321/2018/கூ.தே1, நாள்: 05.03.2018.
2. ஆணையத்தின் கடிதம் எண் ந.க.825/2022/கூ.தே2 (3), நாள்: 29.08.2022.
3. ஆணையத்தின் கடிதம் எண் ந.க.1153/2020/கூ.தே3, நாள்: 26.09.2022.
4. ஆணையத்தின் கடிதம் எண் ந.க.897/2022/கூ.தே5, நாள்: 26.09.2022.

பார்வை (1) - ல் கண்ட ஆணையத்தின் தேர்தல் திட்டப்படி 2018 - ஓட்டு மொத்த தேர்தல்கள் 18,806 சங்கங்களுக்குத் திட்டமிடப்பட்டு 18,244 சங்கங்களுக்கு 2,24,649 இடங்களுக்கு நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.

மேற்கண்ட தேர்தல் நடவடிக்கை தொடர்பாக மாண்பமை சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் அதன் மாண்பமை மதுரை அமர்வு ஆகியவற்றின் முன்பாக 1706 ரிட்மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவை தவிர மாண்பமை ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகளைத் தலைவர்களாகக் கொண்ட கூட்டுறவு வழக்குகளுக்கான சிறப்பு மண்டலக்குழுக்கள் முன்பாகவும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மேலும் ஆணையத்தினால் நேரடியாக 5,544 புகார் மனுக்களும் பெறப்பட்டுள்ளன.

மாண்பமை உயர்நீதிமன்றங்களும், மண்டல குழுக்களும் புகார்களின் தன்மையை நன்கு பரிசீலித்து, பல இனங்களில் தேர்தல் அலுவலர்களின் தேர்தல் நடவடிக்கைகளை கடுமையாகக் கண்டனம் செய்தும், விமர்சித்தும், தேர்தலை ரத்து செய்தும், தேர்தல் அலுவலர்களின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், தீர்ப்பாணைகள் வழங்கியுள்ளன.

இவ்வகையில் 21 சங்கங்களுக்கான தேர்தல்கள் மாண்பமை சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் அதன் மதுரை அமர்வு, மண்டலக்குழுக்கள் ஆகியவற்றாலும் 713 சங்கங்களுக்கான தேர்தல்கள் ஆணையத்தினாலும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இம்மாதிரியான நிலை மிகவும் வருத்தத்திற்குரியதாகும்.

மாண்பமை உயர்நீதிமன்றம் மற்றும் சிறப்பு மண்டலக்குழு முன்பான மனுக்கள், மற்றும் ஆணையத்தினால் நேரடியாகப் பெற்ற மனுக்களில் கூறப்பட்டுள்ள அனைத்து வகைப் புகார்களும் வகைப்படுத்தப்பட்டு இணைப்பில் தரப்பட்டுள்ளன.

வாக்காளர் பட்டியல் தொடர்பான பெரும்பாலான புகார்கள், சங்கங்கள் தங்களது உறுப்பினர் / வாக்காளர் பட்டியல்கள் சரிவரத் தயாரிப்பதை (*Purification of Member list*) பொறுப்பான அலுவலர்கள் உறுதி செய்வதினால் தவிர்க்கப்படும். இது தொடர்பாக பார்வை (2)-ல் காணும் கடிதத்தில் ஆணையத்தினால் தகுந்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதுபோன்று வேட்பு மனு பெறுதல் மற்றும் பரிசீலனை தொடர்பாகவும் ஆணையத்தால் தகுந்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் உண்மை நிலைவரத்திற்கு மாறாக சட்ட ஒழுங்கினை காரணமாக காட்டி தேர்தல் நடவடிக்கைகள் நிறுத்துவது தொடர்பாக பார்வை (3)-ல் காணும் ஆணையத்தின் கடிதம் மூலம் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

இருப்பினும், இம்மாதிரியான புகார்கள் தொடர்வதை, கூட்டுறவுச் சங்கத் தேர்தல்களை சுதந்திரமாகவும், நியாயமாகவும், வெளிப்படைத்தன்மையுடனும், விருப்பு வெறுப்பின்றியும், சட்டபூர்வமாக நடத்த கடமைப்பட்ட ஆணையம், மிகவும் கவலையுடன் நோக்குகிறது.

தேர்தல் நடவடிக்கைகள் பற்றிய இம்மாதிரியான புகார்களினியும் தொடராவண்ணம், தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் அனைத்து அலுவலர்களும் உறுதி செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகும்.

ஆணையத்தின் இது தொடர்பான அனைத்து அறிவுரைகளையும் புறந்தள்ளி தங்களுக்குரிய சட்டபூர்வ கடமைகளிலிருந்து தவறும் அலுவலர்களை, ஆணையத்தின் சட்டபூர்வ கடமையை நிறைவேற்றுவதில் இடையூறு மற்றும் கேடு (Vitate) விளைவிப்பவர்களாகவும், அதனைத் தடுப்பவர்களாகவும், ஆணையம் மற்றும் அரசின் நடவடிக்கைகளுக்கு களங்கம் விளைப்பவர்களாகவும் கருதி, தகுந்த ஒழுங்கு நடவடிக்கையினை பார்வை (4)-ல் கண்ட ஆணையத்தின் கடிதத்தில் தெரிவித்தபடி மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. இந்த அறிவுரைகளை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து அலுவலர்களுக்கும் தெரிவித்திடவும் அதன் விபரத்தை 10.11.2022-க்குள் ஆணையத்திற்குத் தெரிவித்திடவும் அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

ஓம்/-

ஆணையர்

இணைப்பு : மேற்கூறியவாறு

நகல் :

1. அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளம், மீனவர் நலத்துறை, சென்னை-9.
2. அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, சென்னை-9.
3. அரசு முதன்மைச் செயலாளர், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, சென்னை-9.
4. அரசு முதன்மைச் செயலாளர், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை, சென்னை-9.
5. அரசு முதன்மைச் செயலாளர், வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை, சென்னை-9.
6. அரசு முதன்மைச் செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, சென்னை-9.
7. அரசு செயலாளர், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, சென்னை-9.
8. அரசு செயலாளர், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, சென்னை-9.
9. அனைத்து மாவட்டத் தேர்தல் அலுவலர்கள்.
10. அலுவலக இருப்புக் கோப்பு 2022.c

இணைப்பு

நக.1111/2022/க.தே.5 நாள் : 20.10.2022

தேர்தல் ஆணையத்தில் பெறப்பட்ட புகார்களின் தன்மைகள் (Nature of Complaints)

I. உறுப்பினர்/வாக்காளர் பட்டியல் தொடர்புடையது :-

- உறுப்பினர் பட்டியல் அறிவிப்பு பலகையில் ஒட்டப்படவில்லை.
- வாக்காளர் பட்டியல் அலுவலர் வரவில்லை.
- உறுப்பினர் பட்டியல் தயாரிக்கப்படவில்லை.
- போலியான மற்றும் தகுதியற்ற, உறுப்பினர்கள் பட்டியலில் இடம் பெற்றிருத்தல்.
- கோருரிமை மற்றும் மறுப்புகள் பெறப்படவில்லை,
- இறுதி வாக்காளர் பட்டியல் அறிவிப்பு பலகையில் ஒட்டப்படவில்லை.
- உறுப்பினர் பட்டியலில் பெயர் விடுபட்டுள்ளது.
- இறந்த உறுப்பினர்கள் பெயர்கள் நீக்கப்படவில்லை.
- சங்க செயல் எல்லை (area of operation)யில் வசிக்காத / தொழில் செய்யாத / விவசாய நிலம் இல்லாத உறுப்பினர்கள் சங்கத்துணை விதிக்கு புறம்பாக உறுப்பினர் பட்டியலில் இடம் பெற்றிருத்தல்.

II. வேட்புமனு தாக்கல் தொடர்புடையது :-

- வேட்புமனு நடவடிக்கைக்கான தேர்தல் அலுவலர் தேர்தல் அறிவிப்பின்படியான நாளில் இடத்தில் நேரத்தில் இல்லை.
- வேட்புமனு படிவம் (Form No.18) தரமறுத்தல்.
- குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே வேட்பு மனு வழங்கப்படுதல்.
- தட்டச்சு, ஒளிநகல், கைப்பட எழுதுதல், பதிவிறக்கம் செய்யப்படுதல் போன்ற வகைகளில் உள்ள படிவம்-18ஐ ஏற்க மறுத்தல்.
- வேட்புமனு பெற மறுத்தல்.
- குறிப்பிட்ட நபர்களிடமிருந்து, குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே வேட்பு மனுக்கள் பெறப்படுதல்.
- வேட்பு மனுத்தாக்கலுக்கு ஒப்புக்கை சீட்டு வழங்கவில்லை.
- வேட்புமனுத்தாக்கலுக்கு குறிப்பிட்ட நபர்களைத் தவிர வேறு எவரும் அனுமதிக்கப்படவில்லை.
- காவல்துறை பாதுகாப்பு போதுமான அளவு ஏற்பாடு செய்யப்படவில்லை.


- வீடியோ (Video Coverage) ஏற்பாடு இல்லை.
- வேட்பு மனு தாக்கலின் போது உண்மை நிலவரத்திற்கு மாறாக (Contrary to facts and circumstances) சட்ட ஒழுங்கினைக் காரணம் காட்டி தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்துதல்.

III. வேட்புமனு பரிசீலனை தொடர்புடையது :-

- அறிவிப்பின்படியான பரிசீலனைக்கான நாள், இடத்தில், நேரத்தில் தேர்தல் அலுவலர் இல்லை.
- வேட்புமனு தாக்கல் கையொப்பம் சரியில்லை, தொகுதி சரிவர நிரப்பப்படவில்லை, உறுதி மொழியினை அடிக்கவில்லை, வேட்புமனு சரிவர நிரப்பப்படவில்லை, உறுப்பினர் எண் சரியாக இல்லை மற்றும் இது போன்ற அற்ப காரணங்களுக்காக நிராகரிக்கப்படுதல்.
- வேட்பாளர்களுக்கு நிராகரிப்பதற்கான காரணங்கள் தெரிவிக்காமல் இருத்தல்.
- வேட்பாளர்களுக்கு அனைத்து வேட்பு மனுக்களையும் பார்வையிட்டு அதை சரியானதுதான் என்று அறிந்து கொள்ளும் வகையில் நியாயமான எவ்வித உதவியும் செய்யாமல் இருத்தல்.
- குறிப்பிட்ட நபர்களின் வேட்புமனுக்கள் மற்றும் அவை சரியாக இல்லாத நிலையிலும் ஏற்றுக்கொள்ளப்படுதல்.
- குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வேட்புமனுக்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படுதல்.
- தேர்தல் அலுவலர் சில வேட்பு மனுக்களில் தாங்களாகவே திருத்தம் மேற்கொண்டு அவற்றை நிராகரித்தல்.
- தேர்தல் அலுவலரால் படிவம் 20-ல் வேட்பாளர் பட்டியல் முறையாக வெளியிடப்படாமல் இருத்தல்.

ஓம்/-
ஆணையர்





வெளியீடு :

**தமிழ்நாடு மாநில கூட்டுறவுச் சங்கங்களின்
தேர்தல் ஆணையம்**

273, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை -600 018

அச்சிடப்பட்ட ஆண்டு 2023